

ஸ்ரୀ :

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

முதலாழ்வார்களுள்

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாந்திரவந்தாதி.



பேருமாள்கோயில்

பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் வஸ்வாமி
அருளிய

திவ்யார்த்த தீபிகை ” யேன்னும்
உடையுடன்,



சென்னை M. R. கோவிந்தஸாமி நாடுகுவால்,
மாடல் அச்சக்கூடத்தில்,
அச்சிடுவிச்கப்பட்டது.



விபவங்கு

1929.

(Registered Copy Right)

ஸ்ரீமான் உ. வே. (காஞ்சிபுரம்) பிரதிவாழிபயங்கரம்
அண்ணங்கராசார்யர் ஸ்வாமிகள் அருளிச்செய்த க்ரந்தங்கள்.

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி விரிவுரை	...	3	0	0
திருப்பாவையின் விரிவுரை	...	1	0	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	4	0
நாச்சியார் திருமொழி விரிவுரை	...	1	8	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	12	0
பெருமாள் திருமொழி விரிவுரை	...	1	4	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	8	0
திருச்சிந்த விருத்தத்தின் ஓடி	...	1	10	0
திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, ஆமலனுதிபிரான், } கண்ணிதன் சிறுத்தாம்பு—இவற்றின் விரிவுரை }	...	1	0	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	4	0
பெரிய திருமொழி விரிவுரை 1,2 பத்துக்கள்	...	3	0	0
முதல் திருவங்தாதி விரிவுரை	...	1	8	0
திருவெழுகுற்றிருக்கையும், திருமடல்களும் விரிவுரை	...	2	4	0
திருவாசிரியம், பெரிய திருவங்தாதி	ஓடி	2	0	0
இராமாநுச நூற்றாந்தாதி	ஓடி	0	12	0
கூரத்தாழ்வான் வைபவம்	...	0	4	0
ஸ்ரீவசநஷ்டண்ணாரம்	...	1	0	0
முகுந்தமாலையின் தெளிவுரை	...	0	6	0
ஆளவந்தார் ஸ்தோத்திரத்தின் தெளிவுரை	...	0	12	0
ஸாதர்சநசதகம் மிகத்தெளிவான தமிழுரை	...	1	0	0
சேஷாவதாரச் சிறப்பு	...	0	2	0
நமஸ்காரதத்துவம்	...	0	2	0
ஸ்தோத்ரவ்யாக்யான சோதநம்	...	0	3	0
ப்ரணவாதிகாரதத்துவம்	...	0	4	0
வாதஸல்யார்த்த விவரணம்	...	0	2	0
விதவாவபங் விதவம்ஸங்ம	...	0	4	0
உபங்யாஸரத்நமாலா (க்ரந்த லிபி) ஸம்ஸ்க்ருத பாவை	...	0	6	0
பாதுகாஸஹஸ்ராவதார தத்துவம்	...	0	4	0

தேவுங்குலிபிப் பிரசுரங்கள்.

ஸ்ரீவரதாஜஸ்தவம் ஸ்ரீஸ்தவம் இவற்றின் விஸ்தாரமான } மணிப்பரவாள வியாக்கியானம் } ...	1	8	0	
அதிமாநவை ஸ்தவத்தின்	ஓடி	0	12	0
திருப்பல்லாண்டு விரிவுரை	...	0	4	0
ஆசார்ய ஹருதய மூலம்	...	0	3	0
ரஹஸ்ய மூலம்	...	0	6	0

இன்னும் பல புஸ்தகங்களும் உள்ளன.

ప్రథమః

పెరుగులాణం పెరుంతోవిత్తొయార్ తీరువడికింగో చరణమ్.



ఆంధ్రవార్ ఎంపెరుమాన్రు జియార్ తీరువడికింగో చరణమ్.

పొతుత్త తన్నియంకం.



.(నంపెరుమార్ అగ్రణిసెచెయ్తతు.)

శ్రీశైలేశదయాప్రత్తి ధిభక్యాదిగుణార్థవమ్ ।

యత్నీప్రవంం వన్నే రఘ్యజామాతరం మునిమ్॥

[ప్రోరాలేచ తయాపాత్రమ తీపక్తయాతి కుణ్ణుణువమ్.
యత్నింతరపరవణమ వంతేత రఘ్యజామాతరమ మునిమ్.]

(ఆంధ్రవాణి అగ్రణిసెచెయ్తవై.)

లష్ట్రునాధసమారఘ్యా + వన్నే గురువరఘ్యరామ్॥

యోనిత్యమయ్యతపదామ్యజ + రామానుజస్యచరణాశరణంప్రవద్యే.

[లక్ష్మిమీనాతసమారామపామ + వంతేత కుగుబరమపరామ.

యో నిత్యమచయ్త + రామానుజసంప చరణాశరణంప్రవద్యే]

(ఆణవంతార్ అగ్రణిసెచెయ్తతు.)

మాత్రా పితా యువతయః + ప్రణమావి మూర్ఖుఽః॥

[మాతా పితా యువతయః + ప్రణమామి మూర్ఖత్నా.]

(ప్రీపరాశరపట్టార్ అగ్రణిసెచెయ్తతు)

భూతు సరశ్చ + శ్రీమత్పరాశ్రమునింపుణైతోస్నైనిత్యమ్.

[ప్రతమ సారసచ + ప్రీమతపరాంకుచమునిమ ప్రణాతోసమి నిత్యమ.]



பாட்



பூத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாந்திருவன்தாதி.

இது—மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் இரண்டாமவரான பூத்தாழ்வாரருளிச் செய்ததும், நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றுவது ஆயிரமாக பூதீமங் நாதமுனிகளால் வகுக் கப்பட்ட இயற்பாவில் இரண்டாவது பிரபந்தமுமாகும். பொய்கை யாழ்வாருடைய திருவந்தாதிப் பிரபந்தத்திற்கு அடுத்தபடியாக இத்திருவந்தாதி அவதரித்ததுபற்றி இரண்டாந்திருவந்தாதி யென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன்னேர்.

இப்பிரபந்த மருளிச்செய்த பூத்தாழ்வாருடைய திருவவதார வரலாறு முதலியன முதற்றிருவந்தாதியுரைத் தொடக்கத் தில் விவரிக்கப்பட்டுள்ளன ; அங்கே கண்டுகொள்க.

எம்பெருமானை அதுபவிப்பதற்கு இன்றியமையாத ஸாமக்ரி கள்—பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி என்கிற ப்ரேமதசா விசேஷங்கள் மூன்றும். இவற்றுள், எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்கிற ஆவல் பரபக்தி ; அவனை ஸாக்ஷாத்கரித்தல் பரஜ்ஞாநம் ; பின்டு மீண்மேலும் இடையறுது அதுபவிக்கவேணு

மென்னும் ஆவல் பரமபக்தி. (அன்றியே,) எம்பெருமானேடு கூடினபோது ஸாகிக்கும்படியாகவும் பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவுமிருக்கை பரபக்தி; பகவானுடைய பூர்ண ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞாநம்; அவனுடைய அநுபவம் பெறுவிடில் நீரைவிட்டுப் பிரிந்த மீன்போலே மூச்ச அடங்கும்படியிருக்கை பரமபக்தி என்றும் நம் பூருவாசாரியர்கள் நிர்வாஹிப்பர். “ஆஸாநம் வாரக்ஷி^த வஸுாக வாஜூநம்-தா வஸங்மஹி^த வாநவிடைஸுஷீரா-தா வாரா^த ஹக்ஷிரா-ஹுதே = தர்சநம் பரபக்திஸ்ஸ்யாத் பரஜ்ஞாநம்து ஸங்கமா-புநர்விச்லேஷப்ரீருத்வம் பரமா பக்திருச்யதே.” என்றெருநு காரிகையுமண்டு.

இப்படிப்பட்ட பரபக்தி முதலியன மூன்றும் முதலாழ்வார்கள் மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி உண்டாயிருக்குமானு அும் ஒரொருவர்க்கு ஒவ்வொன்றே தலையெடுத்து மற்றவை அதற்குள்ளே யடங்கியிருக்கும். பொய்கை யாழ்வார்க்குப் பரஜ்ஞாந பரமபக்திகள் சாயை மாத்திரம் தோன்றிப் பரபக்தியே விஞ்சி யிருக்கும். பூதத்தாழ்வார்க்குப் பரபக்தி முற்றிப் பரிபக்குவமாகி மேலே பரமபக்தி தோன்றக் காரணமான பரஜ்ஞாநமே விஞ்சி யிருக்கும். பேயாழ்வார்க்குப் பரமபக்தியே விஞ்சிப் பரபக்தி பரஜ்ஞாநங்களிரண்டும் அதற்குள்ளே மறைந்து கிடக்கும். இம் மூவருடைய அருளிச்செயல்களினின்றும் இந்த நிலைமைகளை நம் பூருவர்கள் கண்டறிந்து இங்கனே வகுத்தருளினர். இங்கனே ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றின் ப்ரகாசமும் மற்றவற்றின் அப்ரகாசமும் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினாலாயது. ஆகவே இதில் எவ்வகையான ஆகேஷபத்திற்கும் இடமில்லை. இப்பரபக்தி முதலியவை மூன்றும் முக்கியிலே உண்டாகக் கூடியவையாயினும் மயர்வற மதிநல். மருளாப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தன ஓம். இனி, இவற்றை எம்பெருமானிடத்துப் பிரார்த்தித்துப் பெறுதலும் உண்டு. “வாலக்ஷிபாஜூநவாசிலகைக்குகவூலாவங்தோக்ரா-ஷி” இத்யாதி சரணைக்குத் தீவிட்டுக்கொண்க.

பொய்கையாழ்வார் முதற்றிருவந்தாதியிலே பூநீமந்நாராயண அடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளை நிர்வேறுதுகமான எம்பெரு

மானருளாலே தோன்றிய பரபக்தி தசையை அடைந்துள்ள ஜஞாநவிசௌத்தாலே ஸாக்ஷாத்கரித்தநுபவித்து, அத்திருமா அக்கு சேஷமான விழுதியை ஸ்வாதந்த்ரமென்றும் அந்யசௌ மென்றும் பிரமிக்கிற அஜஞாநவிருள் சிங்கும்படி பூமி முதலிய பதார்த்தங்களைத் தகளி முதலியனவாக உருவாப்படுத்திக்காட்டி, உபய விழுதியுக்தனான எம்பெருமானே சேஷியென்றும், அவ அக்கு சேஷமாயிருப்பதே ஆத்ம ஸ்வாருபமென்றும் அவனது திருவடிகளிற் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தமென்றும், அதனைக் கைப்படுத்தித் தரும் உபாயமும் அவன் திருவடிகளே யென்றும் நிஷ்கர்ஷித்துப் பேசினார் ;

இத்திருவக்தாதி யில் பூதத்தாழ்வார்—கீழே பொய்க்கராழ்வா ரோடுகூட விருந்து எம்பெருமானுடைய குணங்களை யதுபசித்த தனால் அவனது அருளாலேவந்த தமது பரபக்தியானது பரஜஞாந தசையை அடையும்படி பரிபக்குவமாகி வளர, பரஜஞாநதசையை யடைந்த அந்த ப்ரேம விசௌத்தாலே எம்பெருமானது தன்மை களை முழுவதும் ஸாக்ஷாத்கரித்தநுபவித்தார். தம்முடைய அந்த அநுபவத்தை நாட்டிலுள்ளாரும் அறிந்து அநுஸந்தித்து வாழு மாறு இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டருஞ்சிருள். ... *

[பிரபந்த சாரம்.]

“கடன்மல்லைக் காவலனே பூத்திவந்தே
காசினிமே லீப்பசியி லவிட்டநாள்வந்
திடர்கடியுங் தண்கோவ லிடைகழிச்சென்
றினையில்லா மூவருமாயிசைந்தேநிற்க
நடுவிலும்மிலொருவருமன் றறியாவண்ணம்
நள்ளிருளில் மாஸ்நெருக்க நந்தாஞ்சானச்
சடர்விளாக்டேகற்றிய வண்பேதகளியான
தொடைநாறுமெனக்கருள் செய் துலங்கங்கீயே.”



ஸ்ரீ :

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

இரண்டாந்திருவந்தாதி தனியன் உரை.



[திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த
தனியன்.]

(இநுவிகற்ப நேரிசை வேண்பா.)

என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா
அன்பே தகளி யளித்தானை—நன்புகழ்சேர்
சீத்தார் முத்துக்கள் சேருங் கடன்மல்லைப்
பூத்தார் போன்னங் கழல்.

பதவுரை.

இன் அமுது	ஆ	மதுரமான	கடல்மல்லை	{	திருக்கடன் மல்லைத்	
அன்பே		அம்ருதமாக			தலத்தில்	
தகளி	{	“அன்பே தக	{		திருவதரித்த	
அளித்தான்		வியா” என்று			குத்தாரை	
நன் புகழ்	சேர்	தொடங்கும்	{		பூத்தாழ்வாருடைய	
சீத்து ஆர்		திவ்ய ப்ரபந்			பொன் அம் {	
முத்துக்கள்	{	தத்தை யருளிச்			பொன்போலழகிய	
சேரும்		செய்தவரும்			கழல் { திருவடிகளை	
கூளிரிச்சி பொருங்	{	என் பிறவி	{		எனது பிறவித்துயர்	
திய முத்துக்கள்		தீர {			தீர { நீங்கும்படி	
சேர்ந்துள்ள		இறைஞ்சி	{		வணங்கினேன்.	
		னேன்				

* * * * - பூத்தாழ்வாரை வணங்கினால் பிறப்பது மிறப்பதுமா கிற ஸம்ஸாரம் தொலைந்து மோச்சம் வித்தமாமாகையால் அவரை வணங்கினே வென்கிறார். 1. “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்

மாலைகள் சொன்னேன் ” என்னுமாபோலே பக்தாம்ருதமாகத் திருவந்தாதிப் பிரபந்தத்தை அருளிச்செய்தவரும் விலக்ஷணமான திருக்கடல்மல்லைத் திருப்பதியில் திருவவதரித்தவருமான பூத்ததாழ்வாரை வணங்கினே னென்றாயிற்று. 1. “ அழுதனன் சொன்மாலையேத்தித் தொழுதேன் ” என்று இவ்வாழ்வார்தாமே அருளிச்செய்தலால் “ இன்னமுதா அன்பே தகளியளித்தான் ” என்றது நன்கு பொருந்தும். “ அளித்தானே ” என்றவிடத்துள்ள இரண்டனுருபு [ஐ] பிரித்து பூத்ததார் என்றவிடத்துக் கூட்டப் பட்டது; அளித்தானுகிய பூத்ததாரை என்றபடி. பூத்ததாரை—உருபுமாய்க்கம்; பூத்ததாருடைய என்று பொருள்.

நன்புகழ்சேர் என்பதும் முத்துக்கள்சேரும் என்பதும் கடன் மல்லைக்கு விசேஷணங்கள். தலசயனத்துறைவாரையும் பூத்ததாழ் வாரையும் தன்னிடத்துக் கொண்டிருப்பதே கடல்மல்லைக்கு நன் புக்காவது. சீதம்-வடசோல்; குளிர்ச்சி. முத்துக்குக் குளிர்ச்சி இயல்பு. முத்துக்கள் என்ற பன்மைக்குச் சேர ஸ்வாரஸ்யமாக ஒரு பொருள் கூறலாம்; மூன்றுவகை முத்துக்கள் இத்தலத்தி லுண்டு; கடலில் தோன்றும் முத்து, 2. “ வானவரால் வணங்கப் படும் முத்து ” என்னப்பட்ட எம்பெருமானுகிற முத்து, இவ் விழுதியிலிருந்துகொண்டே முக்தர் என்னும்படியாகவுள்ள [கரை கடந்த முத்தான] பூத்ததாழ்வாராகிற முத்து-ஆக மூன்று வகை முத்துக்கள் சேருங் கடன்மல்லையாம்.

பூத்ததார்—வடமொழியில் “ ஹ-ஹ—வதாயா. ” [பூ-ஸ்ததாயாம்] எனகிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ் சொல். ஸத்தைபெற்றது என்று பொருள். எம்பெருமானுடைய திருக் குணங்களை யநுபவித்தே ஸத்தைபெற்றுரென்னுங் காரணம்பற்றிப் பூத்ததாழ்வாரென்று திருநாமமாயிற்றென்றுணர்க. திருவாய் மொழியில் (5—2—1) “ கடல்வண்ணன் பூதம் ” என்றவிடத்து வியாக்கியானங்களில் இப்பொருள் விளங்கக் காணக். ... • *

தனியன் உரை முற்றிற்று.



ஸ்ரீ :

ஆழ்வார் எம்பெருமானுர் ஜீயர் திருவடிக்கோ சரணம்.

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இ ரண்டாந் திருவந்தாதி.



[பேருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்யர்
இயற்றிய திவ்யார்த்தத்திப்பைக்குடன் கூடியது.]

அன்பே தகளியா ஆர்வமே நேய்யாக *

இன்புருது சிங்தை யிடுதிரியா *—நன்புருகி

ஞானச் சுடர்விளாக் கேற்றினேன் நாரண்றகு *

ஞானத் தமிழ்புரிந்த நான்.

(க)

ஞானம் தமிழ் புரிந்த நான்	{ பகவத்விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாதா ரூபமான திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்,	{ பகவத் விஷயத்தின் இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங் கொண்டு
அன்பே தகளி ஆ	{ (பரபக்தியின் ஆரம்பதஞசை யான) ஸ்நேகஹம் தகளியாகவும்	{ நன்பு உருகி நாரண்றகு
ஆர்வமே நெய் ஆக	{ (அந்த ஸ்நேகஹம் ஸ்நேகஹம் மூலமாகப்பிறந்த) அபிவிவேசம் நெய்யாகவும்	{ பரஜ்ஞானமாகிற நானம் சுடர் விளக்கு ஏற்றினேன்

* * *—தகளியாவது—நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல். (தாளி என்று உலகவழக்கு.) அன்பைத் தகளியாகவும்

ஆர்வத்தை நெப்பாகவும் இன்புருகு சின்தையைத் திரியாகவுங் கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர்விளாக்கு ஏற்றினே என்கிறோர். அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத்விஷயத்தில் தமக்குண்டான அனுராக விசேஷங்களோயாம். அனுராகத்தில் கனுக்கனுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவள்ளாம்பற்றி அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களோயிட்டுச் சொன்னபடி. ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத்தோன்றியுள்ள பரிதியின் நிலைமைகளைத் தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப் படுத்தி, ஸர்வசேஷனியான நாராயணனுக்குப் பரஜஞானமாகிற சுடர் விளக்கையேற்றி அடிமைசெய்யப் பெற்றேன்று மகிழ்ந்து கூறினாயிற்று.

மெப்பெருமானிடத்தில் எனக்கு அதாரகமானது கனுக்கனுவாக ஏறி வளர்ந்து செல்லப் பெற்றதனால், அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப்பாசரங்களை வெளியிடத் தொட்டங்கு கிணறேன்பது பரமதாற்பரியம்.

உலகத்தில் ஒரு விளக்கு ஏற்றவேணுமானால் தகளியும் தெய்யும் திரியும் இன்றியமையாதனவாம்; இவ்வாழ்வார் ஏற்றுகிற ஞானவிளக்கானது லோகவிலக்ஷணமானதால் லோகவிலக்ஷணமான தகளியையும் நெய்பையும் திரியையுங்கொண்டு ஜ்வலிக்கின்றதுபோலும். பகவத்விஷய அனுராகத்தின் வெவ்வேறு நிலைமைகளே இவையாயின. உலகில் பதார்த்தங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றுவர்; இவரும் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றினர்.

“நன்புருகி” என்றவிடத்து, நன்பு என்று ஆத்மாவைச் சொல்லுகிறது. ஜஞாநாந்தங்களையுடையதாகையாலும் எம்பெருமானுக்கு அநந்யார்வம் சேஷபூதமாகையாலும் ஆத்மா நூல்லாவஸ்து என்ற காரணத்தினால் நன்பென்று இவர் ஆத்மாவுக்குப் பெயரிட்டார்போலும். நன்பு என்பது குணப்பெயராயினும் “தழைனவாரதாதாதழை)பெஅஸஃபூஷுவக்” [ப்ரஹ்ம ஸமத்ரம்.] என்ற பூர்பாஷ்ய ப்ரக்ரியையாலே ஆத்மவாசகமாகக்

குறையில்லைபென்க. தமிழர் பண்பாகுபெயர் என்பர். நாரணன்-நாராயணன் என்பதன் சிலைவு.

இவ்வாழ்வார் ஞானத்தமிழ்புரியத் தொடங்குபோலேதே ‘ஞானத் தமிழ்புரிந்து’ என்று இறந்தகாலத்தாற் கூறினது-தம்மைக் கொண்டு கவிபாடுவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்ப னுகையாலும், எம்பெருமானது திருக்குணங்களைப்பற்றிப் பாசராக்கள் பேசித் தலைக்கட்டியே திரும்படியான தம் உறுதியினாலும் இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டியாய்விட்டதாக நினைத்தென்க. இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழூவமைத்தி யென்பர். ... (க)

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள் *

தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால் *—வானத்

.தணியமர ராக்குவிக்கு மங்தன்றே * நங்கள்

பணியமரர் கோமான் பரிசு.

(ஏ)

நாரணன் தன்	{ மீமங் நாராயணனுவடைய	தானத்தால்	{ (ப்ரேமத்தின முடிவெல்லை யான) ஸ்தான க் திலே நின்று
நாமங்கள்	{ (திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களை மும்	சாற்றினால்	{ அநுஸந்தித்தால், நமக்கு பங்குகளாட்டும் எப்போதும்
மற்று	மற்றும்	நங்கள் பணி	{ கைங்காய பரர்களாட்டும் நித்யங்களுக்குஞக்கு குத்தலைவனுன் எம்பெருமா லுடைய தன்மையாவது,
அவன் பேர்	{ அப்பெருமா ஞுடைய (விழுதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களை மும்	அமரர் கோமான் பரிசு	{ பரர்களாட்டும் நித்யங்களுக்குஞக்கு குத்தலைவனுன் எம்பெருமா லுடைய தன்மையாவது,
..			
ஞானத்தால்	{ (ப்ரேமரூபமான) ஜிஞானத்தாலே	வானத்து	{ பரமபதத்திற்கு அவங்காரமன நித்யங்களுக்காக (கம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.
நன்கு உணர்ந்து	{ உள்ளபடியறிந்து	அஸ்து அன்றே	

* * *—நான் இப்பிரபந்தமுகத்தால் பகவந்நாமங்களை அது ஸந்தித்து அவனதருளால் நித்யஸுமிகள் பெறும் பேற்றைப் பெறப்போகிறேனன்பதைப் பொதுப்படையான சொல்லாலே வளரியிடுகிறுர். பகவந்நாமங்களை நன்றாக அறிந்து அன்புடன் யாவர் சொல்லுகின்றனரோ, அன்னவர்களை அநந்த கருட விஷ்வக்ஷேஷநாதிகளாவ நித்யஸுமிகளோடொப்பப் பணிகொள் ஞாதலன்றே எம்பெருமானுடைய தொழில் என்கிறுர்.

எம்பெருமானுக்குப் பல்லாயிரங் திருநாமங்களுண்டு ; அவற் றில், திருமீணி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விழுதிவில்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத்தக்கன. பூநிவத்ஸவக்ஷாஃ, புண்டர்காக்ஷாஃ, பீதாம்பரஃ, சார்ந்ஹி, சக்ர பாணி இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச்சேர்ந்தவை ; லோகாத்யக்ஷாஃ. ஸபராத்யக்ஷாஃ, ஐகத்பதி : இத்யாதி திருநாமங்கள் பின்தீனவகுப்பைச் சேர்ந்தவை. ஆக இவ்விருவகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது. அன்றியே, நாரணனுடைய நாமங்களை நன்றாகவுணர்ந்து அவனுடைய அந்தப் பெயர்களை அன்பு முற்றி வாய்விட்டுச்சொன்னால்—என்று பொருள் கொள்ள வுங்கூடும் : அப்போது, கீழ்விவரித்தபடி வகுப்புபேதங் கொள்ளவேண்டா.

தானத்தால்—‘ஸ்தாநம்’ என்னும் வடசொல் தான மெனத் திரிந்தது எல்லை சிலத்தைச்சொன்னபடி. அன்பினுடைய எல்லை நிலத்திலே நின்று என்க. சாற்றுதல்—சொல்லுதல். சற்றடியில், நங்கள் என்பதும் பணி என்பதும் தனித்தனியே அமரிடத்து அங்வரிப்பன. பணியமரர்—எப்போதும் பணிவதையே இயல்வாக வுடைய அமரர். பரிசு—வெகுமதியுமாம் ; நித்யஸுமிரி ஸாம்யத்தை வெகுமதியாக அளிப்பன் என்றவாறு. (2)

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம் *

புரிவார் புகப்பெறுவர் போலாம் *—புரிவார்கள்

தோல்லமரர் கேள்வித் துலங்கோளிசேர் தோற்றத்து *

நல்லமரர் கோமான் நகர்

(ந.)

பால் கடலான்	{ கூத்ராப்தி நாதனுடைய திருவடிகளை	கேள்வி	{ கண்ணால்காண முடியாமல்) காதால்மாத்திரம் கேட்டுக்கொண் திருக்கக்கடிய தும்
பரிசு நறு மலரால்	{ செவ்விகுன்றுத பரிமளம்பிக்க புஷ்பங்களைக் கொண்டு	அலங்கு ஒனி சேர் தோற்றத்து	{ மிகவினங்குகின்ற ஒனிபொருந்தித் தோன்றுதலை யுடையதுமான
புரிவார்	{ விரும்பித் தொழுமவர்கள்,		{ நித்யஸ்தாரி
புரிவார்கள் தொல் அமரர்	{ ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்	{ நல் அமரர் கோமான் நகர் புகப்பெறுவர் போலாம்	{ நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை அடையப் பெறுவர்கள்.

* * *—ஸமயத்தில் ஆச்சிரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கணவளர்ந்தருஞம் திருக்குணத்தி லீடுபட்டு அப்பெருமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரமநத்திலே சென்று புகப்பெறுவர்: இந்திரன் முதலிய தேவர்களும் ப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக்கொண்டிருக்கிறார்களோ யொழியக் கண்ணால் கண்டு சேரப்பெற்றார்களில்லை; அப்படிச்வர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜிநரானதர்கள் அடையப்பெறுவர் என்கிறார்.

“புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போவியாய் வந்தது வடமொழியில் 1. “கிழிவஹிதியாராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவசப்தம்போலே வாக்யாலங்காரமென்க.

• புரிவார்கள்தோல்லமரர் கேள்வி=புரிவார்களான தொல்லமரருண்டு-முழுகுவது மூக்கைப்பிடிப்பது ஜபிப்பது முதலிய ஸாதநாநுஷ்டாநங்களைச் செய்பவரான தேவர்கள்; அவர்களுடைய செவிப்புலனுக்குமாத்திரம் இலக்கானதேயன்றி, கட்புலனுக்கு

இலக்கானதன்ற பரமபதம். ஆழ்வானருளிய ஸ்ரீவைசுண்ட ஸ்தவத்தில் “யதி ஹா-ஈ-வா-ரா-ஹ-அ-தி-ஈ-வெ-ஈ-பா-ரா-வ-ங-வு-ஷி”

நிது-ஞ நிவா-தி-நிர-தெ-தவ-ஙா-தி-வ-ஈ-ா” என்றதும், பிள்ளைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாளையில் “கேட்டமரர் வேட்டுத் தனர்வாகுமந்தரத்தான்” (6) என்றதும் காண்க.

சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப்பற்றிச் சொல்லுமிடத்து “காது-கா-நா-தி-ஹ-ங-த-க-ஷ-ா-ஈ-ஈ-ஹ-ா-த-ந-ா-” [ஸ்ரீ யன் அக்னி முதலிய சுடர்ப்பொருள்களிற்காட்டிலும் மிக விழுசிவிளங்குவது] என்று சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கோளி சேர் தோற்றுத்து’ என்றார். (ங)

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர்கோண்டு * ஆங்கே திகழுமணி வயிரம் சேர்த்து—நிகரில்லாடுப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள் * அங்கம்வலங் கொண்டா ணடி. (ச)

	{ என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து	நிகர் இல்லா ஒப்பில்லாத
நகர் இழைத்து	{ (அதிலே) ஸ்நேஹ மாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து	பைங்கமலம் { பக்தியாகிற அழகி எந்தி { தாமரைப்பூவை தரித்துக்கொள்
நித்திலத்து நாள் மலர் கொண்டு	{ ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து	குளிர்ந்த தாமரைடு பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண் டிருக்கும் பெருமானுடைய
திகழும் மணி வயிரம் சேர்த்து	{ அடி	திருவடிகளை
	பணிந்தேன்	வணங்கினேன்.

* * *—இப்பாசரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது—விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது. திருமாமகள் கொழுநனை எம்பெருமாளை

என் னுடைய செஞ்சிலே எழுத்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறோர்.

நகரிழைத்து=ராஜாக்கள் வவிக் துமிடம் நகரமென்ப்படும்: தேவாதி தேவனுன் எம்பெருமான் உவந்து வவிக்குமிடம் பக்தர்க் குடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாழும் பக்த சிரோமனியாகையாலும் இவர்தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வவிப்பென்பது தின்னம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்று—என் னுடைய நெஞ்சை அவனுக்கு உறைவிடமாக்கி என்றபடி.

அரசர்களை ஆநந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரைமுதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல, தாழும் எம்பெரு மானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே-நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று. சாஸ்த்ரங்களில் “கஹிஂவா ஸ்திஷீல பாஷீ பாஷீ வீதிலி யநிது ஹா வைவை-அத்தயா பாஷீ கூதீபாஷீ விஶைஷத்தி॥ ஜூந் பாஷீ தவஃபாஷீ யாநபாஷீ தகெயைவா வைதீஷத்திலிய பாஷீ விதோ: வீதிகாங்கவகூ॥” [அஹும்ஸை, இந்தரிய நிகரஹும், ஸர்வதூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம் என்னுமினவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்] என்று சொல்லியிருப்பதுபோல, இங்கு இவ்வாழ்வார் பகவத்விஷய பக்தியை நிகரில்லாத தாமரைப் பூவாகக் கருதுகின்றனர். தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே; அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற பக்தியின் பருவ விசேஷங்களை பிடிடுப் பேசுகின்றது, அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமூக உருவகப்படுத்திப் பேசுகின்றார். “நிகரில் ஹாப் பைங்கமல்” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்லவேண் டிற்று. முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி : ஆகுபெயர். புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப் பட்ட ஸ்நேஹமும், அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகத்

சொல்லப்பட்ட ஸங்கமும், தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களான்க.

நித்திலம்=வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிறசொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகின்றது. “கூயிலி சூரியூதாலோ”யும் = அதிவித்ருமமஸ்த நிஸ்தலா ளீருசம்” என்று வரதராஜஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர். அந்த நிஸ்தலமென்னும் வடசொல்லே தமிழில் நித்திலமென்று திரிந்து கிடப்பதாகக் கொள்க. இது தனியே ஒரு தமிழ்ச்சொல் என்பர் சிலர். (ச)

அடிமுன்றி லிவ்வுலக மன்றளாந்தாய் போலும் *

அடிமுன் றிரந்தவனி கோண்டாய் *—படிநின்ற

நீரோத மேனி நேமோலே * நின்னடியை

யாரோத வல்லா ரறிந்து. . . . (ட)

படி நின்ற	{ சூழ்மியிலே அவதரித்து நின்ற	இரந்து கொண்டாய் { (மாவலி யிடத்தில்) யாசித்துப் பெற்றூய்;
நீர் ஓதம் மேனி நெடு	{ கடல்வண்ணனுண ஸர்வேச்வரனே!, மாலே	நின் அடியை { இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அன்று	{ முன்பொரு காலத்தில்	அறிந்து { நன்றாகத் தெரிந்து கொண்டு
இ உலகம்	இவ்வுலகத்தை	ஒத வல்லார் { பேசவல்லவர்கள் அடி மூன்றில் { மூவடியாலே அளந்தாய் { அளந்துகொள்ப போலும் { வன்போல
அடி மூன்று அவனி	{ மூவடி நிலத்தை	ஆர் { யாவருளர்? [யாருமில்லை.]

* * *—எம்பெருமான் மாணுருவாய்ச் சென்று மாவலியிடத் தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில், மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக்கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்ராயமாக இருந்தது; பிறகு அளக்கிற மையத்தில் கீழுளக்களை ஓரடியாலும்,

மேலுலகங்களை மற்றோரடியாலும் அளந்துகொள்ளுகையாலே மூன்றுவது அடி இரங்துபெற்றது வீணுப்பிடும்போலிருந்தது ; அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலை யையே அதற்கு இடமாகக் காட்ட அதன்மேல் மூன்றுமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினாக இவ்வாழ்வாருடைய அநுஸந்தான மூள்ளதாகக் கொள்க.

இந்தலோகம் அந்தரிச்சிலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றாடிகளாலே நீ அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம் ; காரியத்தில் அபபடி இல்லையே மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ ? அஃது இல்லையே !. யாசிக்கிறபோது இருந்தனண்ணம் வேறாகவும் அளக்கிறபோது உண்டான எண்ணம் வேறாகவும் ஆயிற்றே ! இது என்ன ? என்றபடி.

உண்மையில், மூன்றாடி யாசிக்கிறபோதே ‘இரண்டாடிகளாலே கீழ்மேலுலகங்களை யளந்துகொண்டு மூன்றுமடிக்காக மாவலியைச் சிறையில் வைக்கவேணும்’ என்னும் அபிப்ராயம் எம்பெருமா னுக்கு இருந்திருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் அபிப்ராயபேதம் தோற்ற அருளிச்செய்தது ஒரு சமத்காரமுமாகும்

அவநிசு—வடசொல் ; பூமி. படிநின்ற—‘படி’ என்று உபமானத்துக்கும் வாசகமுண்டு ; ஒப்பாகநின்ற கடல் எண்ணலாம்

மூன்றுமடியில் “நின்படியை” என்ற பாடமும் பொருந்தும். (து)

அறிந்தெந்து மூள்ளடக்கி யாய்மலர்கோண்டு * ஆர்வம்

சேறிந்த மனத்தராய்ச் சேவ்வே +—அறிந்தவன்றன்

பேரோதி யேத்தும் பேருந்தவத்தோர் காண்பரே *

காரோத வண்ணன் கழல்

(கூ)

அறிந்து	{ (எம்பெருமா னுடைய வைவல கூண்யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு	ஜங்தம்	{ பஞ்சேந்திரியங்களையும்
		உள் அடக்கி	{ (பட்டிமேய வொண்ணுதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து

ஆய் மலர் கொண்டு	{ (பகவானுக்கு எற்கும்படி) ஆராய்ந்த புஷ் பங்களை ஸம்பா தித்துக்கொண்டு	ஓதி	{ இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
		ஏத்தும்	துதிக்கின்ற
		பெரும்	{ மஹா பாக்யசாலிகள் தவத்தோர்
		.	.
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்	{ பக்தியிகுஞ்ச மனத்தை யுடையராகி	கார் ஓதம்	{ கருங்கடல் வண்ணான்
		வண்ணன்	{ அப்பெருமா கழல்
		.	{ ஊடைய திருவடிகளை
		.	.
செவ்வே அறிந்து	{ (எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து	காண்பர்	{ கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.
		.	.
		.	.
		.	.
அவன்தன் பேர்	{ அப்பெருமானது திருநாமங்களை	.	.

* * *—பகவத் விஷயமானது அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான விஶயமைன விஷயமென்பதையும், சப்தாதிவிஷயங்கள் இகழுத்தக்கவை யென்பதையும் நன்றாகத் தெரிந்து கொண்டு, செவி வாய் கண் மூக்கு உடலென்னும் ஜம்புலன்களையும் வெளிவிஷயங்களில் ஒட்டவொட்டாமல் உள்விஷயமாகிய பகவத் விஷயத்திலேயே உப்போகப்படுத்தி, 1. “செண்பக மல்லிகை யோடு செங்கழுநீ ரிருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்” என்றாற்போலே எம்பெருமானுக்கு உரிய நல்ல புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு ருஜாவானபக்தியையுடையராய் அப்பரமனுடைய திருநாமங்களைப்போதும் அதுவந்திக்கும்படியான பாக்கியம் எவர்களுக்குள்ளேதா, அவர்கள் அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டதுபவிக்கப் பெறுவர்கள் என்றாயிற்று. இத்தால், கீழ்ப்பாசரத்தில் “நின்னடியை யாரோதவல்லாரறிந்து” என்றது—இப்படி செய்யமாட்டாத தாந்தோன்றிகளைப்பற்றின வார்த்தை யென்பது விளங்கிற்றும்.

தவம்—பாக்கியம். (க)

கழலேடுத்து வாய்மடித்துக் கண்கழின்று * மாற்றூர்

அழலேடுத்த சிங்கையரா யஞ்ச *—தழலேடுத்த

போராழி யேந்தினுன் போன்மலர்ச் சேவடியே *

ஓராழி நேஞ்சே யுகந்து.

(எ)

ஆழி நெஞ்சீசு ஆழ்ந்த மனமே!, (முன்பு திரிவிக்ரமாவதாரம் செய்தருளினபோது)	க.ங் சுழன்று	(பார்க்கிற பார்க்கவிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கணக்கு வட்டமிட
கழல் எடுத்து { திருவடிகளை உயரத் தூக்கினவனுடும்,	தழல் எடுத்த போர் ஆழி	{ நெருப்பை யிழிப்பிகிற, போர் செய்யவல்ல திருவாழி யாழுவாளை
மாற்றார் { எதிரிட்ட நமுசி முதலானவர்கள்		
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச	{ பயாக்கி கொளுங்கின நெஞ்சையுடைய வர்களாய் நடுங்கும் படியாக	ஏந்தினென் { தரித்தவனுடு மிருக்கிற எம் பெருமானுடைய
வாய் மடித்து { உத்தை மடித்துக் கடித்துக்கொண்டு	பொன் மலர் சே அடியே	{ அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
	உகங்கு ஓர்	{ விரும்பி அஹஸந்திப் பாயாக.

* * *—உலகளாந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்சரியித்திருக்கும்படி தமது திருவள்ளத்திற்கு உரைக்கிறார்.

மாவலியினிடத் தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீ விஷ்ணு திரிவிக்கிரமனும் மூவடிமண்ணை அளக்கப்படுக, அதைக் கண்ட மஹபலிபுத்திரனுன் நமுசியென்பவன் ஒடிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய, ஸ்ரீவிஷ்ணு ‘நீ ஏன் தகைகிறோ? நான் தானம்வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன, ‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல; ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசகபிரம சூரியாய் வந்த எனக்குத் தானம்பண்ணினது பொய்யோ?’ என்ன, நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன்வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனுற்சொல்லுகிறோ?’ என்ன, நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றுகில், நீ முன்னே கேட்டபோ

திருந்த வடிவத்தைக்கொண்டு அளந்துகொண்டு போ' என்ன, ஸ்ரீவிஷ்ணு 'இது விகாரப்படுந்தன்மையுள் எ [எப்போதும் ஒரு தன்மையாயிராத] சரீரமாயிற்றே, முன்னைய வடிவத்தைக்கொண்டு எப்படி யளக்கமுடியும்?' என்ன, இப்படி ஸமாதானஞ்சொல்லுங் கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறு தியாயிருந்த நமுசியை வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோப்பு சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான்— என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார் 'என்னிது மாயம் என்னப்ப னரிந்திலன், முன்னையவண்ணமே கொண்டாவாயென்ன, மன்னு நமுசியை வானிச்சமுற்றிய, மின்னுமுடியனே!' (1—8—8) என்ற பாசுரத்தில் அ நுஸந்தித்தருளினர்; அதனை இப்பாட்டில் சுருங்க அ நுஸந்திக்கிறுரிவர். மாற்றார் என்று மாவலியின்மகனை நமுசி முதலிய விரோதிகளைச்சொல்லுகிறது. அவர்கள் கண்சமுன் று அ மூலமித்த சிர்க்கையராய் அஞ்சும்படி வாய்மடித்தான் எம்பெரு மானென்க.

“தழுவேதேத் போராழியேந்தினேன்”=சக்கரத்தாழ்வானைக் கொண்டு காரியங்கொண்டதும் த்ரிவிக்ரமாவதாரத்திலுண்டு. மாவலியானவன் வாமநனுஹடய வடிவமுகாலும் மழலீச்சொல்லா அலும் மனமகிழ்ந்து இவன் விரும்பியதைக்கொடுப்பதாக இருக்கும் போது அவனது குருவான சக்கிராசாரியன் அப்பிரானது வடிவங்களும் வந்தவித்ததையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேசுவரன், தேவகாரியஞ் செய்யும்பொருட்டு உன் ஸம்பத்துக்களையெல்லாம் பறித்துக்கொண்டுபோக வந்தான்’ ஆகையால் நீ இவனுக்குத் தானம்பண்ணுவது தகுதியன்று; என்று தானஞ்செய்வதைத்தடுக்க, அவன் கேளாமல் தாரைவார்த் துத்தத்தஞ்செய்யப்படுக, ஜலபாத்திரத்தின் துவாரத்திலே அந்த சக்கிராசாரியன் புகுந்துகொண்டு ஜலத்தை விழுவொட்டாமல் தடுக்க, ஸ்ரீவிஷ்ணு, தவாரத்தைச் சோதிப்பவன்போலே தஷ்ண னுஹடய திருக்கையிலணிந்த தர்ப்பபவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக்கலக்க, அவன் கண்ணையிழுந்தவனுய அங்கிருந்து வெளிப்பட, பின்பு மாவலியிடத்தில் நீரேற்றனன் என்கிற வரலாறு ப்ரவலித்தமானதே; இதனைப் பெரியாழ்வார் அ நுஸந்திக்கும்

போது 1. சுக்கிரன் கண்ணைத் துரும்பால்களையிய சுக்கரக்கையன்” என்றதனால் 2. “கருதுமிடம் பொருது கைந்தின்ற சுக்கரத்தன்” என்கிறபடியே, திருமால் விரும்பிய இடங்களில் விருப்பினவடிவங் கொண்டு செல்லுஞ்சன்மையையுடைய திருச்சக்கரமே பவித்திர வடிவாய்கின்ற சுக்கிரன் கண்ணைக்கலக்கினதாக ஆசார்யர்கள் வியாக்கியானித் தருள்வதாலும், அதை யநுஸரித்து ஸ்ரீகூர நாராயண ஜீயர் தாழும் ஸாதர்சநசதகத்திலே [30] “கூருதநயந நயவுராஹாகி ஸ்ரோதாவுவவு... உக்ருயாரா” — [சுக்கிரனுடைய கண்ணைக்கெடுத்த சுக்கரம்] என்று அருளிச்செய்துள்ளதனாலும் இப்பாசுரத்தில் திரிவிக்ரமாவதார் கதாநுஸந்தாநத்தில் ‘தழு வெடுத்த போராழியேந்தினான்’ என்றது ஒக்கும்.

வாய்மடித்து—கோபத்தின் மிகுதியினால் ‘நாக்கைமடித்துப் பற்களைக் கடித்துக்கொண்டிருத்தல் இயல்வு. ‘கண்சமுன்று’ என்றது எம்பெருமானுடைய கோபத்தினாலாகிய கண்சமுற்சியைச் சொன்னதாகவுமாக், நமுசியின் பயத்தினாலாகிய கண்சமுற்சியைச் சொன்னதாகவுமாக்.

மூன்றுமடியில் “சேவடியை” என்பதும் பாடம். ஈற்றடியில், ஓர்—விளைமுற்று; தியானம்பண்ணு என்றபடி. (ஏ)

உகந்துன்னை வாங்கி யோளிநிற்கோள் கோங்கை *

அகங்குளிர வண்ணேன்று ஓாவி *—உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய் * நீயும்

அலைபண்பா லானமையா வன்று. (ஏ)

(பூதனையானவள்)	(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு
உகந்து	கோள் கொங்கை
{ யசோதைப் பிராட்டியைப் போல அன்புடை யவளாக அபிநயஞ் செய்து	{ அகம் குளிர உண் என்றுள்
உன்னை	{ (“குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள் ;
வாங்கி	

1. பெரியாழ்வார் திருமொழி 1-8-7. 2. திருவாய்மொழி 10-6-8.

ஆனமையால்	ஆகையினாலே,		
அன்று	{ அவள் முலைதந்த அக்காலத்தில்	உகந்து	{ (பெருப்பேறு பெற்றுற்போலே)
நீயும்	{ சிறுகுழங்கையான நீயும்	முனிந்து	{ (மனத்தில்) சீற்றங்கொண்டு
அலை	{ அலையெறிகிற [அதிகமான] உன் வெளவுப்பு	ஆவி	{ (அந்தப்பூதனையின்) உயிரை
பண்பால்	குணத்தினாலே	உண்டாய்	{ உறிஞ்சி உட்கொண்டாய்.
முலை	{ மெய்யே ஸ்தன்ய உண்பாய்		
போலே	பானாஞ்செய்ப்பவ ஜெப்போல்		

* * *—பேய்ச்சியின் முலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அதுஸந்தித்து ஈடுபடுகிறோர். கண்ணபிரானீப்பெற்ற தாயான தேவகீயினாலும் உடன்பிறந்தவனுப் அக்கண்ணபிரானுக்கு மாம னுகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழங்கையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தி யான பூதனைபென்னும் ராக்ஷஸிலி நல்ல பெண்ணுறுவுத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ணசிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானுன் குழங்கை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்கிற பாவளை யிலே அவனுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சவிட்டுக்கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை.

வந்த பேய்ச்சி யீசாகையான பாவளையோடு வந்தாளாகையாலே அவனுடைய பரிவுபோன்ற பரிவை ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது. 1. “‘ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு, இருமுலையும் முறைமுறையாக ஏங்கிடேங்கி யிருந்துணுயே’” என் னும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கோள்கொங்கை’ எனப்பட்டது. 2. “‘நந்தன்

பெறப்பெற்றநம்யீ ! நானுக்கு துண்ணுமுடுதே ! எந்தை பெருமானே ! உண்ணும் என்னம்மம் “செமமுண்ணுமே” 1. “உருகி யென்கொங்கையின் தீய்பால் ஓட்டந்து பாய்த்திடுகின்ற. மருவிக் குடங்காலிருந்து வாய்மூலையுண்ண நீவாராய்” என்று யசோதை ஆவலோடு சொல்லுமாபோலே பூதனையும் சொன்னமைதோற்ற “அகங்குளிரவுண்ணேன்றால்” எனப்பட்டது. அவள் தாயான பாவனையிலே எவ்வளவு அன்பு அபிநியித்தானோ, அவ்வளவு அன்பை இவனும் மகனுன் பாவனையிலே அபிநியித்தமைதோற்ற “உகந்து மூலையுண்பாய்போலே” எனப்பட்டது. ஈற்றடியிலுள்ள “ஆனமையால்” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.

அலைபண்பால்=இதன் அருமையான பொருள் குறிக்கொள்ளத்தக்கது. பண்பாவது குணம்; அலையெறிகின்ற குணம் என்றது-அளவுகடந்த குணம் என்றபடி. 2. “இதுவாவெநவஸங்பாது நது ஜெயம் கயலந்த” [மெய்யான அன்போடு வராவிட்டாலும் மித்திரன் என்கிற பாவனை கொண்டுவந்தாலும். அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்] என்று உறுதியாகச் சொல்லியுள்ள எம்பெருமான் பரீதிபாவனையோடு வந்த பேய்க்கையைக்கொன்றது ஏனென்றால்; அவளைக்கொன்று உலகுக்கு ஒருயிரான தன்னைக் காப்பாற்றிக்கொள்வதான் து உலகமுழுமைக்கும் உயிரளித்ததாக ஆகிறபடியால், இந்த மஹாகுணத்தை வெளியிடவேண்டியே அவளைக்கொன்றுனென்க. (அ)

அன்றதுகண் டஞ்சாத வாய்ச்சி யுனக்கிரங்கி *

நின்று மூலைதந்த விந்நிர்மைக்கு *—அன்று

வரன்முறையால் நீயளந்த மாகடல்குழ் ஞாலம் *

பேருமுறையா லெய்துமோ பேர்த்து. (கு)

அன்று	{	பூதனை பின்மாக விழும்படி நீ மூலையுண்டு அவ ஞமிரை முடித்த அக்காலத்தில்	அது கண்டு	{	மூலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண் ஞலே பார்த்தும்

அஞ்சாத	{	' மூலை கொடுக்கிற நாமும் ஒருசால் செத்துப் போவோமோ !'	அன்று நீ {	முன்பு நீ சிறந்த வரன் முறை {	இந்தப் பெருங் குணத்திற்கு,
ஆய்ச்சி	{	யசோதைப் பிராட்டியானவள்	மான்து நீ {	முன்பு நீ சிறந்த உறவினாலே {	அன்துகொண்ட கடல் குழந்த இவ்வுலகமானது
நின்று	{	தரித்துநின்று (அந்தப் பூதனையின் விஷத்திற்கு மாற்றுக)	மூலை தந்த	மூறையால் {	இன்னது பெரிய தென்று பார்க்கும் முறையைல் {
உனக்கு இரங்கி	{	உன்னிடத்துப் பரிவகொண்டு மூலை தந்த	எய்துமோ {	ஒப்பாகப் பொருங்துமோ ?	எய்துமோ {

* * *—முலைகொடுக்கவாத்த பேப்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை ‘இதென்ன உத்பாதம் !’ என்று வெருண்டோட வேணுமேயல்லது, அனுகிவந்து மூலை கொடுத்திருக்கக்கூடாது ; 1. “பேப்ச்சி முலையுண்ட பிண்ணியிப் பிள்ளைபைப் பேசுவ தஞ்சுவனே” என்று அஞ்சிக் காதவழி யோடவேண்டியிருக்கவும் 2. “பேப்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாகே” என்னும் படி அச்சமின்றி அனுகிவந்து உன்னை எடுத்தனைத்து மூலை கொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால், முன்பு நீ உலகளந்த அரியபெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரி தென்று சொல்லாம்படி யிருக்கின்றதென்கிறூர். இத்தால்— யசோதைப்பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

வரன்முறையால் நீ அளந்த=‘வரம்’ என்னும் வடசொல் (மகர னகரப்போலியினுல்) ‘வரன்’ என்று கிடக்கிறது. ‘சிறந்த தான்’ என்றுபொருள். சிறந்த முறையாவது ஸ்வஸ்வாமிப்புவ ஸம்பந்தம். உலகமுழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த மிருக்கை யாலேயன்றே தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள நேர்ந்தது.

1. பெரிய திருமொழி 10—7—8.

2. மூன்றாந்திருவந்தாதி—29.

அளந்தமாகடல்குழ்ஞாலம்—முலைதந்த இந்ஸீர்மைக்குப் பேரு முறையால் எய்துமோ?—நீ மாகடல்குழ் ஞாலத்தையளந்த மஹாகுணமானது யசோதை அஞ்சாமல் முலைதந்த மஹாகுணத் திற்கு சடாகமாட்டாது என்றவாறு. அதாவது—யசோதை முலைதந்த ஸீர்மையை ஒரு தட்டிலும் நீயளந்தமாகடல் குழ்ஞாலத்தை ஒரு தட்டிலும் வைத்து நிறத்துப்பார்த்தால் 1. “**தெது தெலாகு ராஜு**” மூலமாக வைக்கும் வீட்டாயா நாவூட்டாயா தட்டா தட்டா [மூவலருங்கூடியும் வீட்டைக்கு ஓரளவும் சடாகாது] என்றால் போலே அஜகஜாந்தரமா யிருக்குமென்பதாகக் கொள்ளலாம்.

பேருமுறையால் எய்துமோ பேர்த்து—பெருமுறையாவது—இது பெரிதா? அது பெரிதா என்று ஆராயும் வகை; அப்படி ஆராயுமிடத்து ஒப்பாகுமோ? என்கை. “**பேர்த்து**” என்பதற்குப்பொருள் விசாரிக்கவேண்டா; வார்த்தைப்பாடு என்று கொள்ளலாம். (க)

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் * மண்ணிரந்து

காத்தனை பல்லுயிரும் காவலனே *—ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் *

காவடியேன் பட்ட கடை.

(இ)

காவலனே	ஸர்வரங்கனே!,	பல உயிரும்	{ எல்லா
பிள்ளை ஆய்	{ சிறு குழந்தையா யிருந்து		ஆத்மாக்களையும்
மாசகடம்	{ (அலைராவேச முள்ள) பெரிய வொருவண்டியை	காத்தனை	ரகுதித்தருளினாலும்;
பேர்த்தனை	{ கட்டழியும்படி உதைத்துத் தன்ளினாலும்;	நின்	{ (இப்படி ரகங்களுன்) உன்னை
மண்	பூயியை	உன்ளி	{ (ஆச்சரியிக்கத் தக்கவ னாக) மனப்பூர்வ மாக எண்ணி யிருப்பதனால்
இரங்து	{ (மஹாபலியினிடத் தில்) யாசித்துப் பெற்று (திருவடியாலே குளிரத்தடவி)	ஏத்திய நா உடையேன்	{ உன்னைத் துசிப்ப நைதீய ஸ்வபாவ மாகவள்ள நாக்கை யுடையவன யிருக்கிறேன்;

1. **சீரோமாயணம் ஸாந்தரகாண்டம்-சிறியதிருவடி வார்த்தை,**

க உடையேன்	(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங் களைப் பூஜையெல் ஞீருக்கிறேன் ;	பட்ட	{ வெகுகாலமாக அடைந்துள்ள
	(ஆனபின்டு) உங்கு அடியவனு யிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்		
அடியேன்	கடை	தாழ்வுகளை	
	{ உங்கு அடியவனு யிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்	கா	{ போக்கியருள் வேணும்.

* * *—முதலாழ்வார்களுக்குப் பெரும்பாலும் எம்பெருமா ஆடைய விபவாவதாரங்களுள் க்ருஷ்ணவதாரமும் த்ரிவிக்ரமாவ தாரமும், அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியா யிருக்குமென்பது குறிக்கொள்ளத் தக்கது.

பின்னோயாய் மாசகடம்பேர்த்தனை=ஸ்ரீகிருஷ்ணனாக அவ தரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப் புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதை யும் யமுனைநீராடப்போய்) இருந்தகாலத்து, கம்ஸனுலேவப்பட்ட அஸ்வரனைருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்லமுயன்றதையறிந்த பகவானுன தான் பாலுக்கு அழுகிற பாவணையில் தன் சிறியதிருவடிகளை மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சிசநபின்நமாக்கின வரலாறு அறிக.

பிரானே ! யசோதைப்பிராட்டியைப்போல உன்னிடத்து எனக்கு அதிகமான ப்ரேமம் இல்லாவிட்டாலும் ‘ஆச்சரமிக்கத் தக்கவன் நீதான்’ என்கிற எண்ணத்தைப்பெற்று உன்னை ஆச்சரமிப் பதற்கு உரிய ஸாமக்ரிகளைப் பரிபூர்ணமாகக் கொண்டிருக்கிற நான் இனி உன்னருளுக்கு இலக்காகக்கூடியவன் ; இதுவரையில் எனக்கு நேர்ந்திருந்த தேவதாந்தரபஜனம், உபாயாந்தரப்பற்று, ப்ரயோஜநாந்தர விருப்பம் முதலிய பொல்லாங்குகளைத் தவிர்த்து இனி யென்னைக் காத்தருளவேணும் என்றாயிற்று.

பேர்த்தனை, காத்தனை-முன்னிலையாருமை இறந்தகால வினை முற்றுக்கள். ‘ஏத்திய’ என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் கால முனைத்தாது தன்மையுணர்த்திற்று. கா—வினைமுற்று. (ம)

கடைநின் றமரர் கழல்தோழுது * நாளும்
இடைநின்ற வின்பத்த ராவர் *—புடைநின்ற
நீரோத மேனி நேமோலே * நின்னடியை
யாரோத வல்லா ரவர்.

(கக)

(பாழும் ஸம்ஹாரிகளானவர்கள்)	(இவ்வுலகைச்)
அமரர் கண— நின்று { தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றினின்று	புடை நின்ற நீர் ஓதம் மேனி நெடு மாலே
நாளும் { நெடுங்காலம் வரையில்	.
கழல் { (அவர்களுடைய) தொழுது { காவில் விழுந்து (பரமாநந்தம் பெறமாட்டாமல்)	நின் அடியை உனது திருவடிகளை
இடை நின்ற இன்பத்தர் { நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) ஆவர் { சுகத்தைப் பெற் ரூபிவர்கள்;	ஆறுவங்கிக்கவல்லார் ஆரோஹு முண்டோ ? யாருமில் லையே!.)
இட வல்லா ரவர் ஆர்	

* * *—பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் ஒதவதாந்தர பஜனஞ்சேய்து சுவையற்ற அஸ்பபலன்களைப்பெற்று அநர்த்தப் படுகின்றனரேயன்று உன்னையணர்ந்து ஆச்சரியித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறோர்.

கீடைநின்றமரர்கழல்தோழுது = அமரர்கடைநின்ற கழல் தொழுது என்க. கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது—அவர்களை ஆராதித்தமை கூறிய வாறு. இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காவிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம். இடைநின்ற வின்பத்தராவர்—எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கீடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களைல்லாம் இடைக் கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப் பட்ட சுதாத்ரபலன்களே கீடைக்குமாதலாலும் “இடைநின்ற

இன்பத்தராவர்” என்னப்பட்டது இன்பமென்றதும் ப்ரமித்த வர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக்கொள்ள. (கக)

அவரில் ரேண்டில்லை யரவஜையான் பாதம் *

எவர்வணங்கி யேத்தாதா ரேண்ணில் —பவரும்

சேழுங்கத்திரோ ஞேண்மலரோன் கண் ஞூதலோ னன்றே *

தோழுந்தகையார் நாளும் தோடர்ந்து. (கல)

எண்ணில்	{	‘எம்பெருமானை ஆச்சரியித்து ஸ்வரூபவித்தி பெறுகிறவர்கள் ஆரார்? என்று) ஆராடுமானவில்	பலரும் செழுக்கத்திரோன்	{	பரவின அழகிய ஆயிரங்கிரணங்களையுடையவ னன ஸ-அரியனும்
அவர் இவர் என்று இல்லை	{	இனான்தாம் ஆச்சரியிப்பவர்கள், இன்னோர் ஆச்சரியிக்காதவர்களென்று ஒருவாசியில்லை;	ஒன் மலரோன்	{	அழகிய (திருநபிக் கமல) மலரை இருப்பிடமாக வடைய பிரமனும்
அவு அ/ணையான் பாதம்	{	சேஷாயியான் அப்பெருமா இடைய திருவடிகளை	கண் நுதலோன்	{	நெற்றிக்கண்ணுன ருதலூன் அகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்சரியிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
வணக்கி ஏத்தாதார் எவர்	{	தொழுது அதியாதவர்கள் யாவர்?	நாளும் நாள்தோறும்	{	அபஷ்ட ரூபா னெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத்தேடி ஆச்சரியிக்கும் ஸ்வபாவமுள்ள வர்களன்றே ?.
* * *—கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜநம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப்போவதை யருளிச்செய்தார் ; ‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்சரியிக்கலாகாதோ? இந்தசரசந்தரருத்தாதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச்செய்கிறார். எம்பெருமானேருவணையே தொழுது உஜ்ஜீவிப்ப					

* * *—கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜநம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப்போவதை யருளிச்செய்தார் ; ‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்சரியிக்கலாகாதோ? இந்தசரசந்தரருத்தாதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச்செய்கிறார். எம்பெருமானேருவணையே தொழுது உஜ்ஜீவிப்ப

தில் நம்மோடு அந்த தேவதாந்தரங்களோடு ஒரு வாசியில்லையான பின்பு தேவாதிதேவனுண பூர்மாந் நாராயணனைத் தொழுவதே அணைவர்க்கும் கடமையாமென்பது இதனாலுணர்த்தப்பட்டதாம்.

கீழ்ப்பாட்டில் “நெடுமாலே! நின்னடியை யாரோதவல்லார்?” என்று சொல்லிவைத்து இப்பாட்டில் “அரவணையான் பாதம் எவர் வணங்கி யேத்தாதார்?” என்றது முரண்படுமன்றோவென்று சங்கிக்கவேண்டா; எம்பெருமான் திருவடியைத் தொழுது துதித் தலைக் கடமையாகவுடையராகாதவர்கள் யாவர்? என்பதே இப்பாட்டின் நோக்கமாகும். ஆகவே, எல்லாரும் எம்பெருமானைத் தொழுதேத்தக்கடமைப்பட்டவர்களென்று ஸ்வரூபேயாக்யதையை உணர்த்துமிப்பாசரமும், இந்த ஸ்வரூபத்தைப் பரிபாலனம் பண்ணுவாரில்லையே யென்றுரைத்த கீழ்ப்பாசரமும் முரண்படா. இப்பாட்டின் பின்னடிகளில், ஸமரியன் பிரமன் சிவன் முதலான வர்களும் நாடோறும் தொடர்ந்து தொழுவதாகச் சொல்லியிருந்தாலும், இவ்வகைத்தவர்கள் பெரும்பாலோர் தொழுது கெட்டுப் போகின்றனரேயென்னும் வருத்தம் ஆழ்வார்க்குப் பெரிதுமுண்டு.

தோட்டுமால்யானை சூழ்க்யம் புக்கஞ்சி *

பட்டுமால்யானை பைங்கமலங் கோண்டு * அன்ளிடரகேக்க

ஆழியான் பாதம் பணிந்தன்றே * வானவர்கோன்

பாழிதா னெய்திற்றுப் பண்டு.

(கந்)

			மலர்ந்து
			ஒங்கியிருக்கிற
			அழிய
			தாமரைப்பூவை
			(எம்பெருமா
			னுக்கு ஸமர்ப்பிப்
			பதற்காக)க்
			கையிற்கொண்டு
தொடர்	காற்சங்கிலியை	படர் எடுத்த	
ஏதுத்த மால்	முறித்துக்	பை கமலம்	
யானை	கையிற்கொண்டு	கொண்டு	
	பதறியோடுந்		
	தன்மையதான்		
	மதயானையானது		
குழ் கயம்	(கரைகாண	அன்று இடர்	அந்த னிலைமையிலே
	வொண்ணதைபடி)	அடுக்க	(முதலையின்
புக்கு	விசாலமாயிருந்த		வாயிலகப்பட்டு
	பொய்கையிலே		விடுவித்துக்
	இழிந்து		கொள்ளமுடி
			யாத)
			பெருங்
			துண்பமுண்டாக

அஞ்சி	(செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமா ஊக்கு ஸமர்ப் பிக்க முடியாமற் போய்விடுமோ (வென்று) மனம் பதறி,	பணிந்து அன்றே	{ (தியானித்து) வணங்கியதனு லன்றே
	தான் பண்டு		
ஆழியான பாதம்	(முதலையைத் உணிக்குங் கருவி யான) திருவாழி யைக் கையிலேங் தின எம்பெருமா ஊட்டய திருவடிகளை	வானவர் கோன் பாழி	{ தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை எய்திற்று அடைந்தது.

* * *—கீழ்ப்பாட்டில் “பவருஞ்செழுங்கதிரோ ஞேண்
மலரோன் கண்ணுதலோனன்றே தொழுங் தகையார் நானுங்
தொடர்ந்து” என்றாரிச் செய்ததில் அப்படிப்பட்ட உயர்ந்த
வர்களான தேவர்கள்தாம் எம்பெருமானை ஆச்சரியிப்பதற்கு உரிய
வரேயன் றி நம்போன்ற எளியவர் அப்பரமணை அடையுந்தாத்தின
ரன்றுபோனும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால் எம்
பெருமானை ஆச்சரியிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும்
வாசியில்லை; பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாடேத
ஆச்சரியிக்கலா மென்னும் விஷயத்தை நிலைநாட்டுதெற்காக பூரி கஜேங்
திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறுரிதில்.

மஹாவிஷ்ணு பக்தனை இந்தரத்யும்நனென்னும் அரக்கு-
வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்துகொண்டிருந்தபோது
அகஸ்த்யமஹாமுனிவன் அவனிடம் எழுந்தருளா, அப்பொழுது
அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவ
னுப் அவனுக்கு உபசாரமொன்றான் செய்யாதிருக்க, அம்முனிவன்
இப்படி அரசன் நம்மை அலக்ஷிப்பாக் செப்தானென்று மாறுகக்
கருதிக் கோபித்து, ‘நீ யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால்
யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்கனமே அவன் ஒரு
காட்டில் யானையாகத் தோன்றினனுயினும் முன்செய்த விஷ்ணு

பக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நான்தோறும் ஆயிரங் தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில், ஒருஞர் பெரியதொரு தாமரைத் தடாகத் தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று; முன் பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்க்கிளையில்நின்று தவஞ்செப்துகொண்டிருந்தபோது அவன்து காலைப்பற்றியிருந்து அதனாற் கோபங்கொண்ட அவன்து சாபத்தாற் பெரிய முதலையாய்க்கிடந்த ஹமுஹமுவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக் கெளவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேஞ் திராழ்வான் ‘ஆகிமூலமே!’ என்று கூவியமைக்க, உடனே திருமால் கருடாருடனுய் அப்பொய்கைக் கரையிலே அரைகுலையத்தலை குலைய விரைந்தெழுந்தருளித் தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முக்கியை அருளினான் என்ற வரலாறு உணர்க.

“தொடரேடுத்த” என்று யானைக்குஇட்ட விசேஷணம் சாதி யியல்வைக் குறிப்பதாம். காலிவிட்ட விலங்கை முறித்துக்கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மையானச்சாதிக்கு இயற்கையென்க.

எம்பெருமானை ஆச்சரியிப்பதற்கு இன்னர் ஆவார், இன்னர் ஆகார் என்கிற நியதியில்லாமை இப்பாட்டால் வெளியிடப்பட்ட தாயிற்று. (கங்)

பண்டிப் பெரும்பதியை யாக்கி * பழிபாவம்
கோண்டிங்கு வாழ்வாரைக் கூருதே *—எண்டிசையும்
பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் *
தீர்த்தகர ராமின் தீரிந்து. (கசு)

பேதைகாள்	அவிவேங்கிகளே!		தெரியாமல் விளையுங் குற்றங் களையும் தெரிந்து செய்யுங் குற்றங் களையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டு
பண்டியை	வயிற்றை	பழி பாவம்	
பெரு பதி	பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து	கொண்டு	
ஆக்கி			

இங்கு	இவ்வுலகில்	பேர்	திருநாமங்களை
வாழ்வாரை	{ வாழ்கின்ற ஸம்ஸாரிகளை	ஓதி	{ இடைவிடாது சொல்லிக் கொண்டு
கூறுதே	{ புகழ்ந்து பேசகை தவிர்ந்து,		
என் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்	{ (உலகளந்த காலத்தில்) எட்டுத்திக்குக் களையும் பேர்த் துப்போடும்படி விம்யி வளர்ந்த நான்கு திருத் தோங்களை முடையனை பெருமானுடைய	திரிந்து • தீர்த்தகரர் ஆயின்	{ திவ்ய தேசங்கள்தோறும் ஸஞ்சரித்து (உங்கள் ஸஞ்சாரத் தாலே நாடுமுழுவ தும்) பரிசுத்த மாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

* * *—சிறியார் பெரியாரென்னும் வாசியின்றி பாவராலும் எம்பெருமான் ஆச்சரியிக்கத் தக்கவனென்று கீழ்ப்பாசுரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதானானின்பு, ஸம்ஸாரிகளை ஸ்தோத்ரங்க்கைய்து கொண்டு அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறுமல் அப்பெருமானைப் பணிந்து அவன் து திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லா மல் உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும் படி செய்யுங்கோளைன்று நாட்டாரை விளித்து உபதேசிக்கின்றார்தில். கண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழி பாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத் துதிப்பவர் விவேகிகள்லர், பேதையர்களேயாவர் என்பது விளங்கப் ‘பேதை காள்!’ என விலிக்கின்றனர்.

“பெரும்பதியை” என்றவிடத்துள்ள இரண்டாம் வேற்றுமை யுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. பண்டியென்று வயிற்றுக்குப் பெயர். அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் கிண்றுதின்று ஏற்றச்சுல் போலே வயிற்றை வைத்துக்கொண்டிருக்கும்வர்களை நச்சிக் கவி பாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குங் தொழிலை விட்டுத்தொலையுங்கோளேன்று முன்னடிகளாற் கூறினாயிற்று. “பண்டு இப் பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்துப்பண்டு—அநாதிகாலமாக,

இப்பேரும்பதியை—இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி—வளர்த்துக் கொண்டு என்றுரைக்கவுமாம்.

பழிபாவங்கோண்டு=கவனிப்பு இல்லாமையினால் அபுத்தி பூர்வமாகச் செய்யநேரும் பாவங்கள் பழிப்பியன்றும், வேணு மென்றே செய்யுங் தீங்குகள் பாவமென்றும் கொள்க. வயிற்றை நிரப்பவேண்டுவார்க்கு இவையித்தனையும் செய்யவேண்டியவையா மன்றே. இங்கு வாழ்வாரை=இந்தப் பிரபஞ்ச ஈகத்தைதீய வாழ்வாக நினைத்திருப்பவர்களை என்றபடி. கூருதேயென்னுமளவால் பரித்யஜிக்க வேண்டுமெதைச் சொல்லிப் பின்னடிகளாலே பரிக்ரஹிக்கவேண்டுமெதைப் போதிக்கின்றூர். உலகளாந்த பெருமா னுடைய திருநாமங்களை யநுஸ்தித்துக்கொண்டு 1 “கண்டியூ ரரங்கம் மெய்யும் கச்சிபோர் மல்லையென்று, மண்டினாரும்பல்லால் மற்றையார்க் குப்யலாமே” என்றபடி திருப்பதிகள்தோறும் நடந்தால், 2. “தில்லைகர்த் திருச்சித்தரகூடந்தன்னுள், தலை வணக்கிக்கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே” என்று குலசேகராழ்வாரும் 3. “நாதனை நரசிங்கனை நவின்றேத்து வார்களுமுக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே” என்று பெரியாழ்வாரும் அருளிச்செய்தபடியே உலக மெல்லாம் பவித்திரமாய்விடும் என்றவாறு. தீர்த்தகரர்-வடசொல்.

திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி * அன்று
பிரிந்தது சீதையை மான்பின்போய் *—புரிந்ததுவும்
கண்பள்ளி கோள்ள வழகியதே * நாகத்தின்
தண்பள்ளி கோள்வான் றனக்கு. (கடு)

வெம் சமத்து	$\left\{ \begin{array}{l} \text{கொடிய (பாரத)} \\ \text{யுத்தத்திலே} \end{array} \right.$	அன்று	$\left\{ \begin{array}{l} \text{இராமங்கக்} \\ \text{திருவவதரித்த} \\ \text{காலத்து} \end{array} \right.$
தேர் கடவி	$\left\{ \begin{array}{l} \text{(பார்த்தஸாரதி} \\ \text{யாகித்) தேரை} \\ \text{நடத்திக்கொண்டு} \end{array} \right.$	மான் பின் போய்	$\left\{ \begin{array}{l} \text{மார்சனாகிற} \\ \text{மாயமானின்} \\ \text{பின்னே சென்று} \end{array} \right.$
திரிந்ததும்	அலைந்ததும்,		

1. திருக்குறுந்தாண்டகம் 19. 2. பெருமான் திருமொழி. 10-5.
3. பெரியாழ்வார்!திருமொழி. 4—4—6.

சிதையை	{ பிராட்டியைப் பிரிந்து அலைச்சற் பட்டதும்,	(ஆகிய இச்செயல்கள்யாவும்)
கன்ன்		நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளிகொண் டிருக்கவேண்டிய பெருமானுக்கு
பள்ளி	{ படுத்துக் கொள்ளும்படி	தனக்கு அழியதே ஏற்றவையோ?
கொள்ளள்		
புரிந்ததுவும்	ஆசைகொண்டதும்	

* * *—எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளன்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதே சித்தார் ; உண்டியே உடையே உகந்தோடித் திரியு மிம்மண்டலத் திலே இவருபதேசத்தை ஆதரிப்பார் ஆர்? அவரவர்களிஷ்டப்படி தங்களுடம்பைப்பேணிப் பேய்களாய்த்திரிய, ‘ஜேயோ! இப்பாவிக ஞாக்காக எம்பெருமான் கிருஷ்ணனுய்ப் பிறப்பதும் இராமனுய்ப் பிறப்பதுமாய்க்கொண்டு படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத்திரிக்கின்றார்களே !’ என வருந்தின ஆழ்வார், அப்பெருமான் ராமக்ருஷ்ணவதாரங்களிலே அதிலூகுமாரமான திருத்திமனியோடே பட்ட மிறுக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார்.

கண்ணப்ரானுய்த் திருவவதரித்துப் பாரதப்போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விழிகிற அம்புகள் தன்மேலே படும் படி திருமேனிக்குக் கவசமும் தரியாதேகிடந்து அர்ஜாங்கள் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு பட்டபாடுகளை முதலடியிலே பேசினர். இராமனுய்த் திருவவதரித்துப் பித்ரு வாக்யபரிபாலந் வியாஜத்தாலே காட்டுக்கெழுந்தருளி மாயமான் பிரிக்கப் பிராட்டியைப்பிரிந்து பட்ட வருத்தங்களை இரண்டாமடியிற்பேசினர். 1. “ மெல்லைனமேல் முன்துயின்று யின்றினிப் போய் வியன்கான மரத்தினீழல், கல்லைனமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரியகோவே !” என்கிறபடியே கானகத்தில் கல்லும் மூள்ளுமான விடங்களில் தரைக்கிடைகிடந்து வூருங் தினதை மூன்றாமடியிற் பேசினர். ஆகிய இவ்வலைச்சல்கள்பட நேர்ந்த அவதாரங்கள் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்வதற் காகச் செய்தவையாதலால் இவ்வலைச்சல்களும் ஸம்ஸாரிகளுக்காகப்

பட்டவையென்று திருவள்ளும் பற்றுதல் பொருந்தும். நாகத்தின் தண்பள்ளி கோள்வான்தனக்கு அழகியதே = இவ்வலைச்சல்கள் எங்கே? அவனுடைய ஸாகுமாரமான திருமேனி எங்கே? மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கவேண்டியவன் வெம் பரல்களைக்கடித்தாற்போலே, மெத்தென்ற சேஷசயனத்திலே திருக் கண்வளர்ந்தருள வேண்டியவன் இவ்வலைச்சல்கள்படத் தகுமோ என்றவாறு.

அழகியதேயென்றது விபரீத லக்ஷணையினால் மிகவும் தகா தவையாக இருந்தனவென்ற பொருளைத்தரும். “அழகியவே” என்றும் பாடமுண்டு; அழகிய=அன்சாரியைப்பெறுத பலவின் பால் முற்று.

மூன்றுமுடியில், இடப்பொருளதான் கண் என்னுஞ் சொல் இங்கு, தரையென்ற பொருளைத்தந்தது (கடி)

தனக்கடிமை பட்டது தான்றியா னேலும் *

மனத்தடைய வைப்பதாம் மாலை *—வனத்திடரை

ஏரியாம் வண்ண மியற்றுமிது வல்லால் *

மாரியார் பேய்கிற்பார் மற்று

(ககு)

தனக்கு	சேதநஞ்சிய தனக்கு	ஆம்	தகும்;
அடிமை	சேஷத்வமென்பது	(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம்	
பட்டது	{ அமைந்திருக்கின்ற தென்பதை	உண்டானால் விரோதியைப்போக்கித் தன்னைத் தானேதந்தருள்வன் எம்பெருமான்; அது எங்கனே யென்னில்;)	
தான்	{ தான் தெரிந்து அறியான் { கொள்ள அசக்தன எலும் யிருந்தாலும் (எம்பெருமான் தானாகவே)	வனம்	{ காட்டமுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
மனத்து	மனத்திலே		{ (பெய்யும் மழைநீர் அப்பால் போகா மல் தடையின்றி வந்துபுகும்படி) ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்குமோ யன்றி
அடைய	வந்துசேர்ந்தவனவில்	வரி ஆம்	
மாலை	அப்பெருமானை	வண்ணம்	
வைப்பது	{ இடங்கொடுத்து வைத்துக் கொள்வது	இயற்றும்	
		இது அல்லால்	

மற்று	பின்னும்		{ யாவருளர் ? (மழை பெய்யவேண்டு வது பகவத் ஸங்கல்பத்தா லன்றே ?.)
மாரி	மழையை		
பெய்கிற்பார்	{ பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்	யார்	

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படி யாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத் துப் படாதன படிகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள் ஞாதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும் ; நாம் யாற்தாரு ஸாதாராந்திராநமும் செய்யவேண்டா ; ஆனாலும் நம்மை மன் னும் மரமும் கல்லும் கரியும்போலே அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப் பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள வாக்காகச் செய்யத்தக்கதொன்றுண்டு, அதா வது அவனைப் பெறவேணுமென்னும் ருசிமாத்திரம் நமக்கு இருக்கத்தகும். மற்றபடி பேற்றக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசரம்.

இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி விலக்காபையுடன் இருக்கவேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல் ; அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய் விப்பதென்பதோ நமக்கு இயலாது ; ஆதலால், நமக்கு ஸ்வரூப ஜ்ஞாநம் முற்றமுத்து உண்டாகாவிடினும், விலக்காமை என்கிற இவ்வளவுமாத்திரம் நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றக்கோடாகக்கொண்டு நம்முடைய விரோதிகளைப் போக்கத் தன்னைத் தந்தருள்வன—என்பதாகக் கொள்ளலாம்.

அன்றியே ; அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்ற நிகண்ற விவேகமில்லாதவருகவே இச்சேதநன் இருந்தா னும், இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், “யாராவா திஶேஷாஷ்டதீவெதரைஜநா :” [பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறோன் அந்தச் செயலையே மற்றுள்ள ஸமாந்ய ஜநங்களும் செய்கிறார்கள்] என்றதற்கேற்ப, பெரியோர்

செய்யும் முறைமையைக்கண்டாகிலும் ஸர் செல்வரனை ஹ்ருதயத் திலேகொண்டு இச்சேதநன் தியானிக்கக்கடவுள் ; இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தி யையும் செய்து தருவன்—என்பதாகவுங் கொள்வர். மற்றும் பலவகைகளுஞ் காண்க.

இன்னடிகளில் அருளிச்செய்யப்பட்டுள் த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்துகொண்டு அதற்கிணங்க முன்னடிகளின் ஆழந்த கருத்தை அறிந்துகொள்க. காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதந மாகமாட்டாது ; நாம் ஏரி வெட்டுகின்றோமென்பது கொண்டே பர்ஜன்யதேவன் மழைபெய்து விடுவதே ? மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீகமாகையால், அப்படிப்பட்ட மழைக்கு ஏரி வெட்டுதல் உபரயமாகமாட்டாது. இஃது உலகறிந்த விஷயம். ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபரயமன்றுகில் வினாக ஏரி வெட்டுவானேன்றே என்று நினைக்கலாகாது ; எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நிறை வனத் தீடர் தாங்கிக்கொள்ளமாட்டாது ; நாம் அந்த வனத்தீடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்துவைப்போமாயின், மழை பெய்யும் போது வரும் தண்ணீர் அதிலே தங்குவதற்குப் பாங்காகும். ஆகவே, மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன் றி மழையைப்பெய்வித்தற்காகவன்று என்பது வினாக்கும். இவ்வாறே, நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமையைச் சீர்ப்படுத்திக்கொள்வதான்து பகவத்ப்ராப்திக்கு ஸாதநமாக மாட்டாது ; ஒருகால் பகவான் நம்மைத் திருவுள்ளம்பற்ற வருவா னுயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப்பாங்காகும் நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக்கொள்ளுதல்.

• • திருத்தமுறை சேதநரை வனத்தீடரின் ஸ்தாநத்திலே கொள்க ; அத்தேவாதிகளாலே கார்வநஞ்சைத் திருத்திக்கொள்வதான்து ஏரியாம் வண்ண மியற்றுகையாம் ; பகவத்ப்ராப்தி கைபுகு தல் மாரிபேய்கையாம். ஆகவே நாம் செய்யும் ஸக்ருதங்க ளெல்லாம்சிர்தேஹ துகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத்

தாங்கிக்கொள்வதற்குமாத்திரம் உறுப்பாகுமேயாழிய, பகவத் விஷயீகாரத்தை நிர்ப்பங்தப்படுத்தி யூண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாயிற்று இப்பாட்டில்.

சேதநக்ருத்யமொன்றும் உபாயமன்றுகில், சேதநன் மனம் போனபடியேசெப்து திரியலாமன்றே என்று சிலர்சங்கிப்பதற்கும் இடமில்லாமை காட்டப்பட்டது இதில். சாஸ்தரங்களுறைத்த நல் வழியில் நாம் இருந்துகொண்டு கர்த்தவ்யங்களை உபாயத்வ புத்தி யின்றியே அநுஷ்டிக்கவேண்டியது ஆவச்யகமே; ஆனால் நாம் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோமாகையால் நமக்கு பகவத் விஷயீகாரம் விளைந்தே தீருமென்று அதற்கு இதை ஸாதநமாக ப்ரதிபத்திபண்ணியிருக்க ப்ராப்தியில்லை. 1. “எங்கன்றி செய் தேனு என்னென்றுசில் திகழ்வதுவே” என்றே மஹான்கள் அநு ஸங்திப்பர்களாதலால் நிர்மேதுக க்ருபையினுலேயே எம்பெரு மான் நம்மை விஷயீகரிக்கிறுனென்றும், நாம் செய்து போரும் நன்மைகள் ஒன்றுக்கு உபாயமாகையின்றியே ஸ்வயம் ப்ரயோஜந ரூபங்களென்றும் அறுதியிட்டிருக்கவேணும்.

ப்ரபத்தியை உபாயமாகச் சில ஸம்ப்ரதாயஸ்தர்கள் கொள் வது பிசகோ? எனின்; அன்று. இவ்விடத்திலே ஸாரமாகச் சொல்லுவோம் கேண்மின்;—கடவிழை வலைவீசி மீன் பிடித்து ஜீவிப்பானாரு செம்படவன் ஒருநாள் மீன்களிடையே விலை யுர்ந்த ரத்னமொன்று கிடைக்கப்பெற்றஞ்; அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனுதலால் 2. மாமதியம் திளைக் குங் கொடிமாளிகை சூழ்தெருவில் செழுமுத்து வெண்ணெற கெனச் சென்று முன்னில் வளைக்கை நுளைப்பாவையர் மாறுமா போலே, அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு வியாபாரியிடத் திலே மிகக்குறைந்த விலை கூறி விற்றுவிட்டான். அந்த வியாபாரி, தான் ரத்னத்தின் மதிப்பு நன்குணர்ந்தவனுகையாலும் வியாபார ரைமே ஜீவிகையாகவுடையனுகையாலும் அவன் அதைக்கொண்டு போய் ஒரு மஹாராஜனிடத்திலே கிரமமாக அதற்குள்ள விலை

1. திருவாய்மொழி 10—6—8.

2. பெரிய திருமொழி 8—8—7. வேடச்சிகள் முத்துக்களைக்கொணர்ந்து நாழி நெல்லுக்கு விற்கிறார்களாம் திருநாங்கப்பில்.

கூறி உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டான். பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்நத்தைத் தான் விற்பனை செய்ய நினையாதே அதனைப் பெரியதொரு ஹாரத்திலே இனைத்து ஸ்வயம் போக்யமாக அமைத்துக்கொண்டான். ஆக இச்செய்தியில் ஒரு ரத்நத் துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின; அந்ப் விலைக்கு மாறுதல் உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்ய மாகக் கொள்ளப்படுதல் என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதி காரிபேதத்தால் கூடினாற்போலே, நாம் செய்யும் ஸாக்ருதங்களுக்கும் இங்ஙனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்நத்தின் மதிப்பை அறியமாட்டாது அதனை அற்பவிலைக்குவிற்ற செம்படவன்போல ப்ரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் [அதமா திகாரிகள்] ப்ரபத்தியைக்கொண்டு ஜஸ்வர்யகைவல்யாதி கஷ்டாத்ர பலன்களைக் கொள்வர்; ரத்நத்தைக் குறைந்த விலைக்குக்கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும் வியாபாரியைப்போன்ற மத்யம அதிகாரிகள் ப்ரபத்தியை மோசுலாதநமாக அபிமானித்து கஷ்டாத்ர பலன்களைக் கொள்ளாதே மோசுலபலைனைக் கொள்வர். ரத்நத்தை ஒன்றுக்கும் ஸாதநமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற உத்தமாதிகாரிகள் ப்ரபத் தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்த மாகக்கொண்டு வர்த்திப்பர்கள். மஹாராஜனுடைய நிலைமையை விரும்பாதே வியாபாரியின் நிலைமையை விரும்பி ப்ரபத்தியை ஸாதநமாகக் கொள்வார் அங்கனமே கொள்க.

“ஸூரதாது யீவாஹஸ்தாயை இயலி சிடிலூப் வஸாவாதியைக் கஷ்டாது வனிஜோ வஸாவாதியை பூராஹோதி சிடிலூப் வஸாவாதா வனதூதாது வஸாவாதைவஸதா, பூராபூரா ஷபம் சொஹாதா நிதூப் பூத்தணதாசூதைவதி, கஷயமநூராய் பூவதாவவிஃ”

என்று ஸம்ப்ரதாய வித்தாஞ்ஜநத்திலே சொன்னேம்.

தோட்டம் சமைத்து மாம்பழம் பயிர் செய்வார்களில் அப் பழங்களை அரைக்குறை விலைக்கும் அளவான விலைக்கும் விற்பாரு மூண்டு; விற்காதே ஸ்வபோகத்துக் குறுப்பாகக் கொள்வாரு

முண்டு. ஒரு மாம்பழக்தானே ஒருத்தலுக்கு உபாயமாயும் ஒருத் தனுக்கு உபேயமாயும் ஆகாநின்றது. உபாயமாகக் கொள்ளுமை னுடைய தாழ்வும் உபேயமாகக் கொள்ளுமைவனுடைய உயர்வும் உலகறிந்ததே. அது போலே, நம்முடைய நற்கிரிசைகட்கு உபாயத்தன்மையும் உபேயத் தன்மையும் உண்டாயிருக்கச் செய்தே உபேயத் தன்மையைப் பாராட்டி உத்தமாதிகாரி கோஷ்டியில் புகாதே உபாயத் தன்மையைப் பாராட்டி அதமகோஷ்டியில் புகானீப்பாரை நாமேன் விலக்குவோம்?

இப்பாட்டில், முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி எங்கனேயென்னில்; சேதகன் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்களை நன்கு தெரிந்துகொண்டு, தானே நல்ல முயற்சிகளைச் செய்து அவை ஸாதநமாக எம்பெருமானைப் பெற்றேவன்டுமென்று சொல்ல வேண்டியிருக்க அப்படி சொல்லாமல், தனக்கு ஸ்வரூபவுணர்ச்சி இல்லாமற்போனாலும் எம்பெருமான் தானாகவேவந்து விடையிருக்கு மனவில் அதனை விலக்காதவளேவ அமையுமென்று முன்னடிகளிற் சொல்லப்பட்டதே, இது பொருந்துமோ? ஸாதநாதுஷ்டாநமில் லாமல் ஸாத்யம் கைபுகுமோ? என்று சங்கை உண்டாக, த்ருஷ்டாந்த முகத்தாலே அந்த சங்கைக்குப் பரிஹாரங் கூறுவன பின் நடிகள் என்க.

இப்பாசுரத்தின் அழிய ஆழ்பொருள்களை இன்னமும் விரித்துரைக்க வேண்டியிருந்தும் விரிவுக்கு அஞ்சி நிற்கின்றோம்.

மாற்று ரியலாவார் வானவர்கோன் மாமலரோன் *

சுற்றும் வணங்குந் தோழிலானை *—ஒழிறைப்

பிறையிருந்த சேஞ்சடையான் பின்சென்று * மாலைக்

துறையிரங்கு தான்முடித்தான் கோண்டு.

(கள)

வானவர்	{	தேவர்கட்குத்	{	பக்கங்களிற் குழ்ந்து
கோண்		தலைவனுன		கொண்டு ஆச்சரிப்
மா மலரோன்	{	இந்திரனும்	{	பதற்கேறற்
		(எம்பெருமானது)		சேஷ்டிதங்களை
	{	சிறந்த	{	யுடையனுன
		(திருநாபிக)		எம்பெருமானை
	{	கமலத்தை		
		இருப்பிடமாக		
	{	வுடைய		
		பிரமனும்		

ஒற்றை பிறை	இருக்கலாமாத்திர மான சந்திரனைத் தரித்த சிவந்த சடையைய, டைய ருத்ரன்	தான் முடித்து { தான் நிறைவேற்றி கொண்டான் } கொண்டான்;
இருந்த செம்	தரித்த சிவந்த சடையைய, டைய	(ஆனபின்பு)
சடையான்	ருத்ரன்	
பின் சென்று	அநுவர்த்தித்து	இயல் ஆவார் { ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
இரங்கு	{ (பல்லைக்காட்டி) யாசித்து	மற்று ஆர் { அந்த ஸர்வேச் வரலைன்தல்விர வேறுயாவர் ?.
குறை	தனது குறையை	

* * *—**கீழ்ப்பாட்டிற் கூறியபடி உபாயோபேயங்களிரண் டும் தானேயாயிருக்கிற எம்பெருமானே ஆச்ரயணீயன் ; அவனைத் தவிர்த்து மற்றையோரை ஆச்ரயித்தால் நம்மை அடிமைகொள்ள வல்ல சக்தி அவர்களுக்கில்லாமையாலும், ஆச்ரயணீயரென்று ஸாமாந்யர் பிரமிக்கக்கூடிய சில்லரைத் தெய்வங்களும் ஸ்ரீமந் நாரா யண்ணை அடிபணிந்தே தம்தம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளக் காண்கையாலும் அப்பரம்புருஷனே ஆச்ரயிக்கவுரியன் என்று ராயிற்று.**

முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனுன் இந்திரனும், திருமாலினது திருநாயிக் கமலத்தை வாழிடமாகவுடைய பிரம னும் நேராகனின்று கிட்டமாட்டாமையாலே சுற்றுப் பக்கங்களில் நின்றுகிலும் தம்முடைய அபிமாநம் நீங்கி எம்பெருமானை ஆச்ர யிக்கும்படியைக் கூறுவன முன்னடிகள்.

பக்கங்களிலே நிற்கவாவது தைரியமுண்டாயிற்று இந்திரத்துகும் பிரமற்கும் ; அவ்வளவும் தைரியமில்லாத சிவபிரான் பின்புறத் திலேசென்று நின்றுகொண்டு யாசித்துத் தன் குறையை [ப்ரஹ்ம ஹத்யாசாப நிவ்ருத்தி முதலியவற்றை]த் தீர்த்துக்கொள்ளும் படியைக் கூறுவன பின்னடிகள்.

தக்கமுனிவனது சரபத்தால் சக்தியமடைபவனுய்க் கலை குறைந்துவந்து சரணமடைந்த சந்திரனை, சிவபிரான் முடியின் மீதுகொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் ஓற்றைப் பிறை யணிந்த சேஞ்சடையான் எனப்பட்டான். (கன)

கோண்ட துலகம் குற்ஞாருவாய்க் கோளரியாய் *

ஓண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது *— உண்டதுவும்

தான்கடந்த வேழுலகே தாமரைக்கண் மாலோருநாள் *

வான்கடந்தான் சேய்த வழக்கு.

(கா)

குறள் உரு ஆய்	{ வாமநஞபியாய் (மாவலியிடஞ் சென்றுயாசித்து)	ஏழ் உலகே	எல்லாவுலகங்களையும் (பிரளயங் கொள்ளாதபடி)
உலகம்	{ பூயி முதலிய வோகங்களே	உண்டதுவும்	திருவிழிற்றிலே வைத்துக்கொண்டதும்
கொண்டது	{ ஆக்ரமித்துக் கொண்டதும்,	(ஆகிய இச்செயல்கள்)	
கோள் அரி ஆய்	{ மிடுக்கையுடைய நரசிங்கமாகி	வான்	{ ஆகாசத்தை யனவிட்டாலும் அளவிடவான் ஞூதபடியுள்ள பெருமையை யுடையனும்
ஒண் திறலோன் மார்வத்து	{ மஹா பலசாலியான இரண்ணியனுடைய மார்பிலே	கடந்தான்	தாமரை கண்
உகிர் வைத்தது	{ தனது நகங்களை யழுத்திக் கீண் டொழுத்ததும்,	மால்	{ செந்தாமரைக் கண்ணனுமாகிய
ஒருநாள்	ஒருகாலத்திலே	செய்த	எம்பெருமான்
தான் கடந்த	{ தான் அளந்து கொண்ட	வழக்கு	{ நியாயமான செயல்களாம்.

* * *— பூர்மிக் நாராயணனே ஸர்வஸமாச்சரயணீயனென்று கீழ்ப்பாட்டிற்குறியதை நிலைநாட்டுதற்காக, அப்பெருமான் தன்னை அழியமாறியும் ஜகத்ரக்ஷனாம் பண்ணுகிறபடியைப் பாருங்க ளொன்கிறுரிதில். உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான் இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக. அன்றியும், உடல் ஒருபடியும் முகம் ஒரு படியுமாக வடிவெடுப்பதும் பறிமூர ஸாஸ்பதம்; அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க. அன்றியும், தன் காலிலேபட்ட வஸ்து அசத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்; எம் பெருமானேவன்னில், தரிவிக்ரமாவதாரத்தில் தன்னிடுக் கீழ்ப்

பட்ட உலகங்களையே (மற்றெல்லாகால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான். ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன் னுடைமையைத் தான் நோக்கிக் கொள்வதற்காகவேபாதலால் இவனே ஸ்ரவ ஸ்வாமியென்பது தின்னமன்றே.

“வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்; தன் னுடைய ரசஷ்கத்வத்தை நிலைநாட்டிக்கொள்ளவேண்டிச் செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம் நியாயமான காரியங்கள் என்பதாக வொருகருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணயால் வழக்கல்ல என்றபடியாய், சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்துகொள்வதும், உலகத்தில் எங்கும் என்றால் கண்டறியாதவொரு ஷிஜாத்தியமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளங்தொழிப்பதும், தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத் தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாரும். ப்ரீரமத்தின் கணத்தாலே பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.

வான்கடந்தான்=வானத்தை அளவிடி லும் அளவிட வொண்ணுத் தெருமையை யுடையவனென்றும் ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம். (கஅ)

வழக்கன்று கண்டாய் வலிசகடம் சேற்றுய * வழக்கென்று நீமதிக்க வேண்டா *

தீவிளாவின் காய்க்கேறிந்த தீமை திருமாலே *

பார்விளாங்கச் செய்தாய் பழி

(கக)

திருமாலே!-; நீ!-;	வழக்கு என்று	{ இது நமக்குத்
(கிருஷ்ணசிசுவா யிருந்தபோது)	நீ மதிக்க	தகுந்ததே
வலிசகடம் வலிதான சகடத்தை	வேண்டா	யென்று நீ
செற்றுய { உதைத்து முறித்துத்		நினைக்கலாகாது;
	தன்னினுய;	
வழக்கு	{ இது உனக்குத்	(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல்
அன்று கண்டாய்	தகுதியன்று	செய்ததோடு நில்லாமல்)
	கான்;	
குழ கண்று	{ (அஸ்ராமுன)	
	இளங்கன்றை	

தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை	தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட இந்தத் தீம்பான செயல்	பார் விளங்க பழி செய்தாய்	பழியிலே பிரகாசிக்கும்படி தவறு செய்தாய்.
------------------------------------------	----------------------------------------------------------------------------------	--------------------------------	-----------------------------------------------

* * *—நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது கம் ஸன்னேலவப்பட்ட அஸாரனேருவன் அந்த வண்டியில் ஆவேசித் துத் தன்மேல்விழுங்கு தன்னைக்கொல்ல முயன்றபோது, அதனை யறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவணையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக் கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும், ஸாகுமாரமான கைபடைத்த பிராட்டி மார்களும் தொட்டுப் பிடிக்கக் கூகும்படி அத்தனை ஸாகுமாரமாக வள்ள திருவடியைக்கொண்டு ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் ததுதியற்ற காரியமென்று தோற்றுவது மங்களா சாஸநபரார்களுக்கு ஸஹஜமாதலால் ‘வலிசுகடம் செற்றது வழக் கன்று’ என்கிறார் முன்னடிகளில்.

கம்பஸ்னுடேலவப்பட்ட அஸாரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்போது மேல்விழுங்கு கொல்லு வதாக ஏண்ணிவந்துநிற்க அதனையறிந்த கண்ணபிரான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும்பொருட்டுக் கண்றின் வடிவங்கொண்டு வந்த மற்றொலாசாரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சமுற்றி அவ்விளாமரத்தின்மேல் ஏறிய, கபித்தாஸாரனும் வத்ஸாஸாரனுமான இருங்கரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே விழுங்கு இறந்தனர் என்ற வரலாறு பின்னடிகளில் அறியத்தக்கது. கடினப் பிரகிருதியான அஸாரனை அதிஸாகுமாரமான திருக்கையாலே பிடித்துச் சுழற்றியெறிந்தபோது அத்திருக்கைகள் எவ்வளவு நொந்திருக்குமோ! என்று கொண்ட வயிற்றெரிச்சலால் ‘வழக்கேன்று நீ மதிக்க வேண்டா’ என்றும் ‘பார்விளங்கத் தீமை செய்தாய்’ என்றும் ‘பழி செய்தாய்’ என்றும் பேசினர். (ககு)

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை *

வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ !*—வழுவின்றி

நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும் *

காரணங்கள் தாமுடையார் தாம்.

(ஐ)

பழி	அபகிர்த்தியையும்	நன்கு உணர்ந்து	நன்றாக அறிந்து
பாவம்	பாவங்களையும்		
கை அகற்றி	நீக்கி	ஏழு இன்றி	இடைவீடின்றி
பல்காலும்	எப்போதும்		
நின்னை	உன்னை	நன்கு ஏத்தும்	அழகாகத்துதிப்பதற் காரணங்கள்
வழி வாழ்வார்	வழிப்பட்டு ஆச்சரியிக்கு மவர்களும்		
நாரணன்தன்	நாராயணனுனை வன்னுடைய	உடையார் தாம்	கேற்ற உபகர ணங்களையுடைய வர்களும்
நாமங்கள்	திருநாமங்களை	(ஆகிய இவ்விருவகை யதிகாரிகளும்)	மகிழ்ந்து வாழுப் வாழ்வராம்
		(மாதோ—அஸ.)	

* * *—இப்பாட்டுக்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு: உபாயாந்தர நிஷ்டர்க்களோனப்படுகிற உபாஸகர்களோ முன் ணதிகளிலும், அநந்யோபாயரான ப்ரபந்கர்களைப் பின்னடிகளிலும் குறிப்பதாகக்கொண்டு, இவ்விருவகையதிகாரிகளும் எம்பெருமானையே உடேபயமாகப் பெறுபவராதலால் வாழ்ச்சி பெற்றவராவர் என்பதாக ஒரு நிர்வாஹம்.

அன்றியே; வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்துங் காரணங்கள் தாமுடையராகிப் பழிபாவங்கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம்—என்று ஒரே வாக்கியார்த்தமாக அந்வயித்து ஒருவகை யதிகாரிகளைப்பற்றியே இப்பாசரம் கூறுவதாக நிர்வலமிப்பதும் ஒரு புடையுண்டு.

தாங்கள் அறியாதிருக்கப் பிறர் ஏற்றும் அபகிர்த்தி பழியெனப் படும்; தாங்களே புத்தியறிந்துசெய்யும் பரலூமிலை முதலியவை பாவமெனப்படும்; இவ்விரண்டுக்கும் தங்களிடத்தில் அவகாசம் கொடாமல் எப்போதும் பகவந்நாமங்களையே அநுஸந்தித்து ஏத்

திக்கொண்டிருக்கும்படியான ருசி விச்வாஸங்களை யுடையவர்கள் வாழ்வர்-என்றதாயிற்று.

மாதோ—அலை, இலட்சசொல்லுமாம். ஈற்றடியின் முதற் பதம் மோனையின் பத்திற்கிளைக்க ‘தாரணங்கள்’ என்றிருக்கலா மென்றுகொண்ட பெரியவாச்சான்பிள்ளை அப்படியும் ஒரு பாட மருளிச்செய்கிறார்; “தாரணங்கள் தாழுடையாரென்றபோது த்ருதி (யூதி) யுடையாரென்றபடி.” என்பது வியாக்கியானம். ‘யாரணம்’ என்ற வட்சொல் திரிந்ததென்க, மனவுறுதியைச் சொன்னபடி. இனி ‘தாரணம்’ என்னும் வட்சொல்லே வந்ததாகக் கொண்டால் உஜ்ஜீவனோபாயம் என்பது பொருளாம். (20)

தாழுளரே தம்முளள முள்ளுளதே * தாமரையின்

பூவுளதே யேத்தும் போழுதுண்டே *—வாமன்

திருமருவு தாள்மருவு சேன்னியரே * சேவ்வே

அருங்கம் சேர்வ தரிது.

(உக)

தாம் உளரே	(எம்பெருமானைப் பணிவதற்குப் பாங்கான கரணகளேபரங் களையுடைய) சேதந் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார் களே;	தாமரையின் ஷ உளதே	(எம்பெருமான் திருவடிகளில் சாத்தத்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே ;
	சிந்திப்பதற்கான) தங்களுடைய மனமும் (பளியே போய்த் தேட வேண்டாதபடி) தமக்குள்ளே யிருக்கின்றதே ,		அவனை வாய்விட்டுப் புகழ்வதற்கு ஏற்றகாலம் ஏராளமாக வள்ளதே ;
தம் உள்ளம் உள்உளதே	ஏத்தும் பொழுது உண்டே		

வாமன்	{ (தன் உடைமை நயப்பெறுகைக் குத் தான் யாசக ஞகச்சென்ற சிலமுள்ள) வாமங்குமர்த்தி யான ஸர்வேச்வர னுடைய	சென்னியரோ	{ தலையைடுடையவர்க் காக இருக்கின் றூர்களே;
			(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
திரு மருவு	{ அழகிய தாள் { அழகிய திருவடிகளை பணிவதற்குப் பொருத்தமான	செல்வே	நேராக
		அரு நாகம்	கொடிய நரகத்தை
மருவு	{ அரிது	சேர்வது	அடைவதானது
		{ (ஆச்சரியப்படத் தக்க) அருமை யான செயலா யிருக்கின்றது.	

* * *—முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோ நாரணையவென்று, ஓவாதுரைக்கு முரையுண்டே, மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னென்றாவர் தீக்கதிக்கண் செல் அந்திறம்” (95) என்ற பாசரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியதாமிப்பாசரம். எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமக்ரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கி தேடிக்கொண்டு நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது என்னே! என்று வயிரெரிகிறார். “ஜி ஹவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானைப் பணிவதற்கு ஏற்ற கரசரணுதி அவயவங்களோடு கூடியிருக்கின்றார்களே; இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டி பண்ணிக்கொள்ள வேண்டியதில்லையே; எல்லாவற்றுக்கும் மூல காரணமான நெஞ்சதானும் வெளிபிற்சென்று தேடவேண்டாதபடி உள்ளே அமைந்துகிடக்கின்றதே; அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்துகிடக்கின்றனவே; ‘போது போகவில்லையே, போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸ்ம்ஸாரி கள் தவிக்கவேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே பகவானைத்துதிப்பதற்கு; தலைப்படைத்த ப்ரயோஜனம்பெற அவளை வணங்கலாமே; இப்படி ஒன்றாலொன்று குறையின்றியிருக்க, இவர்கள் நித்ய ஸ்ம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேடுவது என்ன

கேடுகாலமோ வென்றவாறு. “நாராயணை திஶபொவி வாழவித வசாவதிட்டீநீ தயாவி நாகெவொரோ வதகீ தி கிழிலூதாது = நாராயணேதி சப்தோஸ்தி வாக்ஸ்தி வசவர்த்தினீ-ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்” என்ற புராண ச்லோகமும் இப்பாட்டுக்கு ஒருபடை சார்பாக அதுவந்திக்கத்தகும். (உக)

அரிய தெளிதாகு மாற்றலால் மாற்றி *

பெருக முயல்வாரைப் பேற்றுல் *—கரியதோர்

வேண்கோட்டு மால்யானை வேண்று முடித்தன்றே *

தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. (22)

ஆற்றலால்	$\left\{ \begin{array}{l} \text{தண்ணுடைய} \\ \text{சக்தியினால்} \end{array} \right.$	வெண் கோடு	$\left\{ \begin{array}{l} \text{வெண்ணிறமான} \\ \text{தந்தங்களை} \\ \text{ஏடைய} \end{array} \right.$
மாற்றி	$\left\{ \begin{array}{l} \text{சேதநன் செய்யும்} \\ \text{முயற்சி ஒன்றும்} \\ \text{வேண்டா} \\ \text{வெண்று விலக்கி} \end{array} \right.$	மால்	பெரிய
(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக ஏன்று கொண்டு)		கரியது ஓர் யானை	$\left\{ \begin{array}{l} \text{கருநிறமுள்ள} \\ \text{கஜேந்திராழ்வான்} \end{array} \right.$
பெருக முயல்வாரை	$\left\{ \begin{array}{l} \text{மிகவும் உத்ஸாஹங்க} \\ \text{கொண்டிருக்} \\ \text{கின்ற மத்தூ} \\ \text{புருஷங்களை} \\ \text{எம்பெருமானை} \end{array} \right.$	தண்	குளிர்ந்த
பெற்றுல்	கிடைக்கப்பெற்றுல்	கோடு	$\left\{ \begin{array}{l} \text{பொய்க்கக்} \\ \text{கரையிலே} \end{array} \right.$
அரியது	$\left\{ \begin{array}{l} \text{செய்வதற்கு} \\ \text{அருமையான} \\ \text{செயலும்} \end{array} \right.$	மா	சிறந்த
எனிது ஆகும் வகுவாய்விடும் ; (இப்படியாக எங்கே கண்டோ மென்னில்)		மலரால்	$\left\{ \begin{array}{l} \text{தாமரைப்பூக்களைக்} \\ \text{கொண்டு} \end{array} \right.$
		(முடிவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)	
தாழ்ந்து		வணங்கி யடிமை	
வெண்று		செய்தனால்	
		விரோதியை	
முடித்தன்றே		$\left\{ \begin{array}{l} \text{ஐயித்துத் தன்} \\ \text{அபீஷ்டத்தை} \\ \text{நிறைவேற்றிக்} \\ \text{கொண்டதன்றே.} \end{array} \right.$	

* * *—எம்பெருமான் ஸர்வசக்தனைன்பதை யறிந்துகொண்டு, அப்படி ஸர்வசக்தனை அவனே நம்முடைய பாரங்களைத் தன்

தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸகலகாரியங்களையுஞ் செய்து தலைக்கட்டத் தானே உத்ஸாஹங்காண்டிருக்கிறுனென் பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை நிறுத்திக்கொள் வோமாயின் நமக்குப் பெற்றுமுடியாத தொன் றமில்லை, எல்லாம் எளி தீயாம்; இதற்கு உதாஹரணமுங்காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேங்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு அவ்வாபத்தைப் போக்கிக்கொள் எனினைத்துத் தானுக முயற்சிசெய்துகொண்டிருந்தவரையில் துன்பம் நீங்கப் பெற்றதில்லை; ‘தன்னுலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே நின்றுன்; இனி நம்மாலாகாதன்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைசிட்டு ‘ஆதிமூலமே!’ என்றமைத்த பின் தன்காரியமாக்கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலை குலைய மடுவின்கரையிலே ஒடிவந்து விளைத்தீர்த்தொழித்தானன்றே.

ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப் பேற்றுல் அரியது எளிதாகும்=ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி. மாற்றி—சேதநனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி. சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஒங்கும்படி நின்றுல் அரியகாரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து.

சற்றாடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென் னும் பொருளாது. “தன் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடே—அகவிதழ்; மலர்க்கு விசேஷணம். (எட.)

தாழ்ந்து வரங்கோண்டு தக்க வகைகளால் *

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் *—தாழ்ந்த

விளங்கனிக்குக் கண்ணறிந்து வேற்றுருவாய் * ஞாலம்

அளந்தடிக் கீழ்க் கோண்ட வவன்.

(உட.)

தாழ்ந்த	{ (பழத்தின் கணத்தி ஞேல் கிளைகள்) தாழ்ந்துகிடந்த	கண்று	{ கண்றை (எறிகோ லாகக்கொண்டு)
விளா	விளாமரத்தினுடைய	எறிந்து	{ வீசியெறிந்தவ ஞூடும்
கனிக்கு	{ பழங்களை உதிர்ப்பதற்காக		

வேறு உரு ஆய்	(திருமாலான தன்னுடைய வழிவத்தைவிட்டு) யாசகளுண வாமக ஸர்த்திவிடுவமாய்	வரம் கொண்டு	(எங்கள் இஷ்டத்தை கீயே பூர்த்தி செய்து தரவேணு மென்று சொல் வித தனது) திருவருளைப் பெற்று
ஞாலம்	பூமியை	தக்க வகைகளால்	{ (தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
அளந்து	அளந்து		
அடி சீழ்	தனது காற்கீழே	வாழ்ந்து	{ ஜூச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத்ப்ராப்தி யையோ பெற்று
கொண்ட	{ அடங்கும்படி கொண்டவனுடு முள்ள		
அவன்	அந்த எம்பெருமான்,	கழிவாரை	{ மேன் மேலும் ஸூக்தத்தை யிருத்துக்கொள்ள ¹ வேணுமென் நிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
தாழ்ந்து	{ தனது திருவடிகளிலே வணங்கி		
		வாழ்விக்கும்	வாழ்விப்பான்.

* * *—எம்பெருமான், தன்னை ஆச்சரியிப்பவர்களின் இடையூறு களைத்தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற இஷ்டங்களையுங் தந்தருள்வனைங்கிறது. பின்னாடிகளில், கபித்தாஸாரவத் ஸாஸாரகளைக் கொண்டிருப்பதையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது—தூரஹங்காரியான மாவலியின் கையில் அகப்பட்டுக்கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன், வணக்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸாரனும் வத்ஸாஸாரனும் பட்டபாடுபடும்படி போக்கிக் காப்பனென்பதாம்

வேற்றருவாய்—திருமகள் கொழுநனுயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி. அன்றி, இரக்கும்போது சிறியகாலைக்காட்டி, அளக்கும் போது பெரியகாலைக்கொண்டு என்றுமாம். (உங்)

அவன் கண்டாய் நன்னேஞ்சுசே யாராருளும் கேமே *

அவன் கண்டா யைம்புலனும் நின்றுன் *—அவன் கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவரைமன் * காரோதச்

சீற்றுத்தீ யாவானும் சென்று.

(உச)

நல் நெஞ்சே	நல்லமனமே!,	காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றுன் அவன் கண்டாய்	பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
ஆர் அருளும்	{ பரிபூர்ணங்க்ருபை யாலே உண்டாகக் கூடிய மோஷ்மும்	கரு வரை (அவன் கண்டாய்)	கறுத்த மலைகளும் அவனேயாம்;
கேடும்	{ நிக்ரஹுத்தால் வரக்கூடியதான் ஸம்ஸாரமும் (ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்)	சென்று	{ (இந்தப் பிரபஞ் சத்தையழிக்கத் திருவுள்ளும்) ப்ரஸரித்து
அவன்	{ அந்த எம்பெரு கண்டாய் { மானேயாவன்;	கார் ஒதம் சீற்றம் தீ ஆவானும் அவன் கண்டாய்	{ கறுத்த கடலைச் சீறிச்சுடவல்ல படபாக்கி யாகுமவனும் அந்த எம்பெரு மானே யாம்.
ஐம்புலன்	{ பஞ்சேந்திரிய வழிவமான சரீரத் திற்கு உத்பாதகங் களான		

* * *—எம்பெருமான் தன்னை வணக்கினவர்களை வாழ் விப்பனென்று கீழ்ப்பாசுரத்தி லருளிச்செய்த ஆழ்வார், அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தைபை நோக்கிக்கொண்டு போருகிற எம்பெருமானுக்கு இஃது ஒரேற்றமே வெங்கிறுப்போலு மிப்பாட்டால்.

இரானுளுங் கேமே அவன் கண்டாய் = இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானேயாதலால் சேதநவர்க்கங்களைக் காக்கவேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று; ஆகவே, சேதநர்க்குக் கரணகளோபரங்களைக்கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த அவனை, ப்ரபந்நர்களைத் தன் நுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச்செய்வ னென்றவாறு. “ஓாசீவ யெழுப்பாடுகளே ஓயாசீதாா தாாா தெ—மாமேவ யே ப்ரபத்

யந்தே மாயாமேதாம் தரந்தி தே.” என்று கீதாசார்யன் சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க. (25)

சென்ற தீவங்கைமேல் சேவ்வேதன் சீற்றத்தால் *
கோன்ற தீராவணைக் கூறுங்கால் *—நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்
வாயோங்கு தோல்புகழான் வந்து. (26)

விண்ணவர்தம்	{ தேவர்களின்	கொன்றது	ஸம்ஹரித்தது
வாய்	{ வாயினால்	இராவணை	ராவணையாம்;
ஒங்கு தொல்	{ உயர்வாகக்	கூறப்படுகின்ற	சொல்லுமிடத்து,
புகழான்	{ கூறப்படுகின்ற	பழுமையான	{ (சேதநர் எக்காலத்
	{ எம்பெருமான்	புகழூடுடைய	தும் உஜ்ஜீவிக்க
செவ்வே	நேராக	வந்து	வேணுமென்று
சென்றது	சிறிச்சென்றது	நின்றதுவும்	கருதி) வந்து
இலங்கை	{ வங்கபுரியின்	வேய் ஒங்கு	நின்றவிடமும்
	{ மேல் { மேலாகும்;	தண் சாரல் {	{ முங்கிலகள் ஒங்கி
தன்	{ தனக்கு வந்தேறி	வேங்கடமே	வளர்ந்துளா
சீற்றத்தால்	{ யான கோபத்தால்		குளிர்ந்த சாரலை
			டிடைய திருவேங்
			கடமலையேயாம்.

* * *—“சக்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்க ளைல்லாம் பாகவதாபசாரம் பொறுமையென்று ஜீயராருளிச்செய் வர்” என்பது ஸ்ரீவசநபூஷணம். அதாவது—வங்கல்பமாத் திரத் தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச் வரன் தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொட்டனம்பின்று செய்த ராவணுதி நிரஸநருபமான அதிமா நுஷ்க்ருத்யங்களைல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்த்தித்தில் அவ்வாலர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சிய ராருளிச்செய்வராம். திருவாழியாழிவாணக்கூட ஏவாமல் ஸங்கல்ப மாத்திரத்தாலே காரியஞ்செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தா அம் ஆசிரிதர்களுக்காகத் தன் உடம்புநோவக் காரியஞ்செய்தா லன்றித் தனக்கு த்ருப்தியிறவாதாகையால் தானே நேரில் வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றனம். படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச்செல்லாமலே “பஸ்மீபவது ராவண :”

என்றால் போன்ற வொரு ஸங்கல்பமாத்திரத்தாலே இராவணைன் நீருக்கி யொழித்திருக்கலாமே ; அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச்சென்றதும் இராவணைனாப் போர்க்களத்திலே கொன்றதும் என்னே ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிக்ரஹித்துவிடக்கூடுமாயினும், “பரித்ராணைய ஸாதாநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் [சிஷ்டர்களை வாழ்விப்பது] ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது ; திவ்யமங்களா விக்ரஹத்தினமுகைக்கண்ணார்க் காண்வேணுமென்றும் அனைத்துக்கொள்ளவேணுமென்றும் அன்பர் கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதரித்தே தீர்க்கவேணுமேயன்றி ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே “பரித்ராணைய ஸாதாநாம் விநாசாய சதுஷ்க்ருதாம்-தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகையுகே” என்று சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜங்கள் மூன்றானுள் முக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே விபவாவதாரங்களும் அர்ச்சாவதாரங்களும் செய்தறுங்கிறுனென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரமதாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தோல்புகழான்—ராவணஸம்ஹாரம் முடிந்தபின் பிரமன் முதலிய தீவர்கள் வந்து தோத்திரஞ் செய்ததைக் கூறிற்றுகவுங் கொள்ளலாம். (உடு)

வந்தித் தவனை வழிநின்ற வைம்புதம் *

ஐங்கு மகத்தடக்கி யார்வமாய் *—உந்திப்

பாடியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த *

பாடியமரர் வாழும் பதி.

(உகு)

பாடி அமரர்	{ நிலத்தேவரான பிராமணர்கள்	வழி நின்ற	{ (எம்பெருமானை ஆச்சரியிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான்
• • வாழும்	{ நித்யவாஸம் பண்ணுகிற		
பதி	{ திருப்பதியாகிய திருமலை யென்பது,—	ஐம்புதம் ஐங்கும்	{ பஞ்ச சூதங்களையும் பஞ்சீசந்திரியங்களையும்

அகத்து	{ வெளியிற் போகவொன்னத் படி நியமித்து	படி	வந்து படிகின்ற
அடக்கி		அமர்	தேவர்களுக்காக
அவனை	அவ்வெம்பெருமானை வணங்கி	வேலையான்	{ திருப்பாற் கடலி லுள்ள பெருமான்
வந்தித்து			
ஆர்வம் ஆய்	{ பக்தியுடையவர் களாய்	பண்டு	{ முன்னைத் தேவர்களான்
உந்தி		அமராக்கு	நித்யஸ்தாரிகட்
	{ ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மேல்விழுந்து	ஈந்த	கும் (அனுபாவிய மாகக்) கொடுத்த தலமாகும்.

* * *—கீழ்ப்பாட்டில், “நின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவும் வந்ததனால் அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவள்ளும் அவகாஹித்து அதன் வைலச்சண்யத்தை யருளிச்செய்கிறார். இரண்டரை யடிகளால் கூடிராப்திநாதனை வருணித்தராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க்கொண்டு நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருப்பாற்கடலிலே பள்ளிகொள்ளும் பெருமான், இங்கிலவுகத்தில் ஸ்ரீவைஷணவர்கள் அனுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை நித்யஸ்தாரிகளுக்குத்தந்தான்—என்ற விதன் கருத்து யாதெனில்; 1. “தண்ணருவி வேங்கடமே வானேர்க்கும் மண்ணேர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப் பிரானும் 2. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணுழவாரும் அருளிச்செய்த படியே இத்திருமலை இவ்விழுதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விழுதியிலுள்ள நித்யஸ்தாரிகளுக்கும் எட்டிப்பிடித்தாற் போல் வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “சுமந்து மாமலர் நீர்ச்சுர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோளென்றும்; நமன்றெழுங் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

வந்தித்து-வடமொழித்தாது வடியாகப்பிறந்த வினையெச்சம். உந்தி—வினையெச்சம்; ‘உந்து’ என்பது வினைப்பகுதி. மூன்று

மடியில், படியமரர்—வினைத்தொகை. வேலை—கடற்கரையை யுனர்த்தும் வடசொல்லாகிய ‘வேலா’ என்பது ஐயிருகி இலக்கணையால் கடலையுனர்த்திற்று. ஈந்த—‘ஈந்தது’ என்பதன் விகாரம். படியமரர்வாழும்=படி—ழுமி; வானுலகத்தில் தேவர்கள் விளங்குவதுபோல இருள்தருமா ஞாலமான இந்தப்பழுமியில் விளங்குபவர்; எனவே, அந்தணர்களையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சொல்லிற்றும். (உசு)

பதியமைந்து நாடிப் பருத்தேழுந்த சின்தை *

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி *—கதிமிகுத்தங்

கோல்தேடி யோடும் கோழுந்ததே போன்றதே *

மால்தேடி யோடும் மனம். (உசு)

பதி	{ திருமலைத் திருப்பதியிலே	வான் முகடு { (அப்பால்) அண்ட நோக்கி முகட்டையும் பார்த்துவிட்டு
அமைந்து	வேருந்தி வின்று	(அங்கும் நில்லாமல்)
நாடி	{ எங்கேயெங்கே யென்று தேடிக்கொண்டு	மால் தேடி { பரமபதநாதனைத் தேடிக்கொண்டு
பருத்து எழுந்த சின்தை	{ மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரத்தை யுடையதாய்,	கதி மிகுத்து { விரைவு மிகுந்து ஒடும் செல்லுகின்ற மனம் என்னஞ்சமானது
மதி உரிஞ்சி	{ சங்கிரபத்தையும் உராய்ந்துகொண்டு	அம் கோல் { அழிய கொள் தேடி ஒடும் கொம்பைத்தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற கொழுந்து { கொடியை ஒத்திரா அது போன்றது நின்றது.

* * *—கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானேடு பரிமாறவேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப்போகை மாலே இனி பரமபதநாதனேடோகிலும் கலந்து பரிமாறப்

பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளாம் பரமபத்தளவும் பதறிச்செல்லும்படியைப் பேசுகிறுரிப்பாகசரத்தில்.

முதலடியின் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய்ப்போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று ; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய் ; சிந்தை அதற்கு விசேஷணமாய் அங்வயிக்கும். எனது மனமானது திருவேங்கடமலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கே யெங்கேயென்று திருமாலைத்தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெற்றமையாலே மிகவும் வளர்ந்து மேற்கீளர்ந்த மற்றொரத்தை யுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத்தலைவைனைத்தேடி யோடாநின்றது ; இஃது, அழகிப் கொள்கொம்பைத் தேடிக் கொண்டு பரந்துசெல்கின்ற கொடியைப்போன்றுள்ளது—என்று ராயிற்று.

.... (2 ஏ)

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளாங்கத் துள்ளான் *—எனைப்பலரும்
தேவாதி தேவனேனப் படுவான் * முன்னேருநாள்
மாவாய் பிளந்த மகன்.

(2 அ)

எனை பலரும்	{ கணக்கில்லாத வைதிகபுருஷர் யாவராலும்	மகன்	{ சிறு பிள்ளை யானவனும்
		மற்றும்	பின்னும்
தேவாதி	{ தேவகட்டகும் தேவனென்று	நினைப்பு	{ நினைப்பதற்கும் அருமையான
தேவன்	{ ப்ரவித்தமாகச் சொல்லப்படா	அரிய நீள்	{ அருமையான போக்யதை மிக்கி
எனப்படுவான்	{ நிறபவனும் பரந்த திருப்பாற் கடவிலே	அரங்கத்து உள்ளான்	{ ருந்துள்ள கோயி விலே பள்ளி
மா கடலான்	{ பள்ளிகொண் திருப்பவனும்	வேங்	{ திருமலையிலே (ஸர்வ ஸமாலப
முன் ஒருநாள்	{ முன்பொரு காலத்தில் (பூங்கிருஷ்ணனு யவதரித்தபோது)	கடத்தான்	{ மூந்து உள்ளான்
மா வாய் பிளந்த	{ குதிரையுருக் கொண்டுவந்த கேசியின் வாயைக் கீண்ட	(இப்போது)	{ என் மங்ஸ்விலே நித்யவாஸம் பண்ணுகின்றன.

* * *—கீழ்ப்பாட்டில் “கோல்தெடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தெடியோடும் மனம்” என்னும்படியாக ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற தம்முடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகியமணவாளன் திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்களைல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.

தேவாதிதேவனுன் பரமபத நிலயன் ஜகத்ரஸ்குணர்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்துதங்கிப் பின்பு ஸ்ரீக்ருஷ்ணனுயவ தரித்து ‘இப்படி நாம் வருவதும் போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து ஸம்ஸாரிகளைக் காக்கவேணும்’ என்று திருவுள்ளம்பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிற என்கிறார்.

இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவுசொல்லாகக் கொள்ளப்படும்.

தேவாதி தேவன்—வடசொல் தொடர்.

மாவாய்பிளாந்த வரலாறு :—கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனாலேவப்பட்டிருந்த அஸ்ரார்களில் ஒருவனுன் கேசியென்பவன் குதிரையினுருவங்கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத்துரத்திக்கொண்டு கண்ணன்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளாந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம். (உஅ)

மகனாகக் கோண்டேடித்தாள் மாண்பாய கோங்கை *

அகனூர வுண்பனேன் றண்டு *—மகனைத்தாய்

தேரூத வண்ணம் திருத்தினும் * தென்னிலங்கை

நீருக வேய்தழித்தாய் நீ.

(உகை)

தென் இலங்கை	அழகிய லங்காபுரி	மாண்பு ஆய கொங்கை	அழகான மூலையை
நீறு ஆக	நீருகியொழியும்படி		வயிரூர உண்ணக் கடவேணன்று
எய்து	அம்புகளைச் செலுத்தி	அகன் ஆர உண்பன்	சொல்லி (பாலோடு அவ ஞாயிரையும்)
அழித்தாய்	முடித்தவனே!	என்று உண்டு	குடித்து
	நீ—;		
மகன் ஆக கொண்டு எடுத்தாள்	உண்ணைப் புத்திர பாவளைசெய்து (பரிவுகாட்டி மூலைகொடுக்க) எடுத்துக் கொண்ட பூதனை யினுடைய	மகளை	புத்ரனை உன் விடையத்திலே
		தாய்	உனது தாயாகிய யசோதை
		தேரூத	நம்பிக்கையற் வண்ணம் { நிருக்கும்படி
			திருத்தினும் செய்துவிட்டாய்.

* * *—க்ருஷ்ணவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ் வார்கள் விரைவில் ஓய்யாட்டார்களே; கீழ்ப்பாட்டில் “முன்னெலூரு நாள் மாவாய்ப்போந்த மகன்” என்று கிருஷ்ணவதாரம் ப்ரஸ்க்த மானபடியால் அதுதன்னிலேயே திருவுள்ளம் அவகாஹித்து அ நுபவித்து இப்பாசரம் பேசகிறார். விடந்தடவின மூலையைக் கொடுத்து உண்ணைக்கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவுகாட்டி உண்ணோ வாரியெடுத்தனைத்து மூலைகொடுத் தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவளைகாட்டி, பாவின் கனத்தாலே ஷிம்மி விளங்குகின்ற அம்மூலையைச் சுவைத்துண்ப வண்போல அவனுயிரையே உறிஞ்சியுண்டாய்; அதுமுதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உண்ணிடத்தில் நம்பிக்கையுண்டாக ஜிடமில்லாமலே போயிற்று; ‘இவளை நாம் சிறு குழந்தையென்று நம்பவேகூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவள் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றாயிற்று. . .

அகன்—அகம்; மகரன்கரப்போலி.

“தென்னிலங்கை நீருக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது—க்ருஷ்ணவதாரத்தில் மாத்திரமே ஜிப்படி நம் பிக்கையற்று அஞ்சியிருக்கவேணுமேயொழிய ராமாவதாரத்தில்

இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை; பருவம் முற்றின பின்பே ராவண ஸ்ரூபம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே—என்பதாம்.

தென்னிலங்கை—தென் திசையிலுள்ள இலங்கை என்று மாம். தென்—அழகுக்கும் பெயர். (உகை)

நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே *

நீயன் றுலகிடந்தா யென்பரால் *—நீயன்று

காரோத முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை *

பேரோத மேனிப் பிரான். •

(ந. ०)

பேர் ஒதம்	பெரிய	(மஹாவராஹமாகி)
மேனி பிரான்	{ கடல்போன்ற • திருமேனியை யுடைய பெருமானே!	{ அண்டபித்தியில் நின்றும் ஓட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீண்ட திரு மாலே	{ எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே!	நீ அன்று—;
நீ	இப்படிப்பட்ட நீ,	கார் ஒதம்
அன்று	முன் பொருகால்	{ முன்னே கடைந்தா
உலகு	உலகங்களை	யென்றும்,
அளந்தாய்	{ (திரிவிக்கிரமனுகி) அளந்துகொண் டாய் (என்றும்)	மா கடலை
நீ	நீ	{ (அந்தப்) பெரிய கடல்தன் இனயே
அன்று	{ மற்றுமொரு காலத்தில்	பின்
உலகு	பூமியை	{ பிறகு (ராமாவதாரத் திலே)
		அடைத்தாய்
		{ அணைகட்டித் தூர்த்தாயென்றும்
		என்பர்
		{ (மஹர்விகள்) சொல்லு கின்றனர்.

* * * *—எம்பெருமானுஸ்தய சில திவ்ய சேஷ்டி.தங்களை நினைந்து வாயாரப்பேசி யேத்துகிறூர். திரிவிக்கிரமனுகி உலகளங்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல்கடைந்தாய்; அக்கடலிலே அணைகட்டினுப்-என்று மஹர்விகள் கூறுகின்றூர்களென்கிறூர்.

காரோதம் கடைந்த வரலாறு:—முன்னெருகாலத்தில்; இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விச்னுவோகத்துக்குச் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில் தூர்வாஸமஹாமுனி எதிர்ப்பட்டு அவளை வணக்கித்துக்கீ, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையையுணர்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவ லோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவத யானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரரைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக்கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில் அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திமுத்துக் கீழுறிந்து காலால்மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முனி வரண் கடுங்கோபங்கொண்டு இந்திரரைநோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடவில் ஒளிந்து விடக்கடவன்’ என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசரர் வந்து பொருது அமரரை வென்றனர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசரர் களையுங் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸாகி யென்னும் மஹாநாகத்தைக் கடைகயிருக்கப்பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடவி னுள்ளே அழுங்கிவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அப்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி அம்மலை கடவில் அழுங்கிவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடவினிடையே மஹா கூர்மமாய் மந்தரபரவுத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க, வாஸாகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக்கொண்ட அசரர்களும் ஆகிய

இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத்தரித்து அசரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸாகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன் என்பதாம்.

கடலடைத்த வரலாறு:—விழிஷனைழவான் இராமபிரான் பக்கல் வந்துசீர்க்கு உய்ந்தபின் பெருமாளைப்பார்த்து ‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேணைகள் கீலைக்கடங்கு அப்பாற் செல்ல வேண்டுமாதலால் அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்லவேண்டும்” என்று கடலரசனையை வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத் திடீல படுத்து மூன்று நாளாவும் ப்ராயோபவேசமாகக்கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமமையக் கருதாமல் உபே கைஷ்யாயிருந்துவிடவே பூர்ணமான் அதுகண்டு கோபங்கொண்டு ‘அனைவரும் நடந்தேசிசல்லும்படி கடலை வற்றச்செய்வேன்’ என்று ஆக்நேயாஸ்தரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே வருணன் அஞ்சிநடுங்கி ஓடிவங்கு இராமபிரானைச் சரணமடைந்து கடல்வழிவரான தண்மேல் அனைகட்டுதற்கு உடன்பட்டு, நளன் கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனுர் வரமளித்திருக்கிறாகையால் அவனைக்கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமூள் மலை களைப் பிடிங்கிக்கொண்டுவந்து நளன்கையில் கொடுக்கச்செய்து நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டு வித்தான். அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்க்கு அந்கரையும் இராவனனுள் எடுத்த அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரவீத்தம்.

“பேரோத மேனிப்பிரான்—காரோத முன்கடைந்து” என்ற சொல்லாற்றலால், கடல் கடைகிறபோது ஒருகடலை மற்றொரு கடல் நின்று கடைந்தாற்போலே யிருந்ததென்பது தொனிக்கும்.

‘என்பர்’ என்பது “அளங்தாய், இடந்தாய், அடைத்தாய்” என்ற மூன்றிடத்தும் அங்வயிக்கும்.

முதலடியில், ‘நீண்ட’ என்றது—திரிவிக்கிரமனுப் சீண்ட என்றபடியுமாம். (ந.0)

பிரானென்று நாளும் பேரும்புலரி யென்றும் *

குராந் சேழும்போது கொண்டு *—வராகத்

தணியிருவன் பாதம் பணியுமவர் கண்டீர் *

மணியிருவம் காண்பர் மகிழ்ந்து.

(ந.க)

பிரான்	{ ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’ என்றும்	வராகத்து	{ அழிய வராஹ அணி உருவன் பாதம்
என்றும்		அருக்கொண்ட பெருமானுடைய திருவடிகளை	
பெரு புலரி	{ ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)	பணியுமவர் கண்மர்	{ வணங்குபவர்களே
என்றும்			
நாளும்	நாள்தோறும்	மணி உருவம்	{ (அப்பெருமானு டைய) திவ்யமங் கள் விக்ரஹத்தை
நல் குரா	நல்ல மணம்மிக்க		
செழு	அழிய	மகிழ்ந்து	{ வேவித்து காண்பர் ஆங்கிளிக்கப் பெறுவர்கள்.
போது	{ புஷ்பங்களை கொண்டு,		
கொண்டு,			

* * *—ஆபத்பந்துவான பகவானுடைய திருவடிகளில் * செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள் அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அதுபனிக்கப் பெறுவர்களைக்கிறூர்.

[பிரானென்றும் பேரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.] ஸ்ரீவசநஷ்டணத்திலே—“அஜ்ஞரான மனுஷ்யர்கள் வாளா தந்தா னென்றிருப்பர்கள்; ஜ்ஞரங்வான்கள் ‘இன்றென்னைப் பொருளங்கித் தன்னையென்னுள்வைத்தான்—என்ன்றி செய்தேனு என்னெஞ்சில் திகழ்வதுவே—தடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன்—அறியாதனவறிவித்த அத்தா ஸி செய்தன அழியேனறியேனே—பொருள்லாத வென்னைப் பொருளாக்கி அழிமைகொண்டாய்—

என்னைத் தீமனங்கெடுத்தாய்—மருவித்தொழும் மனமே தந்தாய், என்று ஈடுபடா நிற்பர்கள்’’ என்றாருளிச்செய்தவை இங்கு அது ஸந்திக்கத்தக்கன. பிரானே! என்றும் பேரும்புலரி என்றும் சொல்லிக்கொண்டு எம்பெருமான் பாதம்பணியவேணுமென்கிறு ரிவ்வாழ்வார். ‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உங்கோடுத் திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?’ என்று பெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானேன்றும்” என்பதன் கருத்து. [பிரான்—உபகாரகன் ; இங்கே இது ஸம்போதநம்.]

பேரும்புலரி என்றும்=1. “பழுதீ பலபகலும் போயின்” என்கிறபடியேபாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி விடுந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக்கொண்டாடவேணுமென்கிறது. கம்ஸன் தனது வேலைக் காரனுன அக்ஞரை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று கட்டளையிட்டனுப்ப, அவனும் புறப்பட்டு வருப்போது 2. “காரு சீ வஸவமங்ஜந வஸாபூஹாதாவ சீ நிஶா” யாவுநித்தாவுபவகுராக்ஷம் விவேஷாசு—காருஷாதிருவரம் ஓவடி =அத்ய மே ஸபலம் ஜநம் ஸாப்ரபாதாச மே நிசா—யதுநித்தராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணே: த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.” கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம்பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கிண்றமையாலே இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விஷவு என்று கணிந்து கூறின துபோலவும், “மார்கழித் திங்கள் மதினிறைந்த நன்னாள்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போல வும்.

• • குராந் சேழும்போது=‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர். இங்கே அவ்விரண்டு பொருளுக்கொள்வர். காண்பர் மகிழ்ந்து=கண்டு மகிழ்வர் என்றவாறு. (நக)

1. முதல் திருவந்தாதி—16.

2. ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-17-3,

மகிழ்ந்தது சிந்தை திருமாலே * மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி *—மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும் *

தோழிலாகம் சூழ்ந்து துணின்து.

(ந 2)

திரு மாலே!— வக்ஷமீபதியே!,

சிந்தை என் நெஞ்சமானது

மகிழ்ந்தது { (உன் னைச்சிந்தித்து
அதனுலே) ஆங்ந்தமுற்றது ; .

மற்றும் { நெஞ்சக்கு
அடுத்ததான்
வாக்கும்

உன் பாதமே { உன் திருவடி
போற்றி { களையே துதித்து
அந்திக்கப்
பெற்றது ;

ஆகம் { என்னுடைய
தேஹமானது

அழல்

ஆழி

சங்கம்

அவை

பாடி ஆடும்

தொழில்

சூழ்ந்து

துணிந்து

மகிழ்ந்தது

{ எதிரிகளின்மீது
நெருப்பை
உழிமிகின்ற
திருவாழியையும்
{ புரீபாஞ்ச
ஜங்யத்தையும்
{ மற்றுமுள்ள திவ்யா
யுதங்களையும்
{ கொண்டாடிப்பாடி
ஆடுகையாகிற

{ வியாபாரத்திலே
பொருந்தி
இதுவே நமக்குக்
காரியமென்று
துணிவுகொண்டு
களிக்கப்பெற்றது.

* * *—தம்முடைய மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் பேசுகிறார். திருமாலே! சிந்தை மகிழ்ந்தது=நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனால் ஆங்ந்தமடையும்; என்னுடைய சிந்தை அப்படியன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நீயும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும் சேர்த்தியைச் சிந்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா வின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது=மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவு தாகையாலே மனத்துக்கு அடுத்ததான் வாக்கை ‘மற்றும்’ என்கிறது. நாட்டாருடைய வாக்கு விஷயங்களால் வருணித்து அதனுலே களிப்புறும்; என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்ந்துக்கூறி மகிழ்வறு கின்றது. இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழி லுறுதியைக் கூறுகின்றார். திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்க

னோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட, அப்பாடதுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரிரம் தொழிலாகக் கொண்டுள்ளது என்றாயிற்று. ... (ந.ங.)

துணிந்தது சிந்தை துழாயலங்கல் * அங்கம்
அணிந்தவன் பேருள்ளத்துப் பல்கால் *—பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே *
வாய்தீறங்கள் சோல்லும் வகை. (ந.ங.)

சிந்தை	என்மனமானது	பணிந்தது	{ வணங்குவதா மிராநின்றது;
துழாய்	திருத்துழாய்	வாயும்	என் வாக்கும்
அவங்கல்	மாலையை	வேய் பிறங்கு	{ மூங்கில் மிக்கிருக் சாரல் } குங் தாழ்வரையை அணிந்தவன் அணிந்தள்ள யுடைய
அணிந்தவன்	அணிந்தள்ள	பேர்	பேருமானுடைய
பேர்	பெருமானுடைய திருநாமங்களை	விறல்	{ திருமலையில் வெழுங் தருளியிருக்கிற மிகுங்குடைய பெருமானது
பல்கால்	பலமுறை	வேங்கடவனை	{ திறங்களே தன்மைகளையே
உள்ளத்து	நினைப்பதில்	(பல்கால்)	எப்போதும்
துணிந்தது	{ த்ருடமாக அத்பவஸாயங் கொண்டது ;	சொல்லும்	{ சொல்லுகிற வகை } விதத்திலே
அங்கமும்	எனது உடலும்	(துணிந்தது)	{ துணிவகொண்ட தாயிற்று.
(பல்கால்)	எப்போதும் †		

* * *—“யதி ஒநவாயுராயதி தாராஹா வதி தகதி-ணாக்கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசரத்திற் பேசினர்; இந்த முறைமையின்படியே ஒழுகாது; வாக்குக்கு முன் னே சரிரம் முந்துகிறபடியை இப்பாசரத்தில் மொழிகின்றார். ‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத்விஷயாது பவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு. கீழ்ப்பாட்டில்

மனமொழி மெய்களை வரிசையாகச் சொல்லி, இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க.

“வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவைனே’ என்பதில் ஏகதேசமான வேங்கடத்தில் அங்வயிக்கும்; ‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அங்வயிக்கும். விறல்—பெருமை, வலி, வீரம், வெற்றி.

திறம்—குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன. திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபரூபகுண விழுதுகளைச் சொல்லிக்கொண்டிருப்பதிலே வரய் துணிவுகொண்டதென்கை.

வகையா லவனி யிரந்தளாந்தாய் பாதம் *

புகையால் நறுமலரால் முன்னே *—மிகவாய்ந்த

அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டே னுனக்கு *

என்பாக்கி யத்தா லினி.

(ந.ச)

முன்னே	முற்காலத்திலே,		
வகையால்	உபாயத்தினால்	மிக வாய்ந்த	{ மிகுதியாக [நன்றாக]ப
அவனி	பூமியை	அன்பு ஆக்கி	பொருங்கின ப்ரீதியுடனே
இரங்கு	{ (மாவலிபக்கல்) யாசித்து	எத்தி	துதித்து
அளந்தாய்	{ அளந்துகொண்ட வன்னுடைய	இனி	{ மேலுள்ள காலமெல்லாம்,
பாதம்	திருவதிகளை	என்	{ நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்கமாகிற பாக்யத்தாலே
புகையால்	தூபங்கொண்டும்	பாக்கியத்தால்	
நறு மலரால்	{ கல்ல பரிமளமுள்ள புத்தங்களைக் கொண்டும்	உனக்கு	{ உனக்குத் தொண்ட அடிக்கைப் பட்டேன்.

* * *—கீழஞ்சிச்செய்தபடி தம்முடைய மாநோவாக்கரூபங்கள் எம்பெருமான் பக்கவிலேயே ஊற்றமுற்றதற்குக் காரணம்—அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தால் எல்லார் தலையிலும் திருவதியை வைத்து வாழ்வித்ததுபோல, தம் தலைமேலும் திருவதி

களைவைத்து விசேஷகடாஸ்தங் செய்தருளினதேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால்—தந்திரத்தாலே யென்றபடி : இராவணன் போலவே மாவளியும் தேவர்களுக்குத் தீங்கிழழுத்தவனுதலால் ராவணனைக் கொண்டிருக்கிறத்து போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும், இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்றுகொண்டு மூவடியிரங்குபெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவளியை அடக்குதலுமாகிற இரண்டும் எளிதிற்கைக்கூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக. இனி, வகையால் என்பதற்கு—வடிவழகு, மழலீச்சொல் மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி—வட்சொல்.

என் பாக்கியத்தால்=‘நான் செய்த பாக்கியத்தால்’ என்று பொருளன்று ; எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை. எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம் பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளைல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு பூர்ணவைஷ்ணவர் ‘நாம் அநாதி காலமாக ஆர்வீட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடங்தோமோ தெரியாது, இன்று ப்ராப்த சேஷியான பெருமானுடைய புறப்பாடுபார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினேனுமோ !’ என்ன, அந்த ப்ரஸங்கத்திலே ‘நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத்விஷயத்திலே ருகிபிறப்பதற்குக் காரணமென்ன ?’ என்று விசாரிக்கச்செய்தே ‘யாத்ருச்சிகலாக்ருதம்’ என்று சிலரும் ; அஜ்ஞாதஸாக்ருதம், என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக, அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம்போலே ஸாக்ருதேவர் என்றும் ஒருவர் ஆச்சரயணீயருண்டோ ?’ என்ன அதற்குப் பிள்ளை திருநமையூரரையர் ‘ஸாக்ருத’ மென்று சொல் வூகிறதும் வேறொன்றையன்று, பகவத் விஷயத்தையே காண், என்றாராம். ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றுலே எம்பெரு

மான் பண்ணின க்ருஷியின் பயனுக்கே ஒரு நாள்டைவில் நமக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடா கஷந்தன்னையே பாக்கியமென்கிறது. இவ்வர்த்தத்தையே ஸ்ரீமத் வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே “உபாயঃ ஷப்ரா
ஹோ-வநிஷத்தீயீதஸ் அஹவாநு பூவாதெதூ தவஸ்பாகேத
பூவாதநதிதியாவநநதீ | ததா-ரொஹ : வா-ஙவா-ங ஷ-கா-
தவரிவாகேந ஒஹதா நிதா-நந தத்தாவி ஷய-விதநித்தா-
ண-நிவ-ப-ங-ஃ.” என்று தனியவருளிச்செய்தார்.

1 “எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள் கள் செய்ய, விதிக்ருதந்ததா லெண்க்கேலம்மான் திரிவிக்கிரமணையே” என்று—எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப் பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அதுஸந்தித்தது போல இவ்வாழ்வாரும் அதுஸந்திக்கின்றமை முதலிடிலே நன்கு விளங்கும். (ந.ச.)

இனிதேன்பார் காம மதனிலு மாற்ற *

இனிதேன்பார் தண்ணீரு மேந்தாய் *—இனிதேன்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல் *

சேமநீராகும் சிறிது.

(ந.டு)

எந்தாய்	{ என் ஸ்வாமி யானவனே!, (பார்மர்கள்)	காமம் நீர்	{ (கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
காமம்	{ ஹேயமான சப்தாதி விஷயங்களை	இனிது என்று வேளாது	{ போக்பமாகக் கொண்டு அவற் றிலே ஆசை கொள்ளாமல்
இனிது	{ போக்யமாகக் என்பர் { கொள்வர்; (விரக்தர்களுங்கூட)	நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்	{ உ ஸ்னுடைய போக் யத்தையேயே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவாகளாயின் (அது) • •
தண்ணீர்	{ அந்த சப்தாதி விஷயங்களிற் அதனிலும்	சேமம் நீர்	{ (எல்லா நிலைமையிலும்) ரஷ்கமான தண்மையை யுடையதாகும்.
ஆற்றவும்	காட்டிலும்	ஆகும்	
இனிது	தண்ணீர் மிகவும்		
என்பர்	போக்யமென்பர் கள்;		

* * *—1. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற் றிலையுமெல்லாங் கண்ணன்” என்கிறபடியே பரமபோக்யனுண் நீ யிருக்கையில், நாட்டிலுள்ளவர் உண்ணையே தாரகபோதக போக் யங்களாகப் பற்றுமல் சுப்தா திவிதயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செபலை வெறுத்து உண்ணைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறார்.

‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைப்படுவ தற்கு உரிய விஷயாந்தரங்களையும் சொல்லக் கடவது; கூத்துப் பார்ப்பது, பாட்டுக் கேட்பது, பூச்சுடிவது, சாந்து பூசுவது, மாதர் களை யணைவது முதலியவை விஷயாந்தரங்க ளொனப்படும்; இவையே போக்யமென்று ஒழிவிர் பலர்; மற்றும் பலர் விஷயாந்தர விரக்தர்களொன்று பெயர் சுமங்கும் சோற்றையுங் தண்ணீரையும் நிட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர். அநந்ய போக்யத்வத்தை ஸ்வரூபமாகவுடைய அதிகாரிகள் முதலடியிற் சொன்ன விஷயாந்தரங்களையும் இரண்டாமடியிற் சொன்ன தண் ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது “எனக்குத் தேனே பாலே கண்ணலே யமுதே” “அமுதிலுமாற்றவினியன்” “கண்ணலங்கட்டி தண்ணீக் கணியை யின்னமுதந்தண்ணீ” என்று பரமபோக்யனுகச் சொல்லப்படுகிற உண்ணையே விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் சேமமாகும் என்றாயிற்று.

இரண்டாமடியில் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும்—சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “வாஸபாதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸபதுர் ஸபஃ” என்று பகவத் கிதையிலே தூர்ஸபனுகச் சொல்லப்பட்டுள்ள மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே குறைவற்ற சேமமுண்டாகு மென்றதாயிற்று.

சேமநீர்—சேஷமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது. நீர்—நீர்மையை யுடையது; நீர்மையாவது தன்மை. (நடு)

சிறியார் பேருமை சிறிதின்க ணையதும் *

அறியாரும் தாமறியா ராவர் *—அறியாமை

மண்கோண்டு மண்ணைண்டு மண்ணைமிழ்ந்த மாயனேன்று *

எண்கோண்டேன் ணெஞ்சே யிரு.

(நடு)

இரண்டாந்திருவந்தாதி.

சிறியார்	{ (இயற்கையான மேன்மை சிறிது மில்லாமல்) அற்ப ரான் ஸம்லாரிக ருடைய	அறியாமை	பிறர் அறியாதபடி
பெருமை	{ ('நானே ஈச்வரன், என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மை யானது	மன்ன கொண்டு	{ (மாவலியிடத்தில்) பூமியைப் பெற ரவனுடும்
சிறிதின்கண் எய்தும்	{ (தமக்குப் பழுமையா யுள்ள) தாழ்வி வேலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;	மன்ன உடமிழுந்த	{ அந்தப்பூமியை (ப்ரளயத்திலே) திருவயிற்றில் வைத்தவனுடும்
அறியாரும் தங்களை வர்வஜ்ஞாக நினைத் திருந்தார்களாகிலும்)	அவிவேகிகளும்	மாயன் என்று	{ (பிறகு) அந்தப்பூமி யை வெளிப்படுத் தினவனுடுமிருக்கிற
தாம் அறியார் ஆவர்	{ (நன்மை திமை களைத்) தாங்கள் அறியாதவர்களாக வே ஒழிந்திடுவர்;	எண் கொண்டு	{ ஆச்சர்யகாரனு எம்பெருமான் என்று
என் நெஞ்சே	என்மனமே!	இடைவிடாது கருதி இரு	{ (அவளைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப்பாராக இருப்பாயாக.

* * *—கீழ்ப்பாட்டில் நாட்டாருடைய செயலை நினைத்து வெறுத்த ஆழ்வார், இதில் தம் திருவள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே! உலகத்தார் ஒழிகிறபடி ஒழிக; நீ எம்பெருமானுடைய சேஷ்டி தங்களையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிரு’ என்று உபதேசிக்கிறார்.

சிறியார் பேருமை சிறிதின்கண் எய்தும்=உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள் அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக் கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியேங்கு நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையைபே நன்கு ஸ்தாபித்து விடும். ஆகையாலே அப்படிப்பட்ட அஹங்காரிகள் இஷ்டப்படி தொலையட்டும் என்கை. அன்றியே, அற்ப தேவதைகளான

பிரமன் முதலியோரைப் பெருங் தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும்—எய்துவிக்கும் ; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

அறியாரும் தாமறியாராவர்=ஒன்றுக் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மை திமைகளைத் தாங்களுமறியார்கள் ; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள் ; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்துகிடக்கிற இங்நிலத்திலே, கெஞ்சே ! நீ அவர்களின் வசுப்பில் சேராமல் பகவத்விஷயத்தையே சிந்தித்திரு—என்கிறூர் பிண்ணடிகளால்.

அறியாலை=எதிர்மறை வினையெச்சம். ‘திருமால்தான் இப்படி வாமாவேஷங்கொண்டு யாசகனுய் வந்தா’ என்று பிறர் அறியாதவண்ணம் என்றபடி. (நக)

இருந்தன் கமலத் திருமலரி னுள்ளே *

திருந்து திசைமுகனைத் தந்தாய் *—போருந்தியான் பாதங்க ளேத்திப் பணியாவேல் * பல்பிறப்பும் ஏதங்க ளேல்லா மேமக்கு. (நள)

இரு	பெரிய	நின்	உன்னுடைய
தன்	குளிர்ந்த	பாதங்கள்	திருவடிகளை
கமலத்து	திருநாபிக்கமலத்தின்	ஏத்தி	வாயாரத்துதித்து
இரு மலரின் {	பெருமை பொருங் உள்ளே { திய பூவில்	பணியா ஏல்	{ வணங்கித் தொழுவ தற்கு உறுப்பாகா விட்டால்
திருந்து	ஸமர்த்தனை	எமக்கு	எங்கட்கு
திசைமுகனை	நான் முகக்கடவுளை	பல் பிறப்பும்	{ பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளைல்லாம்
தந்தோய்	{ படைத்தருளின பெருமானே !,	எல்லாம்	{ பயனற்றலையே யாம்,
பொருந்திய	{ ஸர்வலோக சரண்ய னுகி எல்லா ரோடும் பொருங்கி யிருக்கிற	ஏதங்கள் .	

* * *—கீழ்ப்பாட்டிலருளிச்செய்தபடி எம்பெருமானிடத்து அங்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறூர். எம் பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மத்திலில்லாவிட்டாலும் ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்சரியித்து ஈடைறவேணுமென்னும் விருப்பத்தினுலேயே: இந்தவிருப்பம் விறைவேறுவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளைல்லாம் வியர்த்தமேயன்க.

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்;— எனக்கு நேர்ந்த பல பிறவிகளும் உன் நினைவின்படி உன்னை ஆச்சரியிப்பதற்கு உறுப்பாகவேணும்; அங்கனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின் துயரமெல்லாம் என்னெருவனுக்கு உண்டாகும்—என்று. இக்கருத்தில், ஏதங்கள்-துக்கிங்கள் என்கை.

முன்னடிகளில், ‘நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்த வனே!’ என விளித்தது—முமுக்ஷாக்கள் சரணம் பற்றுதற்கு உரிய வனே! என்றபடி: இப்பொருள் எங்கனே கிடைக்குமென்னில்; “பொலுவூணம் விழயாதி வசுவடீ.....இரைக்காடவே—
ஸரணைஹம் பூவ்செழு” [முதலில் பிரமணிப் படைப்பவன் யாவதே அப்பெருமானை முமுக்ஷாவாகிய நான் சரணம் புகுகின் ரேன்] என்பதாக உபசிஷ்தில் ஒதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவள்ளம்.

திருந்து திசைமுகன்=ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால் அதில் அடிக்கடி ஸந்தே ஹங்கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வஹிக்க வல்ல நான்முகன். (நட)

..

எமக்கென் நிருநிதிய மேமாந் தீராதே *

தமக்கென்றும் சார்வ மறிந்து *—நமக்கென்றும்

மாதவனே யென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்

ஒதுவதே நாவினு லோத்து.

(நட)

இரு நிதியம்	‘இப்பொருளை எப்போது நாம் கொள்ளோயடிக்கப் போகிறோம்’	நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து	‘நமக்கு எக்காலத்தி லும் எம்பெரு மானே சரணம், என்று ஆணீங் திருக்கும் நெஞ் சையுடையாய்
	என்று அயலார் எதிர்பார்த்திருப் பதற்குக் காரண மான) பெருஞ் செல்வத்தை	மற்று	அதற்குப்பின்பு
எமக்கு என்று	{ தங்களுடையதாக நினைத்து	அவன் பேர்	{ அத்திருமாலினது திருநாமங்களை
மாந்து	{ மனச்செருக்குக் இராதே { கொண்டிராமல்	ஓதுவதே	{ ஸங்கீர்த்தங்ம் பண்ணுவதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து	{ தங்களுக்கு எப்போ • தும்ரக்கமாயிருக் கக்கடியுபா யத்தை யறிந்து	நாவினால் ஓத்து	{ நாவுக்கு ஓதுவதற்கு உரியலிடதய்.

* * *—உலகத்தில் தனவாண்களென்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை? இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ் சிலும் நினையாதே பணத்தையே தொட்டுத்தொட்டுப் பார்த்துக் கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசர மருளிச்செய்கிறூர் 1. “ஓரு நாயகமாய் ஒட வுலகுடனுண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிறைகியபானையர், பெருநாடுகாண இம்மையிலே பிச்சைதாங் கொள்வார்” என்று தொடங்கிப் பல பாசரங்களிலே நம்மாழ்வாரருளிச்செய்த செல்வ நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச்செய்தனரென்க.

இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் சேல்வமென்று பெயரிடப்பட்டதாதலால் இப்படி நிலையற்றதான் செல்வத்தை நம்பிச் செருக்குக்கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கடிய பற்றுக்கோடு எது?’ என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகள் கொழுநனை எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும—என்றாயிற்று.

1. திருவாய்மொழி 4-1-1.

நிதியம்—‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது. இருநிதி-பெருத்தநிதி. ஏமாத்தல்-களித்தல். சார்வம்-‘சார்வு’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது. (ந.அ)

ஓத்தின் போருள்முடிவு மித்தனையே * உத்தமன்பேர் ஏத்துங் தீறமறியி னேழைகாள் *—ஓத்ததனை வல்லீரேல் நன்றதனை மாட்டாரேல் * மாதவன்பேர் சோல்லுவதே யோத்தின் சுருக்கு. (ந.கு)

	கண்டகண்ட	சொல்லுவதே உச்சரிப்பதே
ஏழைகாள்	தேவதைகளின் கால்களி வெல்லாம்	ஓத்தின் { ஸகல வேதங்களின் சுருக்கு { ஸாரமாகும்;
	விழுகிற அறிவு கேடர்களே !,	ஓத்தின் { வேதத்தினுடைய பொருள் முடிவும் இத்தனையே { அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப் பட்டதும் இவ்வளவே; (ஆகையாலே)
ஓத்து அதனை	{ வேதமோதுவதாகிற காரியத்தை (ச செய்ய)	உத்தமன் { புருஷோத்தமனை எம் பெருமானுடைய
வல்லீர் ஏல்	{ ஸமர்த்தர்களா யிருப்பிர்களாகில்	பேர் { திருநாமங்களைக் கொண்டு
நன்று	{ அப்படியே வேதமோதுவது நல்லது;	எத்தும் திறம் { (அவனைத்) துதிக்கும் வகையை
அதனை மாட்டார் ஏல்	{ அது செய்ய சக்தியற்றவர் களாகில்	அறிமின் { தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவன் பேர்	{ திருமாலின் திருநாமங்களை	

* * *—ஸகல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; சக்தியுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஶ்ரீமந்நாராயணன் து திருநாமங்களை ஸங்கிரித்தனம் பண்ணுங்கள். [அதாவது— “வெஷாக்ஷராணி யாவனி பரிதாநி அஜாதிலிங் தாவனி ஹஸி நாஜாநி கீதி-தாநிதவஸபாய : = அந்தனர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஒதப்படுகின்றனவோ அத்தனையும் பகவந் நாமங்களே ஓதப்பட்டனவாம்” என்றால் போலே வேதாக்ஷர ஏ

களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்ற வாறு.] அதில் சக்தியும் அதிகாரமுமில்லாதவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸ்தநா!’ என்றாவது சொல்லிக்கொண்டிருங்கள். எவ்வகையினுலாவது எம்பெருமானது திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகலவேத தாத்பர்யமாகும்.

“யுாயாவு கூரெத யஜங் யபெஜீஸ் தீர்தாயாம் ஊவெரா வட்யாஷு யாரொதி தாாரெபோதி குளள வஸங்கீத- $\tilde{\nu}$ கெஸவங் கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்வி கள் செய்வதாலும், தவாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்வித மான பேற்றைப் பெறுகிறோனே, அவ்விதமான பேற்றைக் கலியுகத் தில் திருநாம ஸங்கீர்த்தநத்தினால் பெறுகிறோன்” என்று சாஸ்த் ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க: இதுபற்றியே “ஓத்தின் போருள்முடிவு மித்தனையே” என்றும் “மாதவன் பேர் சோல்லு வதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன் வருணன் என்றிப்படி பல பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்தாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முன்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை ஆகவே “வெரெதூஸ வெரெவட்ராஹமீவ வெஷுஸ் = ஸகலவேதங்களாலும் அறியப்படுவன் நானே” என்று அப்பெருமானே சோதி வாய்த்திற்கு அருளிச்செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள ஸகல தேவதா நாமங்களையும் பகவத்பரமாக நிர்வலுறித்து அதுஸந் திப்பதே வேத தாத்பர்ய ஸாரமாகும்; இதற்கு சாஸ்தரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகள் ஸ்ரீ தவர்கள் திருமகள் நாதனை ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாக்ரத்தின் கருத்தாகும். (ந.க)

..

சுருக்காக வாங்கிச் சூலாவினின்று * ஜியார்

நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர் *—திருப்போலிந்த

ஆகத்தான் பாத மறிந்தும் * அறியாத

போகத்தா லில்லை போருள்.

(கு)

ஐயார்	கோழையானது	
சருக்காக வாங்கி	சீர்த்தைச் சருங்கவலித்து	நீர் நினைமின் { நீங்கள் சிங்கியுங்கோள்;
சுஹாவி நின்று	உட்ம்பு முழுதும் குழ்ந்தகொண்டு நின்று (உயிர்போகும் போது	அறிந்தும் { பகவத்விஷயத்தை அறிந்தவர்களா யிருந்தும்
நெருக்கா முன்	கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,	அறியாத { அறியாதவர் களாகவே உங்களோச் செய்யவல்ல
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்	பிராட்டியாலே விளங்குகின்ற திருமார்பை யுடைய பெருமானுடைய திருவடிகளை	போகத்தால் { சப்தாதி விஷயங்களால் பொருள் { ஒரு ப்ரயோஜனமு இல்லை } மில்லை.

* * *—சிற்றின்பங்களில் ஆழந்து திரிகின்ற விஷயப்ரவ
ணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷயபோகங்கள் செய்வத
.ஞால் சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனு எம்பெருமானுடைய
திருவடிகளையே சிந்தித்திருங்கள்; ஆனால் நீங்கள் என்ன நினைக்க
லாமென்றால், எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன
அவஸரம்? போகப் போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்
திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரி
யாதோ? கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்துகொண்டு உடம்
பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும்
முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்; “பூரணபூரணவஸி
யெ கஹவாதவிடெதோ கணாவரொயநவியள ஸரணங்கா
ததே? = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம் முதலிய
வற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கழுடிய
யுடோ?” (முகுந்தமாலை) என்று ஞானிகளும் சொல்லிவைத்
திருக்கிறார்கள்; நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்ற
தென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை; ஆதலால் சிலேஷ்
மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னேமே திருமகள் கொழுந

அனடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுக்கள். நீங்கள் பற்றி பிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவையென்றால், பகவத் விஷயங்ஞாநம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமலை; ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமேயன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப்பெபர்; ‘ஆர்’ விகுதி—இழிவு சிறப்பு. சுலாவுதல்—சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால்=விலேக்கிளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை. அன்றியே; ‘விஷய போகம் பொல்லாதது’ என்று தெரிந்து கொண்டாலும் அந்தஅறி வின் பலனாக அதை விட்டுத் தொலைக்கவேண்டுமே; அப்படி விட முடியாத போகம்—என்றும் பொருள் கூறுவர். இப்பொருளில், ‘அறியாத’ என்றது—அறிவின் காரியமான விடுகையைப் பெற மாட்டாத என்றபடி. மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே. (சா)

போருளா ஸமருலகம் புக்கியில லாகாது —

அருளா னறமருஞு மன்றே *—அருளாலே

மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே *

நீமறவேல் நெஞ்சே நினை.

(சக)

அமருலகம்	சுவர்க்கலோகத்தை	அருளாலே	கிருபையினுலே
பொருளால்	{‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ எனகிற எண்ணத்துடன்	மா மறையோர்க்கு	மஹர்விகங்கு
புக்கு இயலல்	{பேரய்ச்சேர ஆகாது}	நந்த	முத்தியளித்த
அருளான்	{பரமதயானுவான எம்பெருமான்	மணி வண்ணன்	{நீலமணி நிறத்தவனுன எம்பெருமான து திருவடிகளையே
அறம்	{புண்யத்தின் பயனை சுவர்க்க லோகத்தை	நெஞ்சே	நெஞ்சமே!
அருஞம்	{தன்க்ருபையாலே கிடைக்கச் செய்வனும்;	நி மறவேல்	நி மறவாதே
அன்றே	நினை	{தியானித்துக் கொண்டிரு.	

* * *—முன்னடிகட்டுப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நின்தித்தார் ; விஷயபோகங்கள் காம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால் அவற்றை ஹேயமென்றது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாரும். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நின்திக்கிறார். விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனுக் ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸாகிப்பது—என்றெல்லா வழியுண்டே ; அவ்வழியையும் மேற் கொள்ளவேண்டா வென்கிறது. போருளால் அமருலகம் புக்கியல் லாகாது=அர்த்த புருஷார்த்த மென்கிற திரஸியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப் பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்ய லாகாது என்றபடி. அன்றியே, போருளால்=‘இது நமக்குப் புருஷார்த்தம்’ என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி அதற்காக ஒரு பிரயத்நம் பண்ணவேண்டா என்றபடியுமாம். அருளான் அறமருஞமன்றே=ஸ்வர்க்கலோக ப்ராப்தியில் உங்களுக்கு விருப்பமிருந்தாலும் அதற்காக நீங்கள் எம்பெருமா ணையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவ னுகையால் ‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நகையாகில் அதையும் அதுபனித்துத் தீர்ட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன் ; அதற்காக நீங்கள் தணிப்பட ஒரு ப்ரயாஸங் கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மனிவண்ணன் பாதமே நினைக்கத்தகும்.—என்கிறார்.

“நெஞ்சே!—நீ மறவேல்” என்று தம்முடைய திருவள் எத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும் இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும் ; பிறரைக் குறித்துச் சொல்லவேண் டுவதையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு : திருவாய் மொழியில் (8—3—2) “சரணமாகிய நான்மறை நூல்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி மூப்பென்றிவைமாய்த் தோம்” என்ற விடங்காண்க. இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.

அமருலகம்—‘அமருலகம்’ என்பதன் விகாரம் ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யட

புண்யலோகத்தைச் சொல்லுகிறது இங்கு. அருளும்—செய்யுமென் முற்று.

மூன்றுமடியில், “மாமறையோர்க்கு” என்றும் “மாமறையோற்கு” என்றும் பாடபேதமுண்டு: முந்தின பாடத்தில் பன்மை; பின்தின பாடத்தில் ஒருமை. பன்மையாகில், தண்டகாரண்ய வாவி களான முனிகளைச் சொல்லுகிறது; சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம். முத்தியளிக்கவல்ல முகுந்தன் பாதமேபற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்; காலக்கிரமத்தில் முத்தி யையும் பெற்றுவாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.

முதலடியில் ‘அமருலகம்’ என்றும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றும் மோக்ஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜனையுண்டு; அப்போது, ‘போருளால்’ என்று—ஸாதநாதுஷ்டாநத்தினால் என்றபடி; ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாதுஷ்டாநம் பண்ணவேணு மென்பதில்லை; பரமத்யானுவான எம் பெருமான் அதை நிர்வேஹதுக கிருபையினாலே தந்தருள்வன்; அப்படியே பல வைதிகர்களுக்கு அவன் அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில், இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மணி வண்ணனானது திருவதிகளைச் சிந்தித்தல் வேண்டும்—என்பதாகக் கருத்துக் கொள்ளலாம். (சுக)

நினைப்பன் திருமாலை நீண்டதோள் காணை *

நினைப்பார் பிறப்போன்றும் நேரார் *—மனைப்பால்

பிறந்தார் பிறந்தேய்தும் பேரின்ப மேல்லாம்

துறந்தார் தோழுதாரத் தோள்.

(சுக)

திரு. மாலை	<p>{ வகுமீநாதனை எம்பெருமானை</p>	நினைப்பார்	<p>{ இப்படி நினைப்பவர்கள்</p>
நீண்ட தோள் காணை நினைப்பன்	<p>{ (அவனது) சிறந்த திருத்தோள்களைக் கண்டு அநபவிப்ப தற்காக நினைக்கின்றேன்;</p>	ஒன்று பிறப்பும்	<p>{ ஒருவகை யோணிப்பிறப்பை யும்</p>

நேரார்	{ அடையமாட்டார் கள்;	மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்	{ ஸம்லாரத்தில் பிறந்தவர்கள் ஜன்மமெடுத்தத ஞல் அடையக் கூடிய சிற்றின் பங்களையெல்லாம் வெறுப்பவராவர்.
அத் தோள்	{ அந்தத் கிருத்தோள்களை		
தொழுதார்	தொழுமவர்கள்		

* * *—ஸம்லாரபோக்களைத் துறந்து அவனை அதாவத் திக்குமவர்களே பிறவிகளை அடியறக்கவல்லவரென்கிறார். திருமாலை நீண்டதோள்காண நினைப்பன்—ஐச்வரிய மளிக்கவேணுமென்றும் ஸந்தான மளிக்கவேணுமென்றும் பலபல கோரிக்கைகளை முன் ணிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவராகிலும் நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன்; “தோள் கண்டார் தோனே கண்டார்” என்னும்படியான அவனது தோளமுகை ஸேவிக்கப் பெறவேணுமென்பது தவிர வேறேராசையும் எனக்கில்லை என்ற வாறு. இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்வயம் போக்யமாக நினைப்பவர்கள் “பொய்ந்தின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மின்னின்ற நீர்மை இனியாமுருமை” என்று ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.

இனிமேல் பிறக்கமாட்டார்க ளென்பதுந்தவிர, இப்பிறவி யிலும் ஸம்லாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே அவற் றைக் காறியுமிழந்து கைவிடும்படியான விரக்தியும் பெறுவர்கள் அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள்—எனகிறார் பின் னடிகளில்.

பின்னடிகளை இரண்டுவகையாக யோஜிக்கலாம்;—அத்தோள் தொழுதார் (எவ்ரோ அவரே) மனைப்பால் பிறந்தார் பிறந்தெய் தும் பேரின்பமெல்லாம் துறந்தாராவர்; மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் எவ்ரோ அவரே தீத் தோள் தொழுதாராவர்—என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர் களே எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்க வல்லவராவர்—என்றவாறு.

மனைப்பால்=பால்-ஏழுனருடு. சிற்றின்பத்தைப் ‘பேரின்பம்’ என்றசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம்: ஸம் ஸாரிகளுடைய நினைவாலே பேரின்பமென்கிறது.

எம்பெருமானுர் ஒருநாள் உச்சிப்போதில் திருக்காவிரியிலே மாத்யாஹ்நிகம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கையில், ஒரு காழுகன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு அக்கரையில் நின் றும் ஆற்றிலே வரும்போது வெய்யிலின் கடுமையினால் அவளுக்கு ஒரு வாட்டம் வாராமைக்காக அவன் அவளுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும் குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உப சாரங்கள் செய்துகொண்டும் மிக்க ஆதரங்தோற்ற அழைத்துக் கொண்டு வருவதை எம்பெருமானுர் கண்டு ‘அப்பா! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறோயே, என்னவிசேஷம்?’ என்று கேட்டாருள, ‘இவளுடைய கண்ணழகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன்; அதற்கொரு குறைபாடு நேராமைக்காக உபசாரங்களைப் பண்ணி வருகிறேன்’ என்று அவன் விடையளிக்க, அதை எம் பெருமானுர் கேட்டு ‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?’ என்ன, ‘எங்குங் கண்டதில்லை’ என்று அவன் சொல்ல, ‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய்டு?’ என்று உடையவர் கேட்க, ‘இங்ஙனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்’ என்று விடையளிக்க, அப்போதே நம் பெருமாள் ஸங்கிதியினுள்ளே அழைத்துக்கொண் டெழுந்தருளி 1. “அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப் புடைபராந்து மிஸிர்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியவாய கண்களொன்னைப் பேதைமை செய்தனவே” என்னப்பட்ட திருக்கண்களை ஸெவிக்கப் பண்ணின வாறே அத்தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றாரு இதிலூஸம் ப்ரவித்தம்; இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அநுஸந்திப்பது. ... (சு)

• தோளிரண் டெட்டேழும் மூன்றும் முடியனைத்தும் *

தாளிரண்மே வீழச் சரந்துரந்தான்—தாளிரண்மே *

ஆர்தோழுவார் பாத மவைதோழுவ தன்றே * என்

சீர்கேழுதோள் செய்யுஞ் சிறப்பு.

(சு)

1. அமல்னுதிபிரான்—8.

தோள்		தாள்	இரண்டு
இரண்டு	{ இருபது	இரண்டும்	{ திருவடிகளையும்
எட்டு ஏழும்	{ தோள்களும்	தொழுகிறவர்கள்	
மூன்றும்		எவரோ	
முடி	{ (பத்தாகிய) எல்லாத்	(அவர்களது)	
அனேத்தும்	{ தலைகளும்	பாதம் அவை	திருவடிகளை
தாள்	{ இரண்டு	தொழுவது	{ ஸேவிப்பதன்ரே
இரண்டும்	{ கால்களும்	அன்றே	
வீழ்	முடியும்படி	என் சீர்க்கூழு	{ எனது அழகிய
சரம்	{ அம்புகளைச்	தோள்	{ தோள்கள்
துரங்தான்	{ செலுத்தின	செய்யும்	{ (எனக்குச்)
	பெருமானுடைய	சிறப்பு	{ செய்யும்
			உபகாரமாம்.

* * *—எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி வருளிச்செய்தார்; ‘அவனுடைய திருத்தோள்களைத் தொழுவேனுமென்னும் நிர்ப்பந்தம் எனக்கில்லை; அவனுடைய திருவடிகளைத் தொழுமவர் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம்’ எனக்கிற இப்பாட்டில். எம்பெருமானிடத்து அங்கு செய்வதிற் காட்டிலும் பாகவதர்களிடத்து அங்கு செய்வதே சிறந்ததன்னும் நூற்கொள்கை இதில் தழுவப்பட்டதென்க. “விழிலைவதிலா நெதி வூஸ்யோஞ்சாதவெவிநாடு। நவஸாயோவி தழிகவரியயோரதாதூநாடு=எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது ; ஸந்தேஹமுண்டு ; பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற் கிடமில்லை ; பேறுகைபுகுந்தே தீரும்” என்று சாஸ்த்ரங்களிற் சொல்லியிருப்பது கான்க.

இரண்டும் எட்டும் ஏழும் மூன்றுங் கூடினால் இருப்பு ; “தோள்களிருபதும்” என்னுமல் “தோளிரண்டெட்டேழுமுன் றும்” என்று விரித்துரைத்தது-இராவணைச் சித்ரவதம் பண்ணினமை தோற்றுதற்காக ; ஒரு பிரயோகத்திலேயே இருபது தோள் களையும் ஒருசேரத் துணித்தொழித்தால் நற்கொலையாகுமே;

அங்ஙனுகாமல், முதலில் இரண்டு தோள்களைத் துணித்துக் குருதி குழம்பி யெழு விட்டிடுதல், பின்னொருகால் எட்டுத் தோள்களைத் துணித்தல், மற்றுமொருகால் ஏழு தோள்களைத் துணித்தல், முடிவில் மூன்று தோள்களைத் துணித்தல்-ஆகவிப்படி சித்திர வதம் செய்தமையைத் தெரிவிக்கிறபடி.

என்சீர்கேழுதோள் செய்யுஞ் சிறப்பு=உலகத்தில் எல்லா மனி தர்களுக்கும் கைகள் படைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்தக் கைகளைக்கொண்டு பிறர் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல் முதலிய தொழில்களைச் செய்து கொள்வர்; எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரியவேண்டா; பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மலேஹாபகாரமென்கிறோர். (சந)

சிறந்தார்க் கேழுதைன்யாம் சேங்கண்மால் நாமம் *

மறந்தாரை மானிடமா வையேன் *—அறந்தாங்கும்

மாதவனே யென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்

ஒதுவதே நாவினு வுள்ளு.

(சஈ)

சிறந்தார்க்கு	{ சீர்வைஷ்ணவோத் தமர்களுக்கு	அறம் தாங்கும் மாதவனே	“தர்மஸ்தாபங் பண்ணவல்ல திருமாலே !”
எழு துணை ஆம்	{ உஜ்ஜீவங் ஹேதுவான துணையாகின்ற	என்னும் மனம் படைத்து	என்று கூவி யழக்கும்படி யான அத்ய வளாயக்கொண்டு
செம் கண் மால்	{ செந்தாமரைக் கண்ணான பெருமானுடைய	மற்று	மேலும்
நாமம்	திருநாமத்தை	அவன் பேர்	{ அவனுது திருநாமத்தை
மறந்தாரை	மறப்பவர்களை	நாவினால்	{ நாவினால் ஒதுவதே
மானிடம் ஆ	{ மறந்தயோனியிற் பிறந்தவர்களாக	உள்ளு	{ (ப்ராப்தமென்று) அநலந்தித்திரு.
வையேன்	{ என்னென்சில் கொள்ள மாட்டேன்;	[நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க.]	

* * *—‘சிறந்தார்’ என்ற து—பகவத்கீதயில் “ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம்=ஞானியானவன் எனக்கே உயிராயிருப்பன்” என்று கிதாசார்யருடைன தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை; அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீ விப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை மறுஷயகோடியில் இட்டு எண்ணமாட்டேன்—என்கிறார் முன்னடிகளில். 1. “ஆன்விடை யேழன்றார்த்தாற்கு ஆளானுரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே” என்றார் திருமக்கையாழ்வாரும்.

தாம் இருக்கவேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில். “நெஞ்சே” என்னும் விளி வருவித் துக்கொள்வது. நெஞ்சே!, ‘தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற் காக அவதரிக்கிறேன்’ என்று தானே சொல்லிக்கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துத் தருமினறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி எம்பெருமானுடைய தன்மைகளையே அதுவந் திக்கும்படியான உறுதிகொண்டு அவனது திருநாமங்களை ஒதுவதே உரியதென்று கொண்டிரு—என்று உபதேசித்தாரா யிற்று. (சு)

உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று *

தளர்த வதனாருகும் சாரார் *—அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணேர் முடிதோயும் *

பாதத்தான் பாதம் பயின்று.

(சு)

அளவு அரிய வேதத்தான்	{ அளவிட முடியாதபடி அந்தமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப் படுபவனும்	விண்ணேர் முடி தோயும் பாதத்தான்	{ நித்யஸூரிகளின் முடிகள் பணியப்பெற்ற திருவடிகளை யுடையனுமான் எம்பெருமா னுடைய
வேங்கடத் தான்	{ திருமலையிலே வந்து நிற்பவனும்	பாதம்	திருவடிகளிலே

பறின்று	{ பழகி (இருக்குமவர்கள்)	உண்டு இல்லை	{ (செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்தபோயிற் றென்று
உள்ளு என்று இறுமாவார்	{ தமக்குச் செல்வ முள்ளதென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்;	தளர்தல் அதன் அருகும் சாரார்	{ தளர்ச்சியடையும் ஸ்வாபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

* * *—பாகவதர்களின் பெருமமையப் பேசகிறார். வைல் வேதங்களினுலும் பரம்பொருளாகுப் பிரதிபாதிக்கப்பட்டவனும், அந்த மேன்மை வினங்குமாறு திருமலையிலே வந்து நித்ய ஸங்கிதி பண்ணியிருப்பவனும், அங்கே நித்யஸுரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற பாகவதர்கள் செல்வம் படைத்தாலும்; நாம் செல்வம் படைக்கப் பெற்றோம்; நம்மோடு ஒத்தாரும் மிக்காரு'மில்லை' என்று செருக்குக் கொள்ளமாட்டார்கள்; இருந்து செல்வம் அழிந்து போனாலும் 'ஜேயோ! ஏழைமை வந்து விட்டதே!' என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள். 1. “களிப்புங் கவர்வுமற்று” என்ற பாசரத்திற் சொன்னபடி ஸாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையைடையராயிருப்பர். 2. “முனியார் துயரங்கள் முந்தி அலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார்மனம்...எங்களிராமா நுச்சை வந்தெய்தினர்” என்ற ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன் நிருப்பர்களாம் பகவத்பக்தர்களும்.

உண்டில்லை யென்று=செல்வம் அடியோடு இல்லாதவர் களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது; சிலநாள் இருந்து கழிந் தவர்களுக்கு அளவற்றதளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே; அப் படிப்பட்ட நிலைமையிலும் தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று” என்றார்; ‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது’ என்று தளரமாட்டார்கள் என்கை.

அளவரிய வேதத்தான்=வேதங்களுக்கு அளவில்லையென்பது வேதத்திலேயே வினங்கக்காட்டப்பட்டுள்ளது. க்ருஷ்ணயஜார்

1. திருவாய்மொழி. 2—3-10.
2. இராமாநுச நூற்றாதி—17.

வேதத்தின் ப்ராஹ்மணத்தில் ஒருபகுதியான ‘காடகம்’ என்னும் சாகையில் முதல் ப்ரச்நத்தில் பதினேராவது அதுவாகத்தில் ஒர் உபாக்கியானம் ஒதப்பட்டிருக்கின்றது; அதாவது—முன்பொரு கால் ‘பரத்வாஜர்’ என்னும் மஹர்வியானவர் வைகலவேதங்களையும் ஒதி முடிக்கவேணுமென்ற முயற்சிகொண்டு அதற்குரிய ஆயுஸ் ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸ்நகசெய்து அவனை ப்ரஸங்கனுக்கி அவனுடைய அதுக்ரஹத்தால் ஒரு புரு ஷாயுஸ்ஸாக்கு நூறுண்டு விழுக்காடு முங்நூறுண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸாக்களை வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுல வாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முங்நூறுண்டும் முடிந்து ஜீர்ண சீரோராய்க் கிழத்தனமடைந்து சரமகாலமணுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி ‘ஓ பரத்வாஜமுனிவரே! மீண்டும் ஒரு நூறுண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பே னைகில் அந்த வாழ்நாளை நீர் எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்வில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க; முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகி ரேன்? அந்த ஆயுஸ்விலும் வேதாத்யயநமே செய்யக்கடவேன்’, என்றார். அதைக்கேட்ட இந்திரன் : ‘ஓ! இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்வில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஒதிவிட்ட தாகவும் இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்வில் ஒதிவிட்டால் சதுர்வேதீ என்று விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போலும்; இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்’ என்றெண்ணி, ருக்கேதம், யஜார்வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம் முடைய யோகஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான். பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையினின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்குளம் மூன்று முஷ்டிகளைடுத்துக் காட்டி ‘ஓ முனிவரே! இம்முன்று மலைகளும் வேதங்களே; அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால் வேதங்களுக்கு எல்லையே கிடையாது’ என்றான். இவ்வார்த்தையைக்கேட்ட முனிவர் ‘இப்படியாகில் இன்றளவும்

நாம் செய்த வேதாத்யயகம் எவ்வளவாயிருக்கும், எனச் சிந்தை கொண்டபடியைக் குறிப்பாலறிந்த இந்திரன் ‘முனிவரே! இம் மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசியைத்தான் நீர் இதுவரை முந்தூருண்டுகளாகக் குருகுல வாஸஞ்செய்து ஒதி னீர்; இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஒதப் படவில்லை’ என்றானும். “கந்தா வெவ வெஊஃ”.

(சரு)

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னள்—பயின்ற
தணி திகழும் சோலை யணிநீர் மலையே *
மணி திகழும் வண்ணதடக்கை மால்.

(சகு)

மணி திகழும்	{ நீலமணிபோல் விளங்குமவனும்	பல் நாள் அநாதிகாலம்
வண் தட கை	{ உதாராமாய் நீண்ட திருக்கைகளை யுடையனுமான	பயின்றதுவும் { நித்யவாஸம் செய்து மிடமும்
மால்	எம்பெருமான்	வேங்கடமே திருமலையாம்; பல் நாள் பயின்றதுவும்—;
பயின்றது	{ நித்யவாஸம் செய் தருஞுமிடம்	அணி திகழும் { அழகு விளங்கு சோலை } கின்ற சோலை களையுடைத்தாய்
அரங்கம்	{ திருவரங்கமும் திருக்கோட்டி	அணி { இந்திலவுலகுக்கு அலங்காரமான
திருக்கோட்டி	தூருமாம்;	நீர்மலை திருநீர்மலையாம்.

* * *—பாகவதர்கள் ஸாபநஷ்டங்களில் உகப்பும் வெறுப் புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில் ஸங்கி திபண்ணி க்ருஷ்ணனினுனுகையாலே அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றைப்பேசி அநுபவிக்கிறார். திருவரங்கம்பெரிய கோயில், திருக்கோட்டியூர், திருவேங்கடம், திருநீர்மலை என்னு மிக் திருப்பதிகளிலே எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்ற என்கிறார்.

ஆச்சிரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த் திக்கும் திருப்பதிகள் இங்கனே பல்லாயிரமுள்ளன; அவற்றுக்கு ஓர் வரையறையில்லை—என்றவாறு.

“ அணிதிகழுஞ் சோலை ” என்றதை நீர்மலைக்கு விசேஷண மாக்காமல் தனி விசேஷ்யமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும். (சுகு)

மாலை யரியுருவன் பாதமல ரணிந்து *

காலை தோழுதேழுமின் கைகோலி *—ஞாலம்

அளந்திடங் துண்மேழிழ்ந்த வண்ணலைமற் றல்லால் *

உளங்கிடங்த வாற்று வுணர்ந்து. (சுகு)

ஞாலம்	பூயி முழுவதையும்	உளம் கிடங்த ஆற்றுவ்	(அன்பருடைய நெஞ்சை உருக் கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே திடக்கும் விதங்களோடுகூட	
அளந்து	ஒருகால் அளந்தும்			
இடங்து	{ மற்றெருகால் (வராஹமாகி) இடங்தும்			
உண்டு	{ (பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்	உணர்ந்து	அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரற்றலாதனுக் கருள் செய்வதற்காக)	
உழிழ்ந்த	{ பிறகு வெளிப்படுத் தியும் இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த	மாலை	மாலைப்பொழுதிலே	
அண்ணலை	{ ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை	அரி உருவன்	{ நரசிங்கமூர்த்தி யாம்தோன் றின அப்பெரு மானுடைய	
மற்று	{ கீழ்ச்சான்ன வகை யான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்	பாதம்	திருவடிகளை	
அல்லால்		மலர்	புஷ்பங்களாலே	
		அணிந்து	அலங்கரித்து	
		காலை	{ சிற்றஞ் சிறுகாலையில்	
		கைகோலி	{ கைகூப்பிவணங்கி தொழுது	
		எழுமின்	உஜ்ஜீவியுங்கள்..	

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெடுந்தருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே புஷ்பார்ச்சனை பண்ணி “ சிற்றஞ் சிறுகாலே வந்துண்ணைச் சேவித்து உன் பொற்றுமரையடியே போற்றும் ” என்கிறபடியே போற்றுக்

கோளென்று உலகத்தார்க்கு உபதேசிக்கிறார். ஒவ்வொரு திருப் பதியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே வேவை ஸாதித்தருஞ்சின்ற னுகையால் உபலக்ஷணமாக ஒரு திரு மேனியை யெடுத்துக் கூறுகின்றார் ‘அரியிருவன்’ என்று. எம்பெரூ மானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப்பராப்தம்’ என்றே ஆராதிக்க வேண்டுமாயினும் “நாடெண்டாவஸுஜீ வாஹதி = குணைர்தாஸ்ய முபாகத:” என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமைசெய்யும் முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசகமாக அப்பெரு மான் செய்தருளின பெருந்திரிகளைப் பாராட்டிக் கொண்டே அடிபணிய வேணுமென்கைக்காக ‘ஞாலமளாந்திடந் துண்மேழிழ்ந்த அண்ணலை’ என்கிறார். மாவலியைச் செருக்கடக்கி மண்ணளாந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாக்ஷளைக் கொன்று பூமியையீட்டுக் கொணர்த் தமேஹாபகாரத்தையும், பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையும் வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு.

இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே, 1. “மருவித்தொழும் மனமேதந்தாய்” 2. “என்னைத் தீமனங்கெடுத்தாய்” என்றிப்படி பெரியார் மன முருகை அதுஸங்திக்கும் ஜூகாந்திகமான உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹோபகாரங்களையுங்கூட அதுஸங்திக்க வேணுமென்கிறது ஈற்றடி. 3. “எத்திறம்! உரவினே டினைந் திருங் தேங்கிய வெளிவே!” என்றும் 4. “பிறந்தவாறும் வளர்த்த வாறும்!” என்றும் மிக ஈடுபட்டு அதுஸங்திக்கும் குணசேஷ்டிதங்களும் ஈற்றடிக்குப் பொருளாம். (சன)

உணர்ந்தாய் மறைநான்கு மோதினுய் நீதி *

மணந்தாய் மலர்மகள் தோள் மாலே *—மணந்தாய்போய் வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலஞ்குழி *

மாயிருஞ் சோலை மலை.

(சுஅ)

1. திருவாய்மொழி 2—7—7.
2. திருவாய்மொழி 2—7—8.
3. திருவாய்மொழி 1—3—1.
4. திருவாய்மொழி 5—10—1.

மாலே	ஸர்வேச்வரனே!		
மறை நான்கும்	நான்கு வேதங்களையும்	மலர் மகள்	{ பூலீற்பிறந்த பெரியபிராட்டி யாருடைய
உணர்ந்தாய்	(பிரளயங்தோறும்) குபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடு கின்றூய்;	தோன் மணந்தாய்	திருத்தோனோடே கூடி வாழ்கின்றூய்;
நீதி	அந்த வேதங்களின் யொருளை விவரிக்கவல்ல ஸ்மருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்	வேய் இரும் சாரல்	{ மூங்கிள்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
ஒத்தினம்	(மதமுதலிய மஹார்விகள் முகமாக) அருளிச் செய்கின்றூய்;	வியல்	அற்புதமானதும் பரந்த இப்பூமியி ஆள்ளவர்களால் பிரதக்கிணங்கு செய்யப்படுவது மான.
		மாயிருஞ் சோலைமலை	{ திருமாலிருஞ் சோலைமலையிலே வந்து
		மணந்தாய்	{ திருவள்ளமுவந்து வாழ்கின்றூய்.

* * *—கீழ்ப்பாட்டில் “உள்கிடந்த வாற்றூலுணர்ந்து” என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு. ‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?’ என்று எம்பெரு மான் கேட்பதாகக்கொண்டு, பிரானே! நீ செய்தருளின மலேஹா பகாரங்கள் சொல்லாற் கூறும்யாரமோ? கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளி னுய். அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப் பனவாய் வேதோபப்ரும்ஹணமின்று பேர்பெற்றனவான ஸ்மருதீதிலூஸ் புராணத்திகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசனம் செய்தருளினுய்; ஆச்சிரிதர்களுடைய சூற்றங்களையும் நற்றாக உபபாதிக்கவல்ல பெரியபிராட்டியாரை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றூய்; திருமலைமுதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றூய்; இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றி களுக்கு எல்லையுண்டோ? என்றாயிற்று.

உணர்ந்தாய் மறைநான்துங்—வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு; ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோப தேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய் யப்பட்டிருக்கவேணும் என்று சில வைதிகர்களுங்கூட மயங்குவ துண்டு: உண்மையாதெனில்; ஶேதத் துக்கு நாம் எப்படி கர்த்தாக்க எல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன்: உலகத்தின் ஸ்ருஷ்டியானது ஒன்றன் பின் ஒன்றாக அநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஒவ்வொருகல்பத்தின் ஆரம்பத்திலும் ஈச்வரன் நான் முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறுன்; ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆதநார்வியோடு இருந்ததோ, அவ்விதமே யான ஆதநார்வியையுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறுன். பூர்வபூர்வ ஆதநார்விகளை அப்படியே எம்பெரு மான் திருவன்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல் இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறுன். இவ்வார்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உணர்ந்தாய்” என்கிறார். ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத் தில் “வஸங்ஹாராங்புதிவங்காஷாநிழயக—வெங்காங்புதீங்காந்தகம்.” என்ற ச்லோகத்தில் இவ்விதயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

“மாயிருஞ்சோலைமலை” என்றது திருமாலிருஞ்சோலைமலையை என்றுவது திருவேங்கடமலையை என்றுவது கொள்ளலாம். (சா)

மலையேழும் மாநிலங்க ளேழு மதீர *

குலைகுழ் குரைகடல்க ளேழும் *—முலைகுழந்த

நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று *

* அஞ்சாதென் னெஞ்சே யழை. (சக)

என் நெஞ்சே எனதுமனமே!

மலை ஏழும் { ஸப்த குலபவந்தங்
கஞ்சம் }

மா நிலங்கள் } ஸப்தத்வீபங்களும்
ஏழும் }

குலை குழ்	கரையாலே	நவின் று	(முலையில்லைம் போது இடையிடையே மழலைச் சொற்கள்) சொல்லிக் கொண்டே
குரை			
கடல்கள்			
எழும்			
அதிர்	அதிரும்படியாக		
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை	“முலையில் வியாபித்த விஷத்தா ஹண்டான கொடுமையை புடைய (பூதனை யமன்னும்) பேய்மகளை	உண்ட	உண்டுமுடித்த
		நாவன் என்று	{ திருப்பவனத்தை புடையவனே! ” என்றுசொல்லி
		அஞ்சாது	கூசாமல்
		அழை	வாய்விட்டுக்கூடப்படு.

* * *—நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின் மலேஹாப காரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றே; இப்படிப்பட்ட மலேஹாபகாரங்களை அதுஸந்தித்தால் நாம் வாய்யைத்துக் கிடக்கக் கூடுமோ? உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ; மிகப்பெரியோனன அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்க்காண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறோமோ; அந்த அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டமை என்கிறோர்.

‘மலையேழும் மாநிலங்களே மூழ் குலைசூழ்குரைகடல்களே மூழ் அதிர்’ என்றவிது ‘அழை’ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். ‘வின்னெணல்லாங் கேட்க அழுதிட்டாய்’ என்றாற்போலே ஸப்த லோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடுநகரமும் நன்கறிய பகவத்கீர்த்தநம் பண்ணவேணுமென்கை

மலையேழும்=ஸப்தகுல பரவதங்களாவன—“இமயம், மந்த ரம், கைலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக், குல வரைபேழுங் கூறுமென்ப.” என்று திவாகரத்திற் சொல்லப் பட்டவை.

..

மாநிலங்களே மூழ் =ஸப்தத்தீபங்களைச் சொல்லுகிறது: அவையாவன:—“நாவலந்தீவே இறவித்தீவே, குசையின்தீவே கிரவுஞ் சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத் வேழே.” எனப்பட்டவை.

குரைகடல்களே மூம் = “ உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மாகடலே மீண வகுத்தனர் புலவர்.”

நவின்றுண்ட நாவன் = சிறுபிள்ளைகள் தாயினிடத்து மூலை யுண்ணும்போது ஸந்தோஷமிகுதியிலுல் இடையிடையே குதலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு மூலையுண்பதுபோல், கண்ணயிரா னும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து மகிழ்ச்சியுடன் மூலை யுண்பதாகக்காட்டிக்கொள்ள மழலீச்சொற்களைச் சொன்னமையை ‘நவின்று’ என்ற தனுல் வெளியிடுகிறார். நாவன் - அண்மைவளி ; நாவனே ! என்கை. (கங)

அழைப்பன் திருமாலை யாங்கவர்கள் சோன்ன *

பிழைப்பில் பேரும்பெயரே பேசி *—இழைப்பரிய

வாயவனே யாதவனே யென்றவளை யார்முகப்பும் *

மாயவனே யென்ற மதித்து.

(டுங)

<table border="0"> <tr> <td style="width: 15%;">இழைப்பு</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">ஆராய்வதற்கு</td></tr> <tr> <td style="text-align: right;">அரிய</td><td style="text-align: right;">அருமையான ஸ்வரூப ஸ்வபா வங்களை யுடைய</td></tr> </table>	இழைப்பு	{	ஆராய்வதற்கு	அரிய	அருமையான ஸ்வரூப ஸ்வபா வங்களை யுடைய	<table border="0"> <tr> <td style="width: 15%;">மதித்து</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">அநஸந்தித்துக் கொண்டு,</td></tr> <tr> <td style="text-align: right;">ஆங்கு</td><td style="text-align: right;">அத்திருவாய்ப்பாடி</td></tr> </table>	மதித்து	{	அநஸந்தித்துக் கொண்டு,	ஆங்கு	அத்திருவாய்ப்பாடி
இழைப்பு	{		ஆராய்வதற்கு								
அரிய		அருமையான ஸ்வரூப ஸ்வபா வங்களை யுடைய									
மதித்து	{	அநஸந்தித்துக் கொண்டு,									
ஆங்கு		அத்திருவாய்ப்பாடி									
<table border="0"> <tr> <td style="width: 15%;">ஆயவனே</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">அவர்கள்</td></tr> <tr> <td style="text-align: right;">என்றும்</td><td style="text-align: right;">கோபால க்ருஷ்ணனே! என்றும்</td></tr> </table>	ஆயவனே	{	அவர்கள்	என்றும்	கோபால க்ருஷ்ணனே! என்றும்	<table border="0"> <tr> <td style="width: 15%;">அவர்கள்</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">யிலுள்ளவர்கள்</td></tr> <tr> <td style="text-align: right;">சோன்ன</td><td style="text-align: right;">சொல்லியமைத்த</td></tr> </table>	அவர்கள்	{	யிலுள்ளவர்கள்	சோன்ன	சொல்லியமைத்த
ஆயவனே	{		அவர்கள்								
என்றும்		கோபால க்ருஷ்ணனே! என்றும்									
அவர்கள்	{	யிலுள்ளவர்கள்									
சோன்ன		சொல்லியமைத்த									
<table border="0"> <tr> <td style="width: 15%;">யாதவனே</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">பிழைப்பு</td></tr> <tr> <td style="text-align: right;">என்றும்</td><td style="text-align: right;">இல் பெரு பெயரே பேசி</td></tr> </table>	யாதவனே	{	பிழைப்பு	என்றும்	இல் பெரு பெயரே பேசி	<table border="0"> <tr> <td style="width: 15%;">குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி</td></tr> <tr> <td style="text-align: right;">யார் முகப்பும்</td><td style="text-align: right;">எல்லாரெதிரிலும்</td></tr> </table>	குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி	{	குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி	யார் முகப்பும்	எல்லாரெதிரிலும்
யாதவனே	{		பிழைப்பு								
என்றும்		இல் பெரு பெயரே பேசி									
குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி	{	குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி									
யார் முகப்பும்		எல்லாரெதிரிலும்									
<table border="0"> <tr> <td style="width: 15%;">மாபவனே</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">திருமாலை</td></tr> <tr> <td style="text-align: right;">என்றும்</td><td style="text-align: right;">அவளை</td></tr> </table>	மாபவனே	{	திருமாலை	என்றும்	அவளை	<table border="0"> <tr> <td style="width: 15%;">அவளை</td><td rowspan="2" style="font-size: 2em; vertical-align: middle;">{</td><td style="width: 15%; text-align: right;">திருமாலாகிய அப்பெருமாளை</td></tr> <tr> <td style="text-align: right;">அழைப்பன்</td><td style="text-align: right;">கூப்பிடாநின்றேன்.</td></tr> </table>	அவளை	{	திருமாலாகிய அப்பெருமாளை	அழைப்பன்	கூப்பிடாநின்றேன்.
மாபவனே	{		திருமாலை								
என்றும்		அவளை									
அவளை	{	திருமாலாகிய அப்பெருமாளை									
அழைப்பன்		கூப்பிடாநின்றேன்.									

• * * * — கீழ்ப்பாட்டில் “ மூலைகுழ்ந்த நஞ்சரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவன் ” என்று திருவாய்ப்பாடியில் நடந்த பேய்ச்சி மூலைச்வைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ ஆங்கு அவர்கள் ” என்ற தற்கு அத்திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை. பிரகரணபலத்தினுலென்க.

ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பேயர்களாவன—கற்றினமேய்தவன், வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன், உரவிடைக்கட்டுண்டவன் என்றிவைபோன்ற திருநாமங்களாம். இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களன்றே இவை என்று சிலர் நினைப்பார்: அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறம்பெற நினைத்த கண்ணபிரானது திருவள்ளத்தால் நாராயணது நாமங்களே சிறுபேர் என்றும், கோவிந்த, நவநீத சோராதி நாமங்களே பெரும்பேரென்றும் நிச்சயிக்கத்தகும். திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்’ என்று சிறுபேரையிட்டுச் சொன்னதற்கு அதுதயித்து “உன்றன்னைச் சிறுபேரைழத்தனவுஞ் சிறியருளாதே” என்று பொறுப்பித்துக் கொண்டது காண்க. அவன் திருவள்ளமுகக்குஞ் திருநாமமேயன்றே பெரும்பேர் ஆவது; 1. “திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே” என்னப்படுகின்ற எம்பெருமான் திருவள்ளமுகக்குஞ் திருநாமம் நாராயணது நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களே யாகுமென்க.

பிழைப்பு இல் பெரும் பேயரே—‘பிழைப்பு’ என்பதற்கு ‘ஜீவிததல்’ என்றும் பொருள் கொள்ளலாம்; விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு. “ஒருத்திமகனுய்ப் பிறந்து ஒரிரவிலொருத்திமகனுய் ஒளித்துவளர” என்கிறபடியேயதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே!, ஆயவனே!” என்றது. (கு) 10

மதிக்கண்டாய் நேஞ்சே மணிவண்ணன் பாதம் *

மதிக்கண்டாய் மற்றவன் பேர்தன்னை *—மதிக்கண்டாய் பேராழிநின்று பேயர்ந்து கடல் கடைந்த *

நீராழி வண்ணன் நிறம்.

(கு)

நெஞ்சே	மனமே!,	மதி கண்டாய் சிந்திக்கக்கடவாய்;
மணி வண்ணன் பாதம்	{ நீலமணிவண்ண ஞன் எம்பெரு மானாது திருவடி களை	மற்று இன்னமும்
		அவன் பேர் { அப்பெருமானாது தன்னை { திருநாமங்களை

1. திருவாய்மொழி 10-3-10.

மதி கண்டாய்	{ அதுவந்திக்கக் கடவாய்;	கடல் கடைந்த	{ (தேவர்களுக்கு அமுதங்கொடுக்க) அக்சடலைக் கடைந்த
பேர் ஆழி நின்று பெயர்ந்து	{ பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட் டெமுந்து	நீராழி வண்ணன் நிறம்	{ கடல் வண்ணனை அப்பெருமா னுடைய திரு மேனி நிறத்தை
மதி கண்டாய்		நினைக்கக்கடவாய்.	

* * *—இப்பாட்டில் ‘நெஞ்சே!’ என்று நெஞ்சை மாத்திரம் விவிப்பதாயிருந்தாலும், நெஞ்சுக்கு அடித்ததான் வாக்கையும், வாக்குக்கு அடித்ததான் உடலையும் விவிப்பதாகவுங் கொள்ள வேணும். “யந்தவாயுாயதி தஆவாவாதி ததுணாக்கரோதி” என்று வேதமுரைத்த கட்டளையிலே மனமொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்முன்று கரணங்களுக்கும் காரியம் விதிக்கிருப்பாட்டில் ‘மதிக்கண்டாய்’ என்பதே மூன்றிடத்தும் கரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள்வாசி கொள்ளவேணும். மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய்; வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக்கொண்டிருக்கக்கடவாய்; தலையே! மணிவண்ணன் திருவடிகளையே நீ அணிந்துகொண்டிருக்கக் கடவாய் என்று இங்கனே யோஜிப்பது அழியதாம்.

பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த=1. “அறிதுயிலலை கடல் நடுவே ஆயிரஞ்சுடர்வாய் அரவணைத்துயின்றான்” என்கிற படியே திருப்பாற்கடலில் சேஷசயனத்தின்மீது திருக்கண்வளர்ந்தருஞமுகைக்கண்டு 2. “ஏரார்கோலந்திகமுக்கிடந்தாய் கண்டே என்மானே!” என்றும், 3. “அம்மாமலர்க்கண் வளர்கின்றானே என்னுன் செய்கேனே” என்றும் ஈடுபட்டு மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க, அது செய்யாது. 4. “பேணலமில்லாவரக்கர் முந் நீர் பெரும்பதிவாய் நீணகர் நிளொரிவைத்தருளா யென்று, நீண்ண விண்ணேர் தாள்னிலங்தோய்ந்து தொழுவர் நின்முர்த்தி பல்கூற்றி

-
- | | |
|-------------------------|------------------------|
| 1. பெரியதிருமொழி 5-7-6. | 2. திருவாய்மொழி 5-8-1. |
| 3. திருவாய்மொழி 5-8-2. | 4. திருவிருத்தம்—92. |

வொன்று காணலுமாக்கொலென்றே?“ என்று நம்மாழ்வார் வயிறு பிடித்துப் பேசினபடியே தேவதைகள் சென்று ‘பெருமானே! எழுந்திருந்து உடம்பு நோவக் காரியஞ்செய்து எங்கட்கு ஆகவேண் டியதைக் தலைக்கட்டிக்கொடு’ என்று பிரார்த்திப்பவர்களோயன்றி ஸ்வப்பரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களோயல்லர்; அமுதமளிக்கக் கடல்கடைந்தருஞங் காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது!‘ என்று தேவதைகள் கண்ணைக் கவிஞ்துகொண்டு அதைக் கண்டுகொண் டிருந்தார்களோயன்றி, தோனஞ் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருஞமழுகைச் சற்றீறனும் உற்றுநோக்கினவர்களால்லர்: அக்குறைதீர அப்போதைய அழுகை நெஞ்சே! இன்று சின்தியாய் என்கிறூர். (நிக)

நிறங்கரியன் செய்ய நேடுமேலராள் மார்வன் *

அறம்பெரிய ஞாதநிலார் *—மறம்புரிந்த

வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து *

நீளிருக்கைக் குய்த்தான் நெறி. (ஞூ)

நிறம் கரியன்	{ (கானமேகம் போல்) கருநிறமுள்ளவ ஞும்	(இராவணைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
		{ தேவேந்திரா ஞுடைய வானவர் கோன் தானத்து போகமானஸ்வரக் கம்போலே வில ஷணமான பாதா னலோகத்திலே
செய்ய நெடு மலராள் மார்வன்	{ சிவந்த நிறத்தை யுடையளாய்ப் பெரிய தாமரைப் ழுவை மிருப்பிட மாக வுடையளான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்	{ நீள் இருக் கைக்கு { நீண்டகாலம் வாழும் படியாக
		{ உய்த்தான் செலுத்தின அப் பெருமானுடைய
அறம் பெரியன்	{ அருளில் பெருத்த வன்;	நெறி அது அவ்வருள் வகையை
		{ ஆர் அறிவார் { யார் தெரிந்து போல்வானை வணன் போன்ற மஹாபலியை கொள்ளவல்லர்?

* * *—கொடியவர்களிடத்தும் ஈரனெஞ்சடையனுயிருக்கை யென்னுங்குணம் ‘ஆங்ருசம்ஸ்யம்’ எனப்படும்; அதாவது ஒரு வர்க்குஞ் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்ற ரிதில்.

காளமேகத்திருவருவனுயும் அகலகில்லேனிறையுமென் றலர் மேல் மங்கையறை மார்பனையுமிருக்கிற ஸர்வேச்வரன், அறம் பேரியன்—‘ஆங்ருசம்ஸ்யம்’ [தயை] என்னுங்குணம் பெரிது முடையான். இஃது எங்கனே தெரிகின்றதென்னில், கேண்மின்; எம்பெருமான் ஸர்வபூதஸாஹ்ருத்தாகையாலே அவனுக்கு நேரே ஒருவனும் பகைவனால்லன்; ஆசரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன். கண்ணபிரானுமத் தூது போமிடத்துத் துரியோதங்கை நோக்கிச் சொல்லும்போது ‘எனது உயிர்கிளையான பாண்டவர்களுக்கு நீ விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றோய்’ என்றருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது. ஆகவே, ஆசரிதனுன் தேவேந்திரானுக்குக் குடியிருப்பையழித்து விரோதியான மாவலி யானவன் அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயி னன். இப்படிப்பட்ட மாவலியை இராவணனைப்போலவே தலை யறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் ஒளதார்யமென் னும் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது நெடுங்காலம் பாதாளத் தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின் பெருங்குணத்தை நோக்குங்கால் ‘ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயாரு இல்லை’ என்பது விளங்குமே என்கிறார்.

“வானவர்கோன் தானத்து”—வானவர்கோன் தான மென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும், அதுபோல் விலக்ஷண மான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள். (நுட)

நெறியார் குழல்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து !*

அறியா திளங்கிரியென் றெண்ணி *—பிரியாது

பூங்கோடிகள் வைகும் போரூபுனல் குன்றென்னும் *

வேங்கடமே யாம்விரும்பும் வேற்பு.

(நுட)

நெறியார்	{ திருமலை வழியிலே யே ஊன் றியிருப் பார்சுடைய	பிரியாது	{ அவ்விடம் விட்டு நீங்காமல்
குழல் கற்றை முன் நின்று பின்தாழ்ந்து அறியாது	{ கேச பாச மானது முன் ணே மூளைத்துப் பின்னே தொங் கிக் கொண்டிருக் கவும் இது மநஷ் யவ்யக்கியென்று தெரிந்து கொள் ளாமல்	வைகும்	{ நித்யவாஸம் பண் ணப் பெற்றதாய்
இள கிரி என்று எண்ணி	{ இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு	பொரு புனல் குன்று என்னும்	{ அலை யெறிகின்ற ஜலஸம் ருத் தியை யுடைத்தான் திருமலை யென்று ப்ரவித்தமான
பூங் கொடிகள் பூங்கொடிகளானவை		வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு	{ திருவேங்கடமே நாம் ஆசைப்படவுரிய திருமலையாகும்.

* * *—திருவேங்கடமலையை ஒருசமத்காரம் பொலிய வருணிக்கிறார். திருமலையாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர் “1. வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நேறியாய்க் கிடக்கும் நிலையுடையேநேவேனே” என்று ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிகக் ஆதரம்வைத்து, திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தைசெய்கின்றனர்; அப்போது, முச்சவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றஞ்செய்யாதே வால்மீகி முதலிய மஹர்விகளைப்போலே யோகங்லையில் ஆழங்குகிடக்கின்றனர்; அன்னவர்களது கூந்தல் கற்றையானது முன்னின்று பின்தாழ்ந்திருப்பதைக்கண்ட பூங் கொடிகளானவை ‘சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்’ என்றும் ‘அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது’ என்றும் தெரிந்து கொள்ளாமல் ‘இவை சில சிறுமலைகள்’ என்றெண்ணில் அவற்றின்மேலே படர்கின்றனவாம். பண்டு, வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமான வொரு காட்சியா

யமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம்-என்றாயிற்று. கிரி-வடசொல். (நிச)

வெற்பேன் றிருஞ்சோலை வேங்கடமேன் நில்விரண்டும் *
நிற்பேன்று நீமதிக்கும் நீர்மைபோல் *—நிற்பேன்
றளங்கோயி ஹள்ளாம்வைத் துள்ளினேன் * வெள்ளத்
திளங்கோயில் கைவிடே வென்று. (ருச)

வெற்பு என்ற	{ (தெற்குத்) திருமலை யென்னப் படிகிற		
இருஞ் சோலை	{ திருமாலிருஞ் சோலை யென்ன,	உளம் கோயில்	{ (என்னுடைய) ஹருதயமாகிற கோயிலும்
வேங்கடம்	{ திருவேங்கட மென்ன	நிற்பு என்று	{ நீலகங்து வாழுமிட மென்று
என்ற இவ் இரண்டும்	{ ஆகிய இத் திருமலை களிரண்டும்	உள்ளம் வைத்து	{ பிரதிபத்திபண்ணி
நிற்பு என்று	{ நாம் உகங்து வாழு மிடமென்று	வெள்ளத்து	{ “திருப்பாற்கடலா இள கோயில் { கிறபாலாயத்தை
நீ திருவள்ளம்பற்றி யிருக்குங் தன் மையை உடைத் தாயிருப்பது போலவே	{ நீ மதிக்கும் நீர்மை போல்	கைவிடேல் என்று	{ கைவிட வேண்டா” என்று
		உள்ளினேன்	{ பிரார்த்திக்கின் றேன்.

* * *—எம்பெருமான் திருவள்ள முவங்து வாழுங் திருப்பதி களில் எவர் விருப்பம் பண்ணுகின்றனரோ, அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவங்து வந்து எழுந்தருளியிருப்ப னன்றே; அப்படியே, திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவள்ளத்தில் எம்பெரு மான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புங் தெய்வவடமலீ யும்” என்னப்படுகிற திருமாலிருஞ் சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை இவர் தம்முடைய திருவள்ளத்திலே செய்து போருகிறபடியை ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.

ஸ்ரீவசநபூஷணத்தில்—“கல்லுங்கணக்டலு மென்கிறபடியே இது வித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். இளங்

கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியா யிருக்கும்” என்றாருளிச்செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.

திருமாலிருஞ் சோலையென்றும் திருவேங்கடமலையென்றுஞ் சொல்லப்படுகிற இரண்டு திருமலைகளில் நீ எவ்வளவு மகிழ்ச்சியடிடன் வாழ்கின்றனயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதயமாகிற கோயிலிலும் வாழ்கின்றும் என்று கண்டறிந்த அடியேன் “வெள்ளத்திளங்கோயில் கைவிடேல்” என்று பிரார்த்திக்கின்றேன்கிறூர். இதன் கருத்துயாதெனில்;— திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்: “வனவிடநாராயணம் பூர்ணாநுக்ஷீராண்டவநிகெதநஃ நாராஹவாயபூர்ணாத யஜீ ஹஸுாஹதெதா இயாராா பாரீஂ”— திருப்பாற்கடல் நாதனுன பூர்ணாராயணன் சேஷசயைனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்” என்றாற்போலே ராமக்ருஷ்ணுதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சாவதாரங்களும் மெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது. இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் ‘இளங்கோயில்’ எனப்படும். [அதாவது—பாலாலயம் என்றபடி: இக்காலத்தும் திருக்கோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணேக்தாரணம் செய்யநேரும்போது பாலாலய ப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது கான்க. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு உறுப்பாக (பூருவாங்கமாக) சிறுக்கொள்ளுங்கோயிலைபாலாலய மென்கிறது] திருமலை முதலிய திவ்யதேசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற்சென்று சேர்ந்துவாழ்வதற்குப் பூர்வாங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அதுஸந்திப்பர்களாதலால் இந்த அதுஸந்தானத்திற்கு இணங்க, திருப்பாற்கடலை இளங்கோயில் [பாலாலயம்] ஆகச்சொல்லுதல் பொருத்தமுடைத்தே. பெருங்கோயிலிற்சென்று சேர்ந்தபின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும் தமது திருவள்ளாமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில்

ஆதரம் குறைந்துவிடுமென்ற ரின்த ஆழ்வார், ‘பிரானே! அவ்விளங் கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளலாகாது. என் அள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருந்தத னால் அதுதன்னில் அடியேன் நன்றிபாராட்டக் கடவுளுதலால் அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கிண்றேன்—அவ்விடத்தை நீ ஒருநாளும் கைவிடலாகாது’ என்ற—என்கிறார்.

இதனால், 1. “பனிக்கடவிற் பள்ளிக்கொளைப் பழகவிட்டு ஒடிவந்தென் மனக்கடவில் வாழுவல்ல மாயமணை நம்பீ!” என்னுமாபோலே திருப்பாற்கடலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமா அுக்கு விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. “பூஷக்கெவூ வஹி பூதிரேஷய—ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்” என்பது சாஸ்திரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘வெள்ளத்திலாங் கோயில் கைவிடேல்’ என்று ஆழ்வார் பிரதிஷேததிக்கும்போது எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத்தொடங்கினான் என் பது அவசியம் விளங்குகின்றமையால், இப்படி திருப்பாற்கடலை யும் கைவிடும்படியான வியாமோஹம் அவனுக்கு உண்டாயிற் ரென்பதைத் தெரிவிப்பதே இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகு மென்க. (நிச)

என்று மறந்தறியே னேழ்பிறப்பு மேப்போழுதும் *

நின்று நினைப்போழியா நீர்மையால் *—வென்றி

அடலாழி கோண்ட வறிவனே * இன்பக்

கடலாழி நீயருளிக் காண்.

(டுடு)

வென்றி	ஜய சீலமாய்		
அடல்	தீக்ஞமொன	நீ	இப்படியிருக்கிற நீ
ஆழி	சக்கரத்தை		
கெரண்ட	{ கைக்கெண்டிருக் கிற	ஏழ் பிறப்பும்	{ எல்லா ஜன்மங்க களிலும்
அறிவனே	{ ஸர்வஜ்ஞருனை பெருமானே!,	எப்	{ எல்லா அவஸ்தை பொழுதும் { களிலும்

நின்று	{ ஒருபடிப்பட நின்று நினைப்பு என்னைப் பற் ஒழியா நினைனைவு தப் நீர்மையால் பாமலிருந்ததனால்	இனபம் கடல் { ஆந்தஸாகரத்தை ஆழி யும்
நின்றும் மறந்		
தறியேன்		
உன்னை ஒருங்களும் மறப்பேனால் வேண்;		அருளிக்காண் { எனக்கு அருள் வேணும்.

* * *—பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம்; ஆனாலும் 1. “எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய, விதிகுற்றத்தா வெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்றாற்போலே எப்படியாவது என்னை அகப்படுத்திக்கொள்ள வேணுமென்று நீ நெடுநாளாகவே க்ருஷிபண்ணிப்போருகையாலே உன்னுடைய நினைவு என்மேல் இடையறைது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது; ஆனால் இவ்வளவோடு நான் த்ருப்தியடைபவ னல்லேன் : 2. “அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்னப் படுகிற இன்பக்கடலையும் அவகாஹிக்கப்பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்குமதியேனை அந்த இன்பக்கடலிலும் அழுந்தச்செய்தருளாய்தான்.

“இன்பக்கடல்” என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி” என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க. “இன்பம் ஆழிகடல்” என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம். உன்னையே எப்போதும் சிக்தித்துக்கொண்டிருக்கு மதியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக்கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.

“நின்று நினைப்போழியா நீர்மையால்” என்றது—எம்பெருமான் இவ்வாழ்வார் தம்மையே நினைத்துக்கொண்டிருக்கிறபடியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனி, இவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக்கொண்டிருப்பதைக் கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப்பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்படியான தன்மை எனக்கு வாய்த்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.

வென்றியடலாழிகோண்ட அறிவனே!—நீ ஸர்வசக்தனுயும் ஸர்வஜ்ஞனுயுமிருக்கையாலே என்காரியத்தைச்செய்து தலைக்கட்டுகை உணக்கு அரிதன்றே என்று குறிப்பிடுகிறார்போ அம். “வென்றியடலாழிகோண்ட” என்றது—ஸர்வசக்தியுக்தனென்ற படி. அருளிக்காண்—அருள்செய் என்கை. (டிடு)

காணக்கழி காதல் கைமிக்குக் காட்டினால் *

நாணப் படுமேன்றால் நாணுமே *—பேணிக் கருமாலைப் போன்மேனி காட்டாமுன் காட்டுமே *

திருமாலை நங்கள் திரு.

(டுகு)

திரு மாலை	{ எம்பெருமானை வேலிக்க வேணு மென்று மிகுந்த விருப்பம்	கரு மாலை	{ கரிய திருமாலாகிய அப்பெருமானை
காண கழி		பொன் மேனி	
காதல்	{ மேன் மேலும் அதிகரித்தால்	காட்டா முன்	{ அவனது அழியை திருமேனிதானே காட்டிக் கொடுப்ப தற்கு முன்னே
கைமிக்கு		நங்கள் திரு	
காட்டினால்	{ அடங்கி யிருக்க வேணுமென்றால்	பேணி	{ நமக்குப் புருஷகார பூதையான பிராட்டி
நாணப்படும்		காட்டும்	
என்றால்	{ அடங்கியிருக்க முடியுமோ?	விரும்பி	காட்டிக் கொடுப்பன்.
நாணுமே			

* * *—கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்” என்று பிரார்த்தித்தார்; எல்லாப்படியா அம் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் ‘எம்பெருமான் திருவள்ளாமானபடி செய் கிறோன்’ என்று ஆறியிருக்கவேணு மேயன்றி இன்னது நீ செய்ய வேணுமென்று அவனை நிர்ப்பங்கிப்பது தகுதியோ என்று ஒரு சங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறென்க.

அவனைப் பரிசூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கவேணு மென்னுங்காதல் கிளரா திருக்குமாயின் நம்முடைய பாரதந்திரியம் ஜில்லிக்கும்; அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்? ஸ்வரூபவணர்ச்சியினால் எவர் பதறுது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாகவில்லையென்று கொள்ள வேணுமேயன்றி, காதலுள்ளவர்கள் ஸ்வரூபவணர்ச்சியினால்

அடங்கியிருக்கிறார்களென்பது ஒருநாளுமில்லை.—என்பது முன் நடிகளின் கருத்து.

‘காதலின் கனத்தால் நீர் பதறினுலும் அப்பெருமான் தானு கவே நிர்வேஹு துகமாக அருள்செய்து தனது திருமேனியைக் காட்டிக்கொடுத்தாலன் ரே நீர்கண்டு அதுபவிக்கலாம் ; உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆசும் ? “வனத்திட்டை ஏரியாம் வண்ண மியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்க்கப்பார் மற்று” என்று நீர்தாமே சொல்லிவைத்திருக்கிறோ’ என்று சிலர் சொல்ல ; எம் பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிடி னும், ஸகல லோகமாதாவாயிருக்கிற முறைமையினுலும், நிக்ரஹம் கலசாது அதுக்கருமே வடிவாயிருக்குஞ் தன்மையினுலும், அபராதங்களைப் பார்த்துச் சீறியிருக்கு மெம்பெருமானுடைய திருவுள் எத்தையும் திருத்தி சேதநர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக்காட்டித்தருவள் ; அதிலொருகுறையில்லை—என்கிறார் பின்னடிகளில்.

“காணக்கழி காதல்” என்றவிடத்து ‘கழி’ என்பதை உரிச் சொல்லாகக் கொண்டால் ‘அதிகமான காதல்’ என்று பொருள் படும் ; அன்றி, ‘கழி காதல்’ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவுதான காதல்’ என்று பொருள்படும் : 1. “கண்ணுரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும்” என்றது காண்க.

நாணுதல்—அடங்குதல். கருமால் பொன்மேனியை அக்கருமால் காட்டாமுன் நக்கள் திரு காட்டும். (நுச)

திருமங்கை நின்றருளுங் தேய்வம் நாவாழ்த்தும் *

கருமங் கடைப்பிடிமின் கண்ணர் *—உரிமையால்

ஏத்தினேம் பாத மிருந்தக்கை யேந்தைபேர் *

நாற்றிசையுங் கேட்டாரே நாம்.

(ஞ)

திரு மங்கை	பெரிய பிராட்டியார்	
நின்றருளும் தெய்வம்	{ நித்யவாஸஞ் செய் யப் பெற்ற எம் பெருமானை	நாவினுலே வாழ்த்து கருமம் { கையாகிற காரி யத்தை

கடைப்பிடி	$\left\{ \begin{array}{l} உறுதியாகப் பற்றுங் \\ மின் கண்டூர் \end{array} \right. \begin{array}{l} \text{கள்; } \\ \text{நாமோவென்றால்,} \end{array}$	உரிமையால்	$\left\{ \begin{array}{l} \text{ஸ்வரூப ப்ராப்தி} \\ \text{யாலே} \end{array} \right.$
நாம்	$\left\{ \begin{array}{l} \text{மிகனீண்ட திருக்} \\ \text{எந்தை} \end{array} \right. \begin{array}{l} \text{கைகளையுடைய} \\ \text{ஞன எம்} \\ \text{பெருமானுடைய} \end{array}$	எத்தினேம்	$\left\{ \begin{array}{l} \text{போற்றுமவர்களா} \\ \text{யிராங்கின்றோம்; } \end{array} \right.$
இரு தட கை			(இவ்விடையத்தை)
பாதம்	திருவடிகளையும்	நால் திசையும்	$\left\{ \begin{array}{l} \text{நான்கு திசைகளிலு} \\ \text{முள்ளீர்! } \end{array} \right.$
பேர்	திருநாமங்களையும்	கேட்டாரே	கேட்டார்களோ?

* * *—எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலச்சமி விரும்பு கிண்றுள்ள அதுவே பரதத்துவம் என்பது வேதாந்தவித்தாந்தம் : ஸ்ரீகுணபத்நகோசத்திலே பட்டர் “வெஞாணாஸ்குவின்காங் ஒராவி தூராதுவிலெலூ தூராஷி = வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரவி யித்பாதசிஹ்நை ஸ்தரந்தி” [அதாவது ; இன்ன து பரதத்துவம் என்று நிஷ்கர்ஷிக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள் ஸ்ரீமந்காராயணனுடைய திருமார்பில் பிராட்டியின் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன ”] என்றாருளிச்செய்ததுங் காண்க. ஆகப் பிராட்டி ஸம் பந்தத்தாலே மேன்மைபெற்ற தைவும் யாதொன்றுண்டு—ஸ்ரீமந் நாராயணன். அவனை நாவினால் வாழ்த்துங் தொழிலிலே உறுதி யாகக் கைப்பற்றுங்கோளௌன்கிறார் முன்னடிகளில்.

பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அதுஷ்டித்துக் காட்ட வேணுமே ; ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின் னடிகளில்.

உரிமையால்—சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி. நாற்றினையுங் கேட்டாரே—இதனை எல்லாரு மறியவேணு மென்றவாறு. (நின)

“ நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சுச்சத்து * ஓம்பி யிருந்தேமை யோதுவித்து *—வேம்பின் போருள்ளீர்மை யாயினும் போன்னேழி பாடென்று * அருள்ளீர்மை தந்த வருள். (இடு)

வேம்பு	பொருளின் நீர்மை ஆயினும்	(எம்பெருமானைப் பாடுவதானது)	நல்	(நமது) நல்ல நெஞ்சத்து } நெஞ்சிலே
			ஓம்பி இருந்து	ஆதரித்து இருந்து
பொன் ஆழி	பாடு என்றும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்	எம்மை ஒதுவித்து	நம்மைக்கொண்டு பகவத்விஷயத்தைப் பாடச்செய்தத் தல்	நாம் அடைந்த ஸாக்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
பாடு என்று	நா மங்கை	{ அழகிய திருவாழியை [கையுங் திருவாழியுமான சோத்தியழகை]	அருள் நீர்மை என்று ஸரஸ்வதியானவள்	{ அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

* * *—1. “ஏனக்குத்தேனே பாலே கண்ணலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனேயாகி” என்று மஹாந்கஞ்சகு எம்பெருமான் பரமபோக்யனுயிருப்பனுமினும் அரவிகளுன் பாவியே னுக்கு வேம்பாயிருப்பன் ; ஆயினும் “இந்த பகவத்விஷயத்தையே நீபாடக்கடவை” என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன் பலனுக்கே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹ்ருதயத்திலே வீற்றிருந்து சப்தராசிகளைத் தொடுக்கச்செய்தா ளாங்கிறார்.

நாமங்கை=நாவில்வாழும்பெண் ; ஸரஸ்வதி. போன்னேழி பாடு=பொன்னூழியைப்பாடு எனினும், பொன்னூழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும். (நிதி)

அருள்புரிந்த சிங்கதை யடியார்மேல் வைத்து *

போருள்தெரிந்து காண்குற்ற வப்போது *—இருளிரிந்து

நோக்கினேன் நோக்கி ஸினெந்தேன தோண்கமலம் *

லூக்கினே னேன்னையுமங் கோர்ந்து.

(ஞகை)

அருள் புரிந்த } அருளோடு கூடின சிங்கதை } திருவள்ளத்தை	அடியார் மேல் வைத்து	{ அடியவராகிய எங்கள்மேலே வைத்து
---------------------------------------------------------	---------------------	--------------------------------------

பொருள்	(அபதார்த்தமான எங்களோ) ஒரு	நிலைந்தென்	(ப்ராப்யமாக)
தெரிந்து	பதார்த்தமாகத் திருவள்ளம்பற்றி		அநுஸந்தித் தென்;
காண்குற்ற	{ கடாக்ஷித்தருஞ்சிற அப்போது } காலத்திலே	ஒங்கு	{ (இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகலில்லை யென்று) நிருபித்து
இருள்	{ அஜ்ஞான விருள் இரிந்து } நீங்கப்பெற்று		
கோக்கினேண்	{ ஸ்வரூபத்தை ஆராய்ந்தென் ;	• என்னையும் அங்கு	ஆத்மாவையும் அத்திருவடிகளிலே
நோக்கி	அப்படி ஆராய்ந்து		ஸமர்ப்பித்தேன்.
ஓண் கமலம்	{ அழகிய தாமரை மலர்கள் என்னலாம்	ஓக்கினேண்	
அதி	• படியுள்ள அத்திருவடிகளை		

* * *—எம்பெருமானுடைய நிர்தே ஹதுக விடையிகாரத்தைதேயே பேசகிறார். தாய்தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பதுபோல எம்பெருமானும் அடியவராகிய நம் மிடத்து ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலைசிறுத்தி அபதார்த்த மாய்க்கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளினபடி யாலே, எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதிஸம்பந்தத்தை அறியவொட்டாமல் தடையாய்க்கிடந்த அஜ்ஞானவிருள் தொலையப்பெற்று ஸ்வரூபஜ்ஞானம்பெற்று அவனுடைய திருவடித்தாமரைகளை அநுஸந்திக்கப்பெற்றேன்; அத்திருவடிகளிலேயே ஆத்ம ஸமர்ப்பணமும் பண்ணப்பெற்றேன் என்றாயிற்று.

“அடியார்மேல் வைத்து” என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க: ‘அடியேன்மேல் வைத்து’ என்பதே கருத்தாகும். “போருள் தெரிந்து”=1. ‘பொருளால்லாத ஜூன்னைப்பொருளாக்கி யடிமைகொண்டாய்’ என்றவாறு. இனி, ‘போருள் தெரிந்து’ என்பதற்கு—அர்த்தபஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள்கொள்ளலாம். நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம், எம்பெருமானை

அடையுமவனுன சேதநனுடைய ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு, அப்பேற்றை அடையவொட்டாமல் தடைசெய்கிற விரோதிகளின் தன்மை—ஆகிய இவை ஜிங்கும் அர்த்தபஞ்சகமெனப்படும் இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானேம் என்கை.

இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் திரிந்து” என்று ஒதப்பட்டு வருமாயினும் ‘இருளிரிந்து’ என்றபாட்டே புராதநமும் சிறந்ததுமாம். ஒண்கமலம் = ஒண்கமலம்போன்ற திருவடி என்ற படி : முற்றுவமை. (குக)

ஓருருவ னல்லை யோளியிருவம் நின்னாருவம் *
 ஈருருவ னென்ப ரீருநிலத்தோர் *—ஓருருவம்
 ஆதியாம் வண்ண மறிந்தாரவர் கண்டீர் *
 நீதியால் மண்காப்பார் நின்று. (குக)

ஓர் உருவன் அல்லை	{ (எம்பெருமானே!) பரத்வமேவடிவாக இருப்பவனன்று நி;	ஈர் உருவன் என்பர்	{ பரத்வமாகிற பெரியவடிவை யண்டயங்கச் சொல்லு கின்றனர்;
ஓளி உருவம்	{ ஆச்சித பரதந்த்ரமாய்க் கொண்டு ஓளி பெற்றிருக்கிற ஸ்வரூபம்	ஓர் உருவம்	{ ஆச்சிதபாரதந்திரிய மாகிற ஒரு வடிவே
நின் உருவம்	உனது வடிவாம்; (இப்படி ஆச்சிதபாரதந்திரியமே வடிவாயிருக்கிற உன்னை)	ஆதி ஆம் வண்ணம்	{ எல்லார்க்கும் உஜ்ஜீவங ஹேதுவா யிருக்கு மென்பதை
இரு நிலத்தோர்	{ இப்பெரிய கூமண்டலத்து லுள்ளவர்கள்	அறிந்தாரவர் கண்டீர்	{ தெரிந்துகொள்ளு மவர்களே ••
		நீதியால் நின்று மண் காப்பார்	{ நியாயப்படி நிலைத்து நின்று உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன்பெருமையைப் பாராமல் எளிமையைப் பிரகாசப்படுத்தித் தம்மை விஷயீகரித்த நீர்மையை அதுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதந்திரியமே வடிவு என்று நினைத்திருக்கும் நினைவுதவிர்ந்து அவனுக்கு ஆச்சித பாரதந்திரியமே வடிவு என்று அணைவரும் நினைக்கவேணு மென்கிருரிதில்.

இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். வினி வருவித்துக்கொள்க. நீ ஓருருவனல்லை=உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசவர்; அஃது அப்படியன்று; பரத்வத்தையே நீ வடிவாகவுடையையல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி எனக்குப் பரத்வம் வடிவன்றுகில், பின்னை எது வடிவு என்கிறுயோ? ஒளியிருவம் நின்னூருவம்=இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள்தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளக்குமதான உனது வெளலப்பு குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்சிதபரதந்திரன் என்கை.

ஆழ்வீர்! எனக்கு ஆச்சிதபாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றீரே, இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிற வார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா? என்று எம்பெருமான் கேட்டரூள, அதற்கு உத்தர முரைக்கின்றார் ஈருருவனேன்ப ரிருநிலத்தோர் என்று. உன்னுடைய வெளாலப்பகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வண்மையை நா வென்றுவன் தெரிந்து சொல்லுகிறேனத்தலை; இக்குணத்தைக் கணவிலுங்கண்டறியாத உலகத்தவர்கள் உன்னைப் பரத்வமே: வடிவாக வுடையனுக்கத்தான் சொல்லுகின்றனர் என்கை. இதில் ஈருருவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு’ என்னும் பொருளில் வந்ததன்று; ‘பெருமை’ என்னும் பொருளில் வந்தது. பகுத்வமாகிற பெரிய வடிவள்ளவனுக் இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.

வெளாலப்பு குணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஹித் திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அதுபவித்த தாம் அறிந் திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்சிதரிட்ட. வழக்காயிருக்

குங் தன்மையே நிலைநின்ற வடிவு' என்று எவர் தெரிந்துகொள் வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறார் பின் நடிகளில்.

இப்பாட்டுக்கு மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்;—ஒருருவனால்லை—“ உயிரளிப்பான் எங்கின்ற யோனியு மாய்ப் பிறக்கா யிமையோர் தலைவா !” என்கிறபடியே அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோங்களில் திருவதரித்தா யாதலால் பரவாஸுதேவனுயிருக்கையாகிற ஒரு உருவத்தையே நீ உடையையல்லை. ஒளியிருவம் நின்னுயிருவம்=மீனுகவும் ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும் அவை அழுக்குடம்பு அல்ல; நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸத்வமயமாய்க் கொண்டு நிரவதிக தேஜோரூபமாகவே யிருக்கும். ஈருருவனேன்பரிநுநிலத்தோர்=ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட திருமீணியையுடையனாக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்துகொண் டிருக்கின்றனர். ஆயினும், அஸாதாரண விக்ரஹத்திற்காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகல லோக உஜ்ஜீவன ஹேஹது என்று அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறார் பின்நடிகளில். (கூ. 10)

நின்றதோர் பாதம் நிலம்புதைப்ப * நீண்டதோள்

சேன்றளாந்த தென்பர் திஷையேல்லாம் *—அன்று

கருமாணியா யிரந்த கள்வனே * உன்னைப்

பிரமாணித்தார் பேற்ற பேறு.

(கூ. 10)

அன்று	{ முன்பொரு காலத்திலே	நின்றது ஓர் பாதம்	{ (பூமியை அளப்பதாக) நின்ற ஒரு திருவடியானது
கருமாணி ஆய்	{ கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று	நிலம்	பூமண்டலத்தை
இரங்த	{ (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த	புதைப்ப	{ ஆக்ரமித்துக் .. கொள்ள (அதன் பிறகு)
கள்வனே	{ ச்ருத்ரிமனுன பெருமானே!,	நீண்ட தோள்	{ விம்ம வளர்ந்த திருத் தோளானது

<table border="0"> <tr> <td style="padding-right: 10px;">திசை</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">திக்குக்களெல்லா</td></tr> <tr> <td style="padding-right: 10px;">எல்லாம்</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">வற்றிலும்</td></tr> <tr> <td style="padding-right: 10px;">சென்று</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">வியாபித்து</td></tr> </table> <table border="0"> <tr> <td style="padding-right: 10px;">அனந்தத்து</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">(மேலுலகத்தை)</td></tr> <tr> <td style="padding-right: 10px;">என்பர்</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">அனந்துகொண்ட தென்று (பெரியோர்) சொல்லு கின்றனர்;</td></tr> </table>	திசை	திக்குக்களெல்லா	எல்லாம்	வற்றிலும்	சென்று	வியாபித்து	அனந்தத்து	(மேலுலகத்தை)	என்பர்	அனந்துகொண்ட தென்று (பெரியோர்) சொல்லு கின்றனர்;	<table border="0"> <tr> <td style="padding-right: 10px;">(இப்படி நீ காரியங்</td></tr> <tr> <td style="padding-right: 10px;">செய்த விது)</td></tr> </table> <table border="0"> <tr> <td style="padding-right: 10px;">உன்னை</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">உன்னை நம்பினாவர்</td></tr> <tr> <td style="padding-right: 10px;">பிரமாணித்தார்</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">கள் எல்லாரும்</td></tr> <tr> <td style="padding-right: 10px;">பெற்ற பேறு</td><td style="border-left: 1px solid black; padding-left: 10px;">பெற்ற புரு ஷார்த்தமாகும்.</td></tr> </table>	(இப்படி நீ காரியங்	செய்த விது)	உன்னை	உன்னை நம்பினாவர்	பிரமாணித்தார்	கள் எல்லாரும்	பெற்ற பேறு	பெற்ற புரு ஷார்த்தமாகும்.
திசை	திக்குக்களெல்லா																		
எல்லாம்	வற்றிலும்																		
சென்று	வியாபித்து																		
அனந்தத்து	(மேலுலகத்தை)																		
என்பர்	அனந்துகொண்ட தென்று (பெரியோர்) சொல்லு கின்றனர்;																		
(இப்படி நீ காரியங்																			
செய்த விது)																			
உன்னை	உன்னை நம்பினாவர்																		
பிரமாணித்தார்	கள் எல்லாரும்																		
பெற்ற பேறு	பெற்ற புரு ஷார்த்தமாகும்.																		

* * *—கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்சிரிதபார தந்திரிய குணத்தை [அல்லது, அவதார விக்ரஹவைலக்ஷ்ண யத்தை] உலகளாந்த சரிதைமுகத்தால் அதுபவிக்கிறூரிதில்.

மாவலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ நின்றுகொண்டிருந்தாயே, அத்திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்மவளர்ந்து பூமிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயர்த்தாக்க நினைத்திருக்கையில் திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களே மேலுலகப் பாப்பு முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டன என்று சமத்சாரமாகச் சொல்லுகிறார்.

இப்படி மாவலியை வஞ்சித்து உலகமளாந்தனிது ஆச்சிரிதனை இந்திரனுக்காகச் செய்த செயலென்று ஸாமாந்யமாகச் சிலர் நினைக்கக் கூடுமாயினும் அவ்விந்திரனென்றுவனுக்காக மாத்திரம் செய்த காரியமன்று இது ; ‘அப்பெருமானையே நாம் விச்வவளித்திருந்தால் நமக்காகவும் இப்படி தன்னை அழியமாறியும் காரியஞ் செய்தருள் வன்’ என்று ஒவ்வொருவரும் நம்பியிருப்பதற்குடலாக எல்லார்க்கு மாகச் செய்த காரியமேயாம் இது—என்கிறூர் பின்னாட்களில்.

வியாக்கியான பூர்வ மக்கி வருமாறு :—“ உன்னைப்பேணுதே உன்னுடைய விசூதியை அவன் [மாவலி] தன்னதென்ன, அவன் பக்கவிலே இரந்தாயாய் வஞ்சித்தாயாய்ச் செய்தது இந்தரனென்றுத் தனுக்குச் செய்ததேயோ ? ‘ஆச்சிரித விஷயத்தில் தன்னை அழிய மாறி, வஞ்சிக்கும்—தூதுபோம்—ஸாரத்த்யம்பண் னும்—எல்லாம் செய்து ரக்கிக்கும்’ என்று உன்னை ப்ரமாணித்தவர்கள் மார்விலே கைவைத்து ரங்கும்படி பண்ணினையத்தனையன்றே ” என்பதாம்.

பேறுன்று முன்னறியென் பேற்றியேன் பேதைமையால் *
மாறேன்று சொல்லி வணங்கினேன் *—ஏறின்

பெருத்தேருத்தங் கோடோசியப் பேண்ணசையின் பின்போய் *
எருத்தியுத்த நல்லாய ரேறு. (கூ)

பெண்	{ நப்பின்னைப் பிராட்டி விஷயத்தி ஹண்டான் ஆசைக்கு வசப்பட்டி,	மாறு	{ (நமது பாபங்களுக் கெல்லாம்) சத்துருவான வள்,
ஏறின:	{ விருஷ்டபங்களி ஞுடைய	என்று சொல்லி	என்றெண்ணி
பெருத்த	{ பெருத்த எருத்தம்	முசப்புகளும்	முன் இதற்குமுன்பு
கோடு	கொம்புகளும்	பேறு	{ இப்படிப்பட்ட புருஷார்த்
ஒசிய	முறியும்படியாக	ஓன்றும்	தத்தைச் சிறிதும்
எருத்து	{ (அந்த ரிஷபங் களின்) கழுத்தை	அறியேன்	அறியாகவனு யிருங்தேன்;
இறுத்த	முறித்த	பேதைமை	{ அப்படி அறியா யால் திருந்ததனால்
நல் ஆயர் ஏறு	{ விலக்கணஞனை கோபால கிருஷ்ணன்	பெற்று அறியேன்	{ அதனைப்பெறுதும் இழங் தொழிங்தேன்.

* * *—இப்படி ஆச்சிரித பரதந்தரனைவனே என் பிரதி பந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனைன்று அவளைப் பற்றினென்கிறூர். நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூரியிருந்த ஏழ் விடைகளையும் வென்றார்த்து அவளைய யீணாந்தகொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும் பிரதிபந்தகமாயுள்ள பாவங்களோத் தொலைத்து நம்மையு மஜைந்தருள்வனைன்று கருதி அவன் திருவடிகளில் தலை சாய்த்தேன். அநாதிகாலம் அவிவேகியாய் இழங்தொழிங்த நான் இன்று இப்பேறு பெற்றேன் என்றாயிற்று. ... (கூ)

எறேடும் வென்றார்த்த வெந்தை * எரியுருவத்
தேறேறி பட்ட விசோபம் *—பாறேறி

யுண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை யோண்குருதி *

கண்டபோருள் சொல்லில் கதை.

(கூடு)

ஏற ஏழும்	ரிஷபங்களேழையும்		
வென்று	ஜயித்து	கோடு	குவிந்த
அடர்த்த	தொலைத்த	அம் ஈ	{ அழகிய திருக்கையாலே (கீறி யெடுத்த அளித்து)
எந்தை	{ ஸ்வாயியான கண்ணபிரான்		
எறி உருவத்து	{ நெருப்புப்போன்ற உருவத்தையுடை யவனும் விருஷ்ப	ஒண் குருதி	{ அழகிய ஈத்தத்தாலே
ஏறு ஏறி	வாஹநனுமான		{ (அக்கபாலம் கையினின்று கழன்றுவிடும்)
பட்ட	ருத்ரன்	கண்ட	கண்ட
	அதுபவித்த	பொருள்	விடையத்தை
விடு சாபம்	{ எல்லாரும் கை விடும்படியான சாபத்தை(ப் போக்குதற்காக),	சொல்லில்	{ சொல்லத் தொடங்கினால்
பாறு ஏறி	{ பருந்துகள் ஏறி யிருந்து உண்ணு தற்குரிய கபாலம்	கதை	{ பெரியதொரு பாரத கதையாக முடியும்.
உண்ட தலை	வாய் நிறைய		

* * *—கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்சரியித்தே நென்று அருளிச்செய்தவர் ‘அவ்வெம்பெருமானே எல்லார்க்கும் ஆச்சரய ணீயன்’ என்று தெரிவிக்கவேண்டி அவனுடைய மேன்மையைத் தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்து கைக்கிறோம்.

• முன்னெருகாலத்தில் பரமசிவன் தண்ணீப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனுயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக் கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!’ என்று கவலைப்

பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவங்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்: என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கீ இது கையைவிட்டு அகலும்’ என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பலதலங்களிலும் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருங் தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறுமையால் நீங்காமற் போகவே, பின்பு ஒருஞாள் பதரிகாச்சரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணக்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷபம்’ என்று பிகையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது—என்ற வரலாறு இங்கு அறியத் தக்கது.

சிவனுடைய நிறம் செந்திசிறமாதலால் “எரியருவத்து” எனப் பட்டது. விசோபம்=வினைத்தொகை: “கபாலீத்வம் பலிஷ்யஸி” என்று பிரமனால் பிரயோகிக்கப்பட்ட சாபம் என்றாலும், ‘இந்த சாபத்தைத்தீர்க்க என்னுலாகாது, என்னுலாகாது’ என்று ஒவ்வொருவராலும் கைவிடப்பட்ட சாபம் என்றாலும் பொருள் கொள்க. சாபம்—சாபத்திற்காக; சாபம் நீங்குவதற்காக என்ற படி. பாறு—விணந்தின்னிப்பறவை பாறேறியுண்டதலை=மாம்ஸ விருப்பத்தினால் முண்டத்தைப் பருந்து முதலிய பறவைகள் உண்டு வழக்கமாதலால் அவ்வழக்கம் பற்றிய விசேஷணம் இது:

1. “தொடரெடுத்தமால்யானை” என்றதுபோல.

ஒன்துருதி=அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருத மான திருமேனியில் நின்றுமுண்டான ரக்தமாகையாலே ‘ஒன்துருதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டதென்க. சோல்லில் கதை=“பன்னியுரைக்காற் பாரதமாம்.” (கஞ)

கதையும் பேரும்பொருளும் கண்ணுகின் பேரே *

இதய மிருந்தலவேயே யேத்தில் *—கதையின்

திருமோழியாய் நின்ற திருமாலே * உன்னைப்

பருமோழியால் காணப் பணி.

(கஞ)

கண்ணு	கண்ணபிரானே!,	பெரு	{ அவற்றின் சிறங்க்
கதையும்	{ இதிலூல புராணங்களும்	பொருளும்	{ அர்த்தங்களும்

இருந்த வையே	{ உள்ளது உள்ளபடியே	கதையின் திருமொழி ஆய் வின்ற திரு மாலே	{ இதிஹாஸ புராணங்களின் பூலோகத்தில் வடிவ மாக நிற்கிற திருமாலே!
ஏற்கில் நின் பேரே	{ அறிந்து துதித்தாக (அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களே யாம்;	உன்னை பரு மொழியால் காண	{ உன்னை பரிசூர்ண சப்தங்க ஊலே கண்டு அநுபவிக்கும் படி
• பணி	{ திருவள்ளும் பற்றவேணும்.		

* * *—இந்த லீலாவிழுதியில் இருந்து கொண்டு, உன்னுடைய குணசீவஷ்டிதம் முதலியவற்றைப் பிரதிபாதிக்கின்ற இதிஹாஸ புராணமுகமாக உன்னுது திருநாம ஸங்கீர்த்தனமாகிற பாக்கியம் எனக்கு வாய்த்தாலும், நித்ய விழுதியில் வந்து சீர்க்கு “ஹாவு ஹாவு ஹாவு; அஹுமநந் மஹுமநந் மஹுமநநம்; அஹு டநாதோ ஹமநநாதோஹு மநநாத:” என்று வாய்சிட்டுப் பேசியது பணிக்கும் படியான பூர்ணாபவத்தை எண்குத் தந்தருளவேணுமென்கிறார்.

கதை என்ற ஸாமாந்யசப்தாம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களைன்று விசேஷப்பொருள் பெற்றுகிற்கும். ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹராராதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாதமம் முதலான புராணங்களையும் மூலம்மாத்திரமே அதுவந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அதுவந்தித்தாலும், அவற்றின் உட்கருத்தைக் கண்டறிக்கு அதுவந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய திருநாமங்களோயாயிருக்கு மென்பதில் ஸந்தேஹமில்லை; ஏனென்றால், கதையின் திருமொழியாய் நின்ற திருமாலே! = அந்த இதிஹாஸ புராணங்களின் அக்ஷரங்களாக அமைந்துள்ள வன் நீடியெதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அதுவந்திப்பதும் உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தனமாகக் குறையில்லையென்றவாறு.

ஆனால் இவ்வளவிலே நான் த்ருப்திபெறக் கூடவில்லை; பரம பதத்திலே முக்தர்களும் நித்யர்களும் பெருமிடறுசெய்து சொல்லு

கிற சப்தராசிகஞ்சன்டே “ஹாவு; ஹாவு; ஹாவு” முதலியன—அவற் றைக்கொண்டு உன்னை நான் அதுபவிக்கும்படி அருள்புரியவேணு மென்கிறது சுற்றி.

இதயம்—‘இருதயம்’ என்ற வட்சொல்லிகாரம். “கதையும் திருமொழியாய் நின்ற” என்ற சிலருடைப்பாடமும் இருக்கலாம்; கதையும்—சொல்லப்படுகிற என்கை: அவரவர்கள் சொல்லுகிற திவ்பஸுக்தி ஸ்வரூபமாக சிற்பவுனே! என்றபடி. ... (கூச)

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் *

அணிந்தேனுன் சேவடிமே ஸன்பாப் *—துணிந்தேன்

புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து - * ஆங்கே

இருந்தேத்தி வாழு மிது.

(கூடு)

(திருமாலே! ,)

திரு மேனி	{ உனது திருமேனியை
பணிந்தேன்	ஸேவித்தேன் ;
உன் சே அடி	{ உனது செவ்விய மேல் { திருவடிகளின்
பை கமலம்	அழிசிய தாமரை மலர்களை
அன்பு ஆய்	அன்புகொண்டு
கையால்	{ கையால் அணிந்தேன் { ஸமர்ப்பித்தேன் ;

உன்னை	உன்னை
புரிந்து ஏத்தி	விரும்பித் துதித்து
புகல்லிடம்	{ பரமபதத்தி விருக்கு பார்த்து மிருப்பை நோக்கி
ஆங்கே	{ அவ்விடத்திலேயே இருந்துகொண்டு
இருந்து	மங்களாசாஸங்கம்
ஏத்தி	பண்ணி வாழும்
வாழும் இது	வாழ்ச்சியே
துணிந்தேன்	உரியதென்று அத்யவஸாயங் கொண்டேன்.

* * *—இது வரையில் தாம்பெற்ற லாபத்தை முன்னடி களிற்கேபசி, இனிப்பெறவிரும்பும் லாபத்தைப் பின்னடிகளிற் பேச கீறு. திருமேனி பணிந்தேன்=உன்னுடைய திவ்யமங்கள் விக்ர ஹம்க்கை ஸேவித்து அதிலே ஆழங்காற்பட்டு வேற்ற மரம் போலே விழுக்கேதன் என்றபடி. அன்பாய் உன் சேவடிகேள் கையால் பைங்கமலமணிந்தேன்=அடிமை செய்யாவிடில் தரிக்க மாட்டாத ப்ரேமத்தையுடையேனுக்கொண்டு உன்னுடைய திரு வடிகளின்மேல் அழிகப் தாமரைப்பூ முதலிய நன்மலர்களை, கைபடைத்த ப்ரயோஜனம் பெறுமாறு ஸமர்ப்பிக்கப்பெற்றேன்.

இப்படிச்சொன்ன ஆழ்வாரை தோக்கி எம்பெருமான் ‘இவ்விடுதியில் உமக்கு இவ்வாவு அதுபவம் வாய்த்ததாகில் இனி ஒரு குறையுமில்லையே; இங்கேயே இருந்து கொண்டு இப்படியே போது போக்கலாமன்றோ’ என்றாருளிச்செய்ய; அதற்கு உத்தர மாகப் பின்னடிகள் கூறுகின்று; ;—இவ்விடுதியில் கிடைக்கிற அதுபவம் சிலைத்திருக்கமாட்டாதே; ஆற்றங்கரைவாழ் மரம்போல் அஞ்சலேவண்டிய விடுதியாயிற்றே இது; ஆகையால், முடிவாகப் போய்ச் சேரவேண்டுமிடமான பரமபதத்திற் போய்ச்சேர்ந்து அங்கேயிருக்குமொன்று “பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே” என்று சொல்லப்படுகிற மக்களாசாஸ நத்தைச் செய்து கொண்டு வாழும்வகையொன்றே உரியதென்று துணிக்கிருக்கின்றேன் என்றாராயிற்று.

புகலிடம்—காம்போய்ப் புகலேண்டுமிடம் என்ற காரணத்தி னுலாவது, அவதாரஸ்மாப்தியான பின்பு எம்பெருமான் போய்ப் புகுமிடம் என்ற காரணத்தினுலாவது பரமபதத்தைச் சொல்லுகிறது. (காகு)

இதுகண்டாப் நங்னெஞ்சே யிப்பிழவி யாவது *

இதுகண்டா யேல்லாம் நாமுற்றது *—இதுகண்டாப் நாரணன் பேரோதி நரகத் தருகணையா *

காரணமும் வல்லையேல் காண.

(காகு)

நல் நெஞ்சே நல்ல மனமே!,

இப் பிறவி	{ இந்த ஸம்லாரத்தின்	பேர்	திருநாமங்களை
ஆவது இது	கொடுமை	ஓதி	{ ஸங்கீர்த்தனம்
கண்டாய்	இப்படிப்பட்டது		பண்ணி
	காண;		
நாம் உற்றது	{ (இந்த ஸம்லாரத்	நரகத் து	{ ஸப் ஸாராசிற
எல்லாம் இது	தில்) நாம் அநுப		நரகத்தினுடைய
கண்டாய்	வித்த துக்கங்க	அருடு	ஸமீபத்திலும்
	வெள்லாம் இப்ப		
	டிப்பட்டவை	அணையா	{ நாம் நிற்கலாகாது
	காண;	காரணமும்	என்று
நாரணன்	{ பூர்மங் நாராயண		வெறுப்பதற்குக்
	இடைய		காரணமும்

இதுகண்டாய்	{ இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்;	வல்லை ஏல்	{ நீயே தெரிந்து கொள்ளக் கடவை யாகில்
			{ எல்லாம் தெரிந்துகொள்.
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்கவேண்டாதபடி)	காண்		

* * *—இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்கு உரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறோர். நன்னெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய்= பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்துகொண்டிருக்கிறோயா? என்கை.

நாம் உற்றுதேல்லாம் இதுகண்டாய்= இதுவரையில் நாம் ஸாகதுக்கங்களை மாறிமாறி அநுபவித்து வருகிறோமே, அதற்குக் காரணம் இந்த ஸம்ஸாரமே கிடாய் என்கை.

நாரணன் பேரோதி நரகத்தருகணையாக் காரணமும் இது கண்டாய்= நித்யவிழுதியில் ஒரு மூலைபி விருந்துகொண்டு ஆம்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரகப்ராயமான இங்நிலத்தின் அருகிலும் அனுகா திருக்கவேணும் மென்று இவ் விருள்தருமா ஞாலத்தில் நாம் வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம்—என்கை. (இவ்விழுதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரக மென்றே ஞானிகள் சொல்லுவார்கள்.)

வல்லையேல் காண்= உலகத்தில் மறை பொருளாக இருக்குமவற்றை ஒருவர் எடுத்துக்காட்டவேணுமே யன்றி, கண்ணொதிரே நன்கு புலப்படும் விஷயங்களை எடுத்துக்காட்டவேண்டிய அவசியமில்லை; இந்த ஸம்ஸாரத்தின் தோஷம் மறைவானதல்ல; நீயே பிரத்யக்ஷமாகக் காணலாம்; பாபத்தாலே கண்குருடானால் ஸம்ஸார தோஷம் தெரியமாட்டாது; அப்படியன்றிக்கை, நீ கரீண வல்லையேல் நீயே நன்கு கண்டுகொள் என்றவாறு.

இப்பாட்டின் கருத்தை மற்றும் பலவகையாகப் பன்னி யுரைக்கலாம். (கூகு)

கண்டேன் திருமேனி யான்கனவில் * ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி *—கண்டேன்
உறநோய் விணையிரண்டு மோட்டுவித்து * பின்னும்
மறுநோய் சேறுவான் வலி.

(கள)

மான்	அடியேன்		மிக்க நோய்களுக்குக்
கனவில்	{ ஸ்வபங்கபோன்ற ஸ்வாருபவத்திலே	உறு நோய் விணை இரண்டும்	{ காரணமான புண்ய பாபங்க ளளங்கிற இரண்டு கருமக்களையும்
திரு மேனி	{ திவ்ய மங்கள விக்ரஹத்தை	•	தொலைத்திட்டு
கண்டேன்	{ ஸேவிக்கப் பெற்றேன் ;	பின்னும்	பின்னையும்
ஆங்கு	ஆப்போது		மறு கிளை கிளர்ந்து வரக்கூடிய
அவன் கை	{ அவன்து திருக்கையிலே	மறு நோய் செறுவான்	வாஸநா ருசிகளை ஏடும் தொலைத் தருஞமவனுன எம்பெருமா னுடைய
கனலும் சுடர் ஆழி கண்டேன்	{ ஜவிக்கிற சுடர் மயமான திரு வாழியைக் கண்டேன் ;	வலி	மிடுக்கையும் கண்டேன் காணப்பெற்றேன்.

* * *—கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம் திருவள்ளத்திற்கு ஸம்
ஸார தோஷங்களை எடுத்துரைக்கக்கண்ட எம்பெருமான் 1. “எம்மா
வீட்டுத்திறமும் செப்பம்” என்றும், 2. “இச்சுவைதவிர யான்
போய் இங்திரலோகமானும் அச்சைவ பெற்றும் வேண்டேன்
அரங்கமாநகருளானே !” என்றும், 3. “என்னமுதிளைக் கண்ட
கண்கள் மற்றெண்றினைக் காணுவே” என்றும் 4. “வைகுண்டவா
ஸேபி நமேபிலாலஃ” என்றும் ஞானிகள் பேசாறிற்க, இவர் இங்கிலத்தை இப்படி இகழ்கிறீரே; நம்முடைய அதுபவம் இவர்க்கு
இங்கு நன்கு வாய்த்ததாகில் இவர் இங்கிலத்தை இகழ்ந்து பரம
பதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார்—என்றெண்ணி,
தன்னுடைய திவ்யமங்கள் விக்ரஹஸேவையை விலக்கி னாமாகப்

1. திருவாய்மொழி 2—9—1. 2. திருமாலை—2.

3. அமலனுதிபிரான்—10. 4. வரதராஜ பஞ்சாசத்—(வேதாந்ததேசிகன்.)

பண்ணிக்கொடுக்க, ஸேவித்து ஆநந்தம் பொலியப் பேசும் பாசரம் இது.

ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது. “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கனவு நிறமுங் கண்டேன்—செருக்கிளரும், பொன் னழிகண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன், என் னழிவண்ணன்பா லின்று” என்ற பேயர் பாசரத்தின் பொருளை முன்னிரண்டடி களில் அடக்கிப் பேஜினர்போலு மிவ்வாழ்வார்.

உறநோய் விணையிரண்டு மோட்டுவித்துப் பின்னும் மறநோய் சேறுவான்வலி கண்டேன் = •இப்படி மாநஸ ஸாக்ஷாத்காரம் பெற்றமாத்திரத்திலே தம்முடைய இருவகைக் கருமங்களும் தொலைந்து ருசிவாஸ்வைகளும் அகன் ரூழிந் தனவாகத் தாம் அறு தியிட்டபடியை இதனால் வெளியிடுகிறோர். முழுஷ்டாக்களுக்குப் பாபம்போலவே புண்யமும் பிரதிபந்தகமாதலால் *‘விணையிரண்டு மோட்டுவித்து’ என்றார். பாவம் நரகத்திலே கொண்டுதள்ளும்; புண்யம் சுவர்க்கத்திலே கொண்டுதள்ளும்; ஆகவே இருவிணைகளும் ஒழியவேண்டும்: “தான் விஞாந பொண்டு வாவை வியடுய நிரங்கநி பாலிங் வஸாரிழாவெதி” என்று சுருதியும் புண்ய பாபங்கள் தொலைந்தினின்பே பரம ஸாம்யாபத்தி விளைவதாகச் சொல்லிற்று.

அரசியில் உமிகழிந்தாலும் தவிடானபாகம் ஒட்டிக்கொண் டிருப்பதுபோல், ஆக்மாவிலும் புண்யபாபங்கள் கழிந்தாலும் சில நாள் வரையில் அவற்றில் நசை தொடர்ந்து வருமாதலால் அதுவும் கழியவேண்டியது முக்கியம்; அதனையுங் கழித்துத் தந்தண்மை சொல்லுகிறது : பின்னும் மறநோய் சேறுவான், என்று.

சேறுவான் என்பதை விணையாலஜினையும் பெயராகக் கொள் ளாமல் வான் விகுதிபெற்ற விணையெச்சமாகக் கொண்டு உரைப் பதும் ஒக்கும்; வாஸ்வையையும் போக்குவைக்குத்தக்கவலிவு பெற் றேன் என்றவாறு. (குள)

..

வலிமிக்க வாளேயிற்று வாளவுணர் மாள *

வலிமிக்க வாள்வரை மத்தாக *—வலிமிக்க

வாணுகஞ் சுற்றி மறுகக் கடல்கடைந்தான் *

கோணுகங் கோம்போசித்த கோ.

(குள)

வலி மிக்க	மஹாபலசாலிகளாய்	வலி மிக்க	அதிகமான சக்தியை
வாள் எயிறு	{ வாள்போன்ற கோரப்பற்களை யுடையராய்	வாள் நாகம்	யும் ஒளியையும் கடைய வாஸாகி நாகத்தை
வாள்	{ வாட்படையை யுடையரான	சற்றி	கடையிருக்க சுற்றி
அவனர்	{ ஆஸார ப்ரக்ருதிகள்	கடல் மறுக கடைந்தான்	{ கடல் குழம்பும்படி கடைந்தரு ளினவன் (எவ்வெண்ணால்)
மாள	{ முடிந்து போவதற்காக,—	கோள் நாகம்	{ மிடுக்கையுடைய குவலயாடீட் மென்னும் மத யானையினது
வலி மிக்க	{ மிக்க வலிவள்ளதாய்	கொம்பு	கொம்புகளை
வாள் வரை	ஒளியை யுடைத்	ஒசித்த	முறித்தொழித்த
மத்து ஆக	தான மந்தர மலையை மத்தாகக்	கோ	ஸ்வாமியாவன்.
	கொண்டு		

* *-*யோஜநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து அடித்தால் அவர்களது விருப்பத்தைப் படாதன பட்டும் தலைக்கட்டியருநுமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு.

முன்னெருகாலத்தில், அவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்தி அல்ல விட்டனுலோகத்திற் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு ழுமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மசிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோகவழியாய் மீண்டுவருகையில் தூர்வாஸமஹாமுனி எதிர்ப் பட்டு அவளை வணக்கித்துக்கூட, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம் முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவை லோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெசு உல்லாஸமாக ஜோவத்யானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரரைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநிட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளாவில், அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத் துக் கீழெழுந்து காலால் மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரரை நோக்கி ‘இவ்வாறு

செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களைல்லாம் கடவில் ஒளிந்துவிடக் கடவன், என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசரர் வந்து பொருது அமரரை வென்றனர்: பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சென்று சரணமடைந்து அப்பிராண் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசரர்களையுஞ் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாகநாட்டி வாஸாகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறுகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்: அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடவினுள்ளே அழுந்திவிட தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீடீமுசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடவில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோக மாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடவினிடையே மஹாகூர்மமாய் மந்தர பர்வதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க, வாஸாகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசரர்களும் ஆகை இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது சோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேலென்று திருமேனியைத் தரித்து அசரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸாகியின்வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன்—என்பது கடல்கடைந்த வரலாறு

[அப்பால் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தங்வந்தரி யென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அந்த கூத்ரஸமுதரத்திலிருந்து தோன்றினன். அப்பொழுது அசரர்கள் தங்வந்தரியின் கையிலிருந்த அம்ருத கலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள, அந்த எம்பூருமான் ஜகந் மோஹநமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசரர்களை மயக்கி வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன் என்பதும் அறியத்தக்கது.]

கோணுகங் கோம்போசித்த வரலாறு :—கம்ஸன் தன்னைக் கொல்லப்பிற்குத் தேவகே புத்திரன் யெசாகையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரத முனிவர் சொல்லக்கேட்டு அதிக கோபங்கொண்டு எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல நிச்சயித்து, வில்வி மூவென்கிற விபாஜம் வைத்துக் கண்ணபிரானையும் பலராமனையும் அழைத்து வரும்படி அக்ஞரானை நியமிக்க, அக்ஞரானுடைய பிரார்த்தனைக் கிணங்கக் கண்ணபிரான் நம்பி முத்தபிரானுடைன் புறப்பட்டுக் கம்ஸனரன்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனை வாயில் வழியில் தம்மைக் கொல் அம்படி அவனுல் ஏவி நிறுத்தப்பட்டிருந்த துஸ்லபாடிடமென்னும் மதயானை சீறிவர, அவ்வரதவவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பராகனையும் உயிர் தொலைத்துவிட்டு உள்ளே புகுந்தனர்—என்பதாம்.

நாகம்—வட சொல். (கா.அ)

கோவாகி மாநிலங்காத்து * நங்கண் முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் *—பூமேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும் *
தண்கமல மேய்ந்தார் தமர்

(கா.கு)

கோ ஆகி	{ ராஜாதி ராஜர்களாய்		
மா நிலம்	{ பரங்த பூமண்ட வத்தை	நாபியான்	{ திருநாபியையுடைய பெருமாலுடைய
காத்தி	அரசாட்சிபுரிந்து	சே அடிக்கே	திருவடினஞ்சுக்கு
நம் கண் முகப்பே	{ நம் கண்ணதிரே	ஏழ் பிறப்பும்	{ பலபல ஜனமங்களிலே
மா ஏகி	{ குதிரையேறித் •செல்கின்ற	தண் கமலம்	{ அழகிய தாமரைப் பூக்களை
மன்னவரும்	அரசர்களும்,	யங்தார்	{ எமர்ப்பித்தவர்க் ளான
செம் கமலப்பு மேவும்	{ செந்தாமரை மலர் பொருந்தியிருக் கப்பெற்ற	தமர்	பக்தர்களாவர்.

* * *—ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் எம்பெரு மானைப்பற்றித் தங்கள் பிரயோஜனம் பெற்றமை சொன்னார் கீழ்ப் பாட்டில்; அவர்கள் மாத்திரமேயன்று; பூலோகத்திலுள்ள அரசர்களும் எம்பெருமானை ஆராதித்தே மேன்மைபெற்றுப் பொவி கிண்றன ரென்கிறு ரிப்பாட்டில்.

சக்ரவர்த்திகளைன்று பட்டப் பெயர்பெற்று இங்கிலம் முழுவ நையும் அரசாண்டுகொண்டு குதிரையேறிப் பவனி வருகின்ற பிரபுக்களும் தாமே பிரபுக்களாய் விடவில்லை; பத்மாபனுன் எம் பெருமானுடைய திருவடிகளில் பல பிறவிகளில் தொண்டுசெய்து அப்பெருமானுடைய அதுக்ரஹத்தினுல் பிரபுக்களாயினர் என்ற ராயிற்று.

“பூமேவுஞ் சேங்கமல நாபியான்” என்றதை உள்ளபடியே அந்வயித்து, பூ—போக்யதை, மேவும்—பொருந்தியிருக்கப்பெற்ற, சேங்கமலம்—செந்தாமரைப் பூவை, நாபியான்—திருநாபியி அடையவன் என்றுரைக்கவுமாம். சுற்றுடியில், “ஏய்ந்தார்தமர்” என்றதற்கு ‘ஏய்ந்தாருடைய பக்தர்களாய்க் கொண்டு’ என்று பொருள்கூறி, ‘பகவத் பக்தர்களுக்குத் தொண்டுசெய்தே பிரபுக்களாயினர்’ என்று உரைத்தலுமாம். (கூகு)

தமருள்ளாம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளுங் தண்போருப்பு வேலை *—தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிள்துடுந்தை யென்பரே *

ஏவல்ல வெங்கைதக் கிடம்.

(எ) (எ)

தமர் உள்ளாம்	{ பக்தர்களுடைய ஹருதயம்
தஞ்சை	{ தஞ்சைமாமணிக் கோயில்
தலை அரங்கம்	{ சிறந்ததான திரு வரங்கம்
தண்கால்	திருத்தண்கால்
தமர் உள்ளும்	{ பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு	{ அழகிய திருமலை
வேலை	திருப்பாற்கடல்

தமர் உள்ளும்	பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை	திருக்கடன்மல்லை
கோவல்	திருக்கோவலூர்
மதிள்	{ திருமதில்களோடு குடின் திருக்
குடங்கை	குடங்கை
	(ஆகிய இத்தலங்களைல்லாம்)••
ஏ வல்ல	{ எதிரிகளை முடிக்க
எங்கைக்கு	வல்லவனுன்
இடம் என்பர்	{ எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.

* * *—எம்பெருமான் திருவள்ள முவந்து எழுந்தருளி யிருக்குமிடங்களிற் சிலவற்றையெடுத்துக் கூறுகின்றாரிதல். அன்ப ருடைய நெஞ்சகம், தஞ்சைமாணிக்கோயில், திருப்பதிகளைல் லாவற்றினும் தலையான திருவரங்கம், திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடண்மல்லை, திருக்கோவலூர், திருக்குடங்கை—என்னும் மில்லிடங்களை இங்கெடுத்தது மற்றமுள்ள திருப்பதிகட்கும் உபலக்ஷணமென்க. திருமலை, திருவரங்கம் முதலிய திருப்பதிகளிற் காட்டினும் எம்பெருமானுக்கு அன்ப ருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள் ளம்’ என்று முற்படக் கூறப்பட்டது.

ஏவல்ல=ஏ—அம்பு; பாகவத விரோதிகளின்மீது அம்பு களைச் செலுத்தவல்ல ஸ்வாமி என்கை. (எ0)

இடங்கை வலம்புரி நின்றூர்ப்ப எரிகான்.

நடங்கா ரோடேங்குவித்த தாழி *—விடங்காலும் தீவா யரவணைமேல் தோன்றல் திசையளப்பான் *

பூவா ரடிநிமிர்த்த போது. (எக)

விடம் காலும்	{ விஷத்தைக் கக்கு சென்ற	நிமிர்த்த போது } உயரத்துக்கை யருளின காலத்து
தீவாய்	{ பயங்கரமான வாயையுடைய	வலம்புரி சங்கானது
அரவு	{ திருவனந்தாழ்வா ஞாகிற	இடங்கை இடத்திருக்கையில்
அணை மேல்	{ சயல் த்தின் மீது (பள்ளிகொண் டிருக்கின்ற)	நின்று இருந்து கொண்டு
தோன்றல்	ஸர்வேச்வரன்	ஆர்ப்ப முழங்க,
திசை	{ எல்லா விடங்களை யும்	ஆழி திருவாழியானது
அளப்பான்	{ அளந்துகொள்வதற் காக	எரி கான்று { நெஞ்சபை உமிழா நின்று கொண்டு
பு ஆர் அடி	{ பூப்போன்ற திருவடியை	அடங்கார { எதிரிகளாய் நின்ற நமுசிமுதலான வர்களை
		ஒடுங்குவி } வாய்மாளப் பண்ணிற்று.

* * *—உலகளாந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்கு களாகிற நித்யஸுமிகனுக்கு நேர்ந்த ஸம்ப்ரமத்தைப் பேசகிறு ரிதில். எம்பெருமான் மாண்குறள் கோலப்பிரானுப் மாவலியிடஞ் சென்று மூவடிமண் யாசித்தபோது அவன் அப்படியே கொடுப்ப தாக இசைந்து தாரைவர்க்கத் தொடங்கும்போது அஸ்ராகுரு வான் சுக்கிரன் தடை செப்பயவும், பிறகு மூவடிமண்ணீண் எம்பெரு மான் அளங்து கொள்ளத் தொடங்கும்போது “என்னிதுமாயம்! என்னப்பன்றிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்” என்று நமுசி வந்து தடை செப்பயவும் நேர்ந்து, இவ்விழோதிக வெல்லாம் தொலைந்து எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸ்டோஷ மிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையி விருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான்; திருவாழியாழ்வான் ஷலத்திருக்கையி விருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண் னும்படி பெருஞ்சுடர் விட்டு ஜவித்தான்.

மெத்தென்ற பஞ்சசயனம்போன்ற சேஷசயனத்தின் மீது இனிதாகத் திருக்கண் வளர்ந்தருள வேண்டிய பெருமான் ஆசிரி தார்த்தமாகக் காடு மேரடையு மளக்க நேர்ந்தகீத! என்னும் வயிற் ரெரிச்சல் ஆழ்வார்க்கு உள்ளைமை பின்னடிகளிற் போதரும்.

விடங்காலுந்தீவாயரவு=அறிவில் தலைஇன்ற நித்யஸுமிகனுக்கும் எம்பெருமானிடத்துப் பரிவு மிகுதியினால் அஸ்தாநத்தில் பயசங்கை உண்டாவதுண்டு; நித்யர்களும் முக்தர்களும் திரண்டு ‘ஹாவு ஹாவு ஹாவு’ என்று ஸாமகோஷம் செய்யானின்றலும் அதனை ஸாமகோஷ மென்று தெளிந்து கொள்ளாமல் : அஸ்ரா ராக்ஷஸர்கள் இவ்விடுதியிலும் வந்து ஆராவாரஞ் செய்கின்றனர், என்று பிரயித்துத் திருவனந்தாழ்வான் விவத்தைக் கக்குகின்றன என்க. “ஆங்கு ஆராவாரமது கேட்டு அழலுமிழும் பூங்கார வு” என்றார் திருமழிசைப் பிரானும். (எக) ..

போதறிந்து வானரங்கள் பூஞ்சைனபுக்கு * ஆங்கலர்ந்த போதரிந்து கோண்டேத்தும் போது * உள்ளம்—போது மணிவேங்கடவன் மலரடிக்கே சேல்ல *

அணிவேங்கடவன் பேராய்ந்து.

(எக)

வானரங்கள்	குரங்குகளானவை	போது	{ (நீயும் அப்படி செய்ய) வா ;
போது	{ விடியற்கால முணர்ந்து (எழுங்குபோய்)	அணி	{ அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
அறிந்து		வேங்கடவன்	
சூசனை புக்கு	{ புக்கபித்த நீர்நிலை களிலே புகுங்கு [நீராடி]	பேர்	அருநாமங்களை
ஆங்கு	{ அப்போதே அலர்ந்த மலர்ந்த	ஆய்ந்து	{ அதுவங்கித்துக் கொண்டு
போது	புஷ்டபங்களை	வேங்கடவன்	{ அத்திருவேங்கட முடைபானுடைய
அறிந்து	{ பறித்துக் கொண்டுவங்து ஸமர்ப்பித்து	• மலர் அழிக்கே	{ திருவடித்தாமரைகட்கே சென்று சேரும்படியாக
கொண்டு		செல்ல	
ஏததும்	{ தோத்திரஞ் செய்யா நின்றன :	போதும்	புஷ்டபங்களையும்
உள்ளம்	மனமே !	அணி	{ ஸமர்ப்பிக்கக் கடவாய்.

* * *—திருமலையில் திர்யக் ஜங்குக்களான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி, நெஞ்சே ! நீயும் அப்படி செய்யவேணுமென்கிறோர். பஞ்ச பஞ்ச உஷங்காலத்திலே ரிஷிகள் துயில்விட்டெடுமாபோலே குரங்குகளும் எழுங்து பூத்த சூனைகளிலே சென்று ஸ்நாநம்பண்ணி அங்குள்ள செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து பணியா நிற்கும் : நெஞ்சே ! நீயும் அப்படி செய்யப் புறப்படு. திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களுக்கு வாசகமான திருநாமங்களை அனுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாடிக் கொணர்ந்து அவனது திருவடித் தாமரைகளிற் சாத்துவாயாக.

இப்பாட்டில் ‘போது’ என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளது. முதலிலுள்ளதற்குக் காலமென்று பொருள் ; இரண்டாவதாகவும் நான்காவதாகவும் மூன்றாவதற்குப் புஷ்டமென்று பொருள் : மூன்றாவது வினைமுற்றூய் ‘புறப்படு’ என்னும் பொருளாது.

மூன்றாமடியின் முதற்கீர் மோஜை யின்பத்திற்கிணங்க ‘மணி’ என்றிருக்கத் தகுமாதலால் “ மணி வேங்கடவன் ” என்றல் கிறக்

கும். நான்காமடி யின் முதலிலுள்ள ‘அணி’ என்பதை வினை முற்றுக்க கொள்ளலாம். (எ2)

ஆய்ந்துரைப்ப ணீயிரம்பே ராதிஙடு வந்திவாய் *

வாய்ந்தமலர் தூவி வைகலும் *—யன்த

பிறைக்கோட்டுச் சேங்கண் கரிவிடேத் தே பேம்மான் *

இறைக்காட்படத் துணிந்த யான்.

(எநு)

பிறை ஏய்ந்த கோடு	{ சந்திரகலை போன்ற தந்தத்தையும்	துணிந்த யான்	{ உறுதிகொண்ட அடியேன்
செம் கண்	{ சிவந்த கண்களையு முடைய	ஆதி நடு	{ காலை பகல் மாலை அந்திவாய் முதலிய எல்லாக் வைகலும் காலங்களிலும்
கரி	கஜேஞ்திராழ்வாணை	வாய்ந்த மலர்	{ கிடைத்த புஷ்பங்களை
விடுத்த	{ முதலைவாயில் நின்று விடுவித தருளின	தூவி	ஸமர்ப்பித்து
பெம்மான்	ஸர்வேச்வரானை	ஆயிரம் பேர்	{ ஆயிரங் திருநாமங் களையும்
இறைக்கு	{ பூநிமங் நாராயண ஞுக்கு	ஆய்ந்து	{ ஆராய்ந்து
ஆள்பட	அடிமைசெய்ய	உரைப்பன்	அநுஸங்கிப்பேன்.

* * *—எம்பெருமான் பூதீக்கேஜங்திராழ்வான் திறத்தில் வெளி யிட்டருளின அநுக்ரஹத்தை நோக்கின பின்பு, நாமும் அந்த கேஜங்திரைனப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுக்ரஹத்திற்கு நாமும் பாத்திரமாகலாமன்றே வென்று கருதி எப்போதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய ஸஹஸ்ரநாமங்களை அதுவந்திப் பதுமாயிராகின்றேனன்று தம்முடைய போதுபோக்கைச் சொல் விக்கொண்டாராயிற்று.

“ஆதி நடு அந்திவாய்” என்று மூன்று காலங்களை யெடுத் துரைத்தது எல்லாக்காலங்களிலும் மென்றபடி.

ஆய்ந்து உரைத்தலாவது—அர்த்தா நுஸந்தாநத்துடன் சொல் மூகை. “வாய்ந்தமலர் தூவி” என்றதனுல்—எம்பெருமானுக்கு

ஸமர்ப்பிக்கவேணுமாகில் இன்ன புஷ்பந்தான் ஸமர்ப்பிக்கவேணு மென்று சிரமப்பட்டித் தேடவேண்டிய நிர்ப்பந்தமில்லை ; எந்தப்புதுபம் கையில் கிடைக்கிறதோ அதுவே போதுமானது ; ‘இது எம்பெருமானுக்கு’ என்னும் பிரதிபத்தி யொன்றே வேண்டுவது என்பது வெளியாம்.

எய்ந்தபிறைக்கோடு—யானையின் தந்தத்திற்குப் பிறையை உவமை கூறு தல் “காணக்களியானை தன் கொம்பிழுங்கு கதுவாய் மதஞ்சோரத் தன் கையெடுத்துக், கனந்பிறை வேண்டியன்னுங்கு நிற்குங் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே” என்ற பெரியாழ்வாரது வர்ணனையிலும் ‘காணத்தக்கது.

செங்கண்கரி—யானையின் கண் னுக்குச் செம்மைசிறம் இயற் கையன்று ; முதலையின் மீது கோபத்தினால் வந்தேறியானதென்க. “கரிவிடுத்த பெம்மான்” என்றவிதனை கடீஜங்கிரமோக்ஷபரமாக உரைத்தவின்றியே கம்ஸனுடைய யானையான குவலயாபீடித்தின் நிரஸநத்தைக் கூறுவதாக உரைத்தலுமொக்கும். கரி—குவலயாபீட யானையை, விடுத்த—தொலைத்த. (ஏந்)

யானே தவஞ்செய்தே னேழ்பிறப்பு மேப்போழுதும் *

யானே தவமுடையே னெம்பெருமான் *—யானே

இருந்தமிழ் நன்மாலை யினையடிக்கே சோன்னேன் *

பேருந்தமிழ் னல்லேன் பேரிது.

(ஏக்)

எம் பெருமான் } ஸர்வஸ்வாமிங்,

எழ் பிறப்பும் } எல்லா ஜன்மங் களிலும்

எப் பொழுதும் } எல்லா அவஸ்தை களிலும்

தவம் செய்தேன் } தவம் புரிந்தவன்

யானே நானே ;

தவம் உடையேன } அந்தத் தபஸ்வின் பலனைப்பெற்ற யானே வனும் யானே ;

இரு தமிழ் நல் } சிறந்த தமிழ்ப் பாலையினு லாகியநல்ல சொல்மாலைகளை

இனை } (உன்னு) உபய அடிக்கே } பாதக்களிலே

சொன்னேன் விஜ்ஞாபித்தவனுய்

பெரு தமிழன் } பெரிய தமிழ்க்கலை யில் வல்லவனுய்

பெரிது மிகவும்

நல்லேன் } உனக்கு நல்லவனு யிருப்பவன் யானே அடியேனோ.

* * *—விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடவே தாம் அப்படியிராமல் எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமையை சினைக்குங்கால், இவ் விருள்தருமா ஞாலத்திலும் நயக்கு இப்படிப்பட்ட நற்காலகேஷபம் வாய்த்ததே! என்கிற ஸங்தோஷமிகுதியினால் ‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி’ என்றால்போன்ற வாசகங்கள் பரவசமாகவே வெளிவருவதுண்டு: இவ்வநுஸங்தாநம் ஹேயமான அஹங்காரத் தின் பாற்படாது; உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்கானிற்கும்.

காயிலை தின் றும் கானிலுறைந்தும் தீயிடை நின் றும் பூவலம் வங்தும் திரிக்கென்றசிலர், தங்களையே மஹாதபஸ்விகளாக சினைத்துக் கொள்ளுகின்றனர்; உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிக்தித்தும் இப்படிப்பட்ட இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அதுபவிக்கின்ற நானே தவஞ்செய்தவனுடேவன்; தவத்தின் பல ணைப் பெற்றவனும் நானேயாவேவன்—என்கிறோர்.

முதலடியில் “யானே தவஞ்செய்தேன்” என்றார்; தாம் முயற்சிகொண்டு ஒரு தபஸ்ஸூபண்ணினதாகத் தமக்குத் தெரியாமையாலும் தபஸ்வின் பலன்மாத்திரம் தம்மிடத்திலுண்டா யிருக்கக் காண்கையாலும் ‘யானே தவமுடையேன்’ என்றார். இங்கனே தாம் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் இன்னதென் பதை விளக்குவன பின்னடிகள். என்னுடைய வாக்கு பகவத்விஷயத்தில் உபயோகப்படப் பெற்றதனால் நானே தவஞ்செய்தேன், நானே தவமுடையேன்—என்கை. மற்றுள்ள ஆழ்வார்களும் இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்ன பெருந்தமிழர்களாயிருந்தாலும் தமிழ்முடைய அடங்காப் பெருமகிழ்ச்சியினால் “யானே இருந்தமிழ்நன்மாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன்நல்லேன் பெரிது” என்று சொல்லிக்கொள்ளக் குறையில்லையென்க.

பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்ற *

இருகணிலா மூங்கில் வாங்கி *—அருகிருந்த

தேன்கலங்கு நீட்டுந் திருவேங்கடங் கண்டிர *

வான்கலங்க வண்ணன் வரை.

(எடு)

பெருகும்	பெருகுகின்ற	அருளு இருந்த கலந்து	(அந்த மூங்கிற குருத்து)
மதம்	மதநிரையுடைத்தான்		ஸமீபத்திலுள்ள தேனிலே
வேழம்	யானையானது		தோய்த்து
மா பிடிக்கு முன் நின்று	{ (தனது) சிறந்த பேடையின் முன்னேண்ணின்று	நிட்டும்	{ (பேடைக்குக்) கொடிப்பதாகக் கையை நிட்டப் பெற்ற
இருக்கண் இள மூங்கில் வாங்கி	{ இரண்டு கஞ்சுக்களை யுடைத்தாய் இளையதான் மூங்கில் குருத் தைப்பிடுங்கி		திருவேங் கடம் கண்டர்
வரான் வளந்த வண்ணன்			{ திருமலையன்றே மேகத்தோடொத்த நிறத்தனை பெருமாலுடைய (வாஸ்தான மான) பர்வதம்.

* * * — கீழ்ப்பாட்டில் ‘பேருந்தமிழன் நல்லேன் பேரிது’ என்று போரப்பொலியச் சொல்லிக்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர் கல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறிய ஒருக்கி சொல்லும், பார்ப்போம்’ என்ன, அப்போதருளிச்செய்த கவியாம் இது. வடதிருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம்போனபடி திரிக்கொண்டிருந்த ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது; அதனை அப்பாற் செல்லமாட்டாமல் அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை தருப்திசெய்க்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுகிக்க தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம்; இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேக நிறத்தனை எம்பெருமான் உவந்து எழுந்தருளி யிருக்குமிடம்— என்றாயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள்.

..

பெரியதிருமொழியில் “வரைசெய்மாக்களி நில வெதிர் வளர்முளையளைமிகு தேன்தோய்த்துப், பிரசவார்தன் இளம்பீடிக் கருள்செயும் பிரிதிசென் றடைநெஞ்சே!” [1-2-5.] என்ற பாசரமும் இப்பொருள் கொண்டதே. (எந்து)

வரைச் சந்தனக்குழம்பும் வான்கலனும் பட்டும்

விரைப்போலிந்த வேண் மல்லிகையும்—நிரைத்துக்கொண்டு *
ஆதிக்கண் நின்ற வறிவ னடியினையே *

ஓதிப் பணிவ துறும்.

(எசு)

வரை	{ (மலை) சந்தனம் குழம்பும்	பரவதத்தினின்று முன்டான சந்தனத்தின் குழம்பையும்	நிரைத்துக் கொண்டு	{ சேகரித்துக்கொண்டு வகல ஜகத்காரன் ஆதிக்கண் நின்ற அறிவன்
வான் கலனும்	{ சிறந்த ஆபரணங்களையும்		அடி	{ உபய பாதங்களையே ஒதி
பட்டும்		{ பட்டுப் பீதாம்பரங் களையும்	இனையே	
விரை	{ பரிமாம் விஞ்சி பொலிந்த	மிருக்கப்பெற்ற	பணிவது	{ வாயாரத்துதி த்து தலீயார
வெண்		{ வெளுத்த மல்லிகை மல்லிகையும்	உறும்	{ வணங்குவது ஸ்வரூபத்துக்குச் சேரும்.

* * *—எம்பெருமானைத் திருவடிதொழுவதற்காக அவன் ஸங்கிதிக்கு நாம் விடைகொள்ளும்போது “ ரிகூ ஹஸ்தல்-ஏ நொ வெயாடு ராஜாநாம் செல்வதாம் மார்பா = அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையளுக அனுகலாகாது ” என்ற விதியை அடியொற்றியும் நமது காதலுக்கு இனங்கவும் அப்பெருமானுக்கு உரிய பொருள்களைக் கையிற்கொண்டு செல்ல வேணுமென்கிறோர். சிறந்த சந்தனம், திவ்யமான ஆபரணம், உயர்ந்த பீதாம்பரம், நறுமணம்மிக்க நன்மல்லிகைமலர் ஆகிய இவற்றைக் கையிற்கொண்டு சென்று எம்பெருமானது திருவடிகளைத்துதித்து வணங்குதல் நன்று.

இப்பாசுரத்திற்கு ஒரடைவிலே அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக ஏறிட்டு உபக்யவித்த ஒரு பொருளும் குறிக்கொள்ளத்தக்கதே; அதாவது—வரைச் சந்தனக்குழம்பு முதலிய வற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும்பொருட்டுக் கையிற்கொண்டு ஸங்கிதிக்குச் செல்லவேணுமென்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வெறுவகையான பொருளும் தொனிக்கின்றது;

அன்பர்கள் பகவத்ஸங்கிதியிலே அருளிச்செயல் ஸேவிக்கப் போகும்போது அழுக்குடம்பீடும் கந்தைத்துணியோடும் சிக்கு நாற்றத்தலையோடும் போகுகையின்றியே, “மெய்யிட நல்லதோர் சாந்தமும்” என்கிறபடியே அழுகாக உடம்பேற் சந்தனம் ழசிக் கொண்டும், “கழுத்துக்குப்பூணூடு காதுக்குக் குண்டலமும்” என்கிறபடியே கண்டிகை, குண்டலம், மேரதிரம் முதலிய ஆபர ணங்களாணிக் துவக்காண்டும், “உடுத்துக்களைந்த நின்பீதக வாடை யுடுத்து” என்கிறபடியே திவ்ய வஸ்தர முடித்துக்கொண்டும், “தொடுத்த துழாய்மலர் சூதிக்களைந்தன சூடுமித்தொண்டர் களோம்” என்கிறபடியே நல்ல புஷ்பங்களைச் சூதிக்கொண்டும் சென்று, ஓதிப்பணிவது உறும்=அருளிச்செயல் ஒதுவது நன்றான்றும். பண்டைக்காலத்தில் பட்டர் இயல் கோஷ்டிக்கு எழுந் தருஞும்போது இவ்வகை அலங்காரங்களுடன் எழுந்தருள்வ ரென்பது ப்ரவித்தம். (எசு)

உறங்கண்டாய் நன்னேஞ்சே யுத்தமன் நற்பாதம் *

உறங்கண்டா யோண்கமலந் தன்னேல்—* உறங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவள்பே ரீரைஞ்ஞு றேப்போழுதும் *

சாத்தி யுரைத்தல் தவம்.

(என)

நல் நெஞ்சே	நல்ல மனமே!,
உத்தமன்	{ புருநேஷாத்தம ஞுடைய
நல் பாதம்	சிறந்த திருவடிகள்
உறும்	{ நமக்கு ப்ராப்த கண்டாய் { மானவை காண்; (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஒன்கமலம்	{ அழிகிய தாமரை தன்னேல் { மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும்	{ நமக்கு உரியது கண்டாய் { காண்;

சாத்தி	{ (அத்தாமரை மலர் களை) ஸமரப் பித்து
ஏத்தி	துதித்து
பணிந்து	நமஸ்கரித்து
அவன் பேர்	{ அவனது ஸஹஸ்ர ஸர் ஜன்னாறு { நாமங்களையும்
எப்பொழுதும்	அங்வரதமும்
உணரத்தல்	{ ஸங்கீர்த்தனம் பண்ணுகையொகிற
தவம்	தபஸ்ஸானது
உறும்	{ உரியது காண்.

* * *—நான் சொல்வதைக்கீட்டு அதன்படியே நடக்கும் நன்னெஞ்சமே! உனக்கு ஹிதமான வற்றைச் சொல்லுகின்றேன், கேளாய் யோக்யர் அயோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகையாகிற சிறந்த குணம் வாய்ந்த புருஷாத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள்; அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூபப்ராப்தம் என்று கொள்: அவனையே வாபாரத்துதித்துத் தலையாரவணங்கிப் பேராயிரமும் ஒதுவதே நமக்குத்தவம் என்று கொள்—என்றாயிற்று. (என)

தவஞ்சேய்து நான்முகனே பேற்றுன் * தரணி
நிவர்ந்தளப்ப நீட்டிய போற்பாதம் *—சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினுன் * கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மோழிந்து பின். (எஅ)

தரணி	பூமியை		
அளப்ப நிவர்ந்து	{ தாவியளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்திலே	அனைத்து பேர் மொழிந்து	{ (பரமனுடைய) எல்லாத் திருநாமங் களையும் வாயாரச் சொல்லி
நீட்டிய	பரப்பின	பின்	பிறகு
பொன் பாதம்	அழகிய திருவடியை	தன் சிவந்த கை அனைத்	{ தனது அழகிய கைக ளைவாம் ஸபல தும் ஆரா
கங்கை நீர் பெய்து	{ கங்காதீர்த்தமாகப் பெருகின கமண் டலதீர்த்தத்தைப் பணிமாறி	கழுவினுன் நான்முகனே தவம் செய்து பெற்றுன்	{ திருவடி விளக்கியவனே பிரமதெருவனே { தவப்பயன் பெற்றவ யேனன்.

* * *—எம்பெருமான் உலகளாந்தருளினகாலத்தில் ஸ்ரீபாத தீர்த்தங்கொண்ட நான்முகனெருவனே பெருந்தவத்தோன்றுன் கூரு “குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்ப்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்—குறைகொண்ட, கண்டத் தான் சென்னிமேலேறக் கழுவினுன், அண்டத்தான் சேவடியையாங்கு” என்ற திருமழுவிசைப்பிரான் பாசுரங்காணக.

கங்கைகளிர்பேய்து—நான்முகன் தனது கமண்டலதீர்த்தத்தைக் கொண்டு திருமாலின் திருவடியை விளக்கின தாக ப்ரமாணங்கள் சொல்லானிற்க, இவர் ‘கங்கைகளிர்பேய்து’ என்கிறாரே, இது பொருந்துமோ? என்னவேண்டா; பிரமன் திருவடிவிளக்கின கமண்டலதீர்த்தமே அடுத்த சூழனத்தில் கங்காதீர்த்தமாக ப்ரலவஹிக்கப்பெற்றதனால் அதனையுட்கொண்டே “கங்கைகளிர்பேய்து” என்றாருளிச் செய்யப்பட்டுள்ளது—என்றுணர்க. ஆகவே, இங்குக் கங்கைகள் என்றது—கங்கைகள் ஆவதற்கு உறுப்பான கமண்டலதீர்த்தத்தைச் சொன்னபடி. தரணி—வடசொல். (எஅ)

பின்னின்று தாயிரப்பக் கேளான் * பேரும்பஜைத்தோள் முன்னின்று தானிரப்பாள் மொய்மலராள் *—சொல்நின்ற தோள்நலத்தான் நேரில்லாத் தோன்றல் * அவனளந்த நீணிலந்தா நத்தனைக்கும் நேர (எக)

தாய்	{ மாதாவான கெளஸ்யை	முன் நின்று	முன்னே நின்று
பின் நின்று	பின் தொடர்ந்து		
இரப்ப	{ (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது என்று) பிரார்த் திக்கவும்	இரப்பாள்	{ (இந்த ஸாகுமார மான திருமேனி யைக்கொண்டு காட்டுக்குப் போ வது வேண்டா என்று) பிரார்த் தித்தவளவிலும்
கேளான்	{ அதனை ஏற்றுக் கொள்ளாதவ ஞையும்,		(அதையும் ஆதரியாதவனுயும்)
பெரு பஜை தோள்	{ சிறந்த மூங்கில் போன்ற திருத் தோள்களை யுடையனாய்	சொல் நின்ற	{ தங்கையின் நியமன மாகிய சொல் ஒன்றிலேயே திவ்ரமாக நின்ற
..		தோள்	{ புஜபலத்தை நலத்தான் { யுடையனும்
மொய் மலராள்	{ அழகிய தாமரைப் பூவில் பிறந்தவ ளான பிராட்டி	நேர் இல்லா	{ ஒப்பற் ஸ்வாமியுமான
தான்	யின் அம்சமான வரிதையானவள்	தோன்றல்	இராமபிரா னுடைய

அத்தனைக்கும்	(காட்டின்	அவன்	அப்பெருமான்
	கொடுமையைப் பாராமல் கையிய மாகக் காட்டுக்கு எழுந்தருளின) அப்படிப்பட்ட செயலுக்கு		மிகப்பெரிய இவ் வலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

* * *—ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நியமங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில் தாயாகிய கொலையையும் தேவியான பிராட்டியும் காட்டின் கொடுமைக்கு அஞ்சி ‘காட்டுக்குப் போகலாகாது’ என்று சொல்லி வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகோளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல் ‘தந்தை சொல்தவறலாகாது’ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிஷ்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக நமக்கு வாய்த்து வநவாஸத்தை இழுக்கலாகாது’ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுந்தருளின பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக் கூடிய விதயம் வேறொன்றுமில்லை; சொல்லில், அப்பெருமான் வரவிட்டசன்டாள் விபாகம் பாராமல் எல்லார்தலையிலும் திருவடியை வைக்கத் தாவி யன்றுலகளந்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும்; இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்கிரமனுடைய பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று—எனகிறார். இதனால், ‘சந்திரன் சந்திரனிப்போலே அழுகியான்; கடல்கடல்போலே பெரிது’ என்னுமாபோலே எம்பெருமானுடைய குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேணு மத்தனையல்லது; வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது—என்று காட்டியவாறு.

“அத்தனைக்கும் அவனளந்த நீணிலங்தான் நேர்” என்றதற்கு—இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால், “பெரிது பெரிது புவனம் பெரிது” என்கிறுப்போலே இவ்வுலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிது என்னலாமத்தனை யொழிய, மற்றைப்படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்லமுடியாது என்றாக கருத்தாகலாம்.

சோல்நின்ற = பூரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்று ம. மூன்றுமடியில், “தோள் நலத்தான்” என்பதே ப்ராசீந டம்; “தோள் நலந்தான்” என்ற பாடத்திலும் பொருள் ராகுந்தும்; தோள்—திருத்தோள் கலையுடையனை இராமபிரா னுடைய, நலந்தானத்தனைக்கும் — மஹாதுஷாத்துக் கெல்லாம் என்க. (எக)

நேர்ந்தே னடிமை நினைந்தேன் அதோண்கமலம் *

ஆர்ந்தேனுன் சேவடி மே லன்பாய் *—ஆர்ந்த
அடிக்கோலங் கண்டவர்க் கேன்கோலோ * முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல். (ஏப)

அடிமை	{ உனது திருவடி நேர்ந்தேன்	களில்) கைங்கரி	ஆர்ந்த	பரிபூர்ணமான
		யம்பண்ண நேர் பட்டேன்;	அடி கோலம்	திருவடி களினாழகை
ஒண் கமலம்	{ அழிகிய தாமரைப் அது நினைந்தேன்	பூப்போன்ற அத் திருவடிகளைச் ஷந்தித்தேன்;	கண்டவர்க்கு	{ ஸேவிக்கப்பெற்ற வர்கட்கு
		உனது	படி கோலம்	திருமேனியின்
உன சே அடி யேல்	{ அஞ்சேப வடி ஆர்ந்தேன்	அத்திருவடிகள் விளையத்திலே	கண்ட முன்னைப்	அழகை ஸேவிக்கப்பெற்ற
		வெடுத்தவனுகப் பொருங்கினேன்;	பகல் என்கொல்	முற்காலம் சிறந்ததாகுமோ?
அன்பு ஆய்	{ அஞ்சேப வடி ஆர்ந்தேன்	திருவடி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றே மிகச் சிறந்தது.]		

* * *—எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார்; அதற்குமேல் ‘எம்பெருமானுடைய திருமேனி யெல்லாம் உத்தேச்யமன்றே; திருவடியை மாத்திரமே பேசகின் றீசே; மற்ற அவயவங்கள் உத்தேச்யமல்லவோ உமக்கு? ’ என்று ஒரு கேள்விப்பிறந்ததாகக்கொண்டு, திருவடியின் அழகுக்குமுன்னே திருமேனியின் அழகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ? எனக்கிறார் பின்னடிகளில்.

ஒன்கமலம் அது நினைந்தேன் = ‘கமலம்போன்ற திருஏன்று சொல்லவேண்டுமிடத்து, கமலம் என்றே சொன்னாக ரூபகாதிசயோக்தி யலங்காரமென்க.

உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் = அன்பு என்று ஒரு வஸ்துவும், அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு வஸ்துக்களின்றியே அன்புதானே நானுக வழிவெடுத்த தென்னப் பொருந்திவிட்டேன் என்கை

ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு முன்னைப்படிக்கோலங்கண்ட பகல் என்கோல்? = உலகளந்தகாலத்தில், கீழுலகத்தி ஹுள்ளவர்கட்கும் மேலுலகத்திலுள்ளவர்கட்கும் திருவடிஸேவை கிடைத்தது; நடுவுலகத்திலுள்ளவர்கட்குத் திருமேனிஸேவை கிடைத்தது; திருமேனியை ஸேவிக்கப் பெற்றவர்களிற் காட்டி ஹம் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவர்களின் பாக்கியமே சிறந்த பாக்கியடத்தால் திருமேனியிற் காட்டிஹம் திருவடியே பரம உத்தேச்யமாம்—என்பது இப்பாட்டின் ஸாரமான கருத்து.

“அடிக்கோலம் கண்டவர்க்கு” என்றதை—தன்மையில் வந்த படர்க்கையாகக் கொண்டு, இன்று திருவடிகளை ஸேவிக்கப் பெற்ற வெனக்கு இதற்குஹன் திருமேனியை ஸேவிக்கப் பெற்ற காலம் என்னுவது? அக்காலத்தைவிட இக்காலமே எனக்குச் சிறந்தது—என்பதாகவும் உரைக்கலாம். (அ)

பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் * கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மேய்யே * மிகக்கண்டேன்
ஊன்திகழு நேமி யோளிதிகழுஞ் சேவடியான் +
வான்திகழுஞ் சோதி வடிவு. (ஏக)

பகல் கண்டேன்	{ இராக்காலம் கலசா மல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல்விடுவைக் கண்டேன்;	நாரணனை கண்டேன்	{ ஸ்ரீமந் நாராயண (ஞகிற என்கு மஸ்தமியாத ஆதித்ய)னைக் கண்டேன்;
(அதாவது என்னவென்றால்)	மீண்டு	இன்னமும்,	

கனவில்	{	மாநஸவாக்ஷாத்	{	பிரகாசம் மிக்க
		காரத்திற்		திருவிடுகளை
மிக மெய்யே	மிகவும்ப்ரத்யக்ஷமாக	காட்டிலும்	{	யுடையவனுமான
		அவனை கண்டேன்—;		அப்பெருமா
ஊன் திகழும்	{	திருமேனியில்	{	லுடைய
		விளங்குகின்ற		
நேயி	{	திருவாழியை	{	
		யுடையவனும்		
வான் திகழு:	{	சௌதி வடிவ	{	சோதிமயமான
		வடிவத்தை		
மிக	{	கண்டேன்	{	(இங்கே) நன்கு
				ஸேவிக்கப்
				பெற்றேன்.

* * *—எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார். இந்த ஸம்ஸாரத்தில் மூப்பதுநாடி கைக்கு ஒருழீறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும் எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறுத காலத் தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவார்கள். ஸமுரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்குன் ஸ்லாத் காலம் இராப்பொழுதென்றும் ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விசேஷ ஞானிகள் அங்குனம் நினைத்திரார்கள். பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல்; மற்றது இரவு—என் படேத இவர்களது வித்தாந்தம். அதனை அடியொற்றி ஆழ்வார் “பகற் கண்டேன்” என்கிறார்; எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து; இக்கருத்தைப் பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையாலே தாமே இதனை விவரணாஞ் செய் தருள வேண்டி “நாரணைக் கண்டேன்” என்கிறார்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள் லோ சியாக்கியான வருளிச் செயல் காண்மின:—“(பகற்கண்டேன்.) காளராத்ரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன். வடுகர் வார்த்தைபோலே தெரிகிற தில்லை; எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன; (நாரணைக் கண்டேன்.) அஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்.”

இப்படி இவர் “பகற்கண்டேன்” என்றும் “நாரணைக் கண்டேன்” என்றும் சொல்லக் கேட்டவர்கள் ‘நீர் அடிக்கடி கண்டேன் கண்டேன் என்கிறதெல்லாம் கனவுபோலே நெஞ்சில்

தோற்றுகிற தோற்றுத்தைத்தானே சொல்லுகிறீர் ; இப்போது கண்டேனன்கிறதும் அப்படிப்பட்ட தோற்றுந்தானே , என்ன ; இப்போது நான் விலச்சினமாகக் கண்டேனன்கிறூர் மற்ற அடி களால். பரமபதத்திலே “வஸ்தா வஸ்தா வஸ்தாயும்” என்று நித்யஸமுரிகள் கண்டுகொண்டிருக்கும் திவ்யமங்கள் விக்ரஹத்தை மெய்தேய காணப்பெற்றே வென்றாயிற்று.

வான்திகழும் சோதிவடிவு—மேகம்போலே விளக்குகின்ற சோதி வடிவை என்று முறைப்பர். (அக)

வடிக்கோல வாள்நேங்கண் மாமலராள் * சேவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பண்ணுள் *—அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கோலோ *
கோலத்தா லில்லை குறை.

(அட)

வடி கோலம்	{ வடிக்கட்டின அழகை யுடையவரும்	
வாள் நெடி கண்	{ ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களோ யுடையவரும்	{ எம்பெருமா னுடைய அடிக்கிலே பிராட்டி அழங்காற்பட்டி அழங்குகிற படியைக் கண்ணுவத்தும்
மா மலராள்	{ சிறந்த தாமரை மலரில் பிறந்த வளைமான பெரிய பிராட்டியார்	
சேவ்வி படி கோலம்	{ சிறப்புற்ற (அவ்வளது) திருமேனியின் அழகை	{ சூழிப்பிராட்டி யானவள்
கண்டு	{ கண்ணால் அநுபவித்து	{ பாரித்துக்கொண்டு
பல் நாள் அகலாள்	{ காணகாலமும் விட்டுப் பிரியாகல் எப்போதும் கடியே யிருக்கின்றன் ;	{ (அப்பெருமா னிடத்தில்) ஆசையைப் பெருக்கிக்கொண் டிருப்பது என்னே ?

கோலத்தால் { குறை இல்லை { } (எத்தனை பேர்கள் அதுபவித்தாலும் ஏற்றிருக்கும்படி யான) அழகினால் குறையில்லை யன்றே.	[எம்பெருமானிடத்தில் அழகு அளவற்றிருப்பதனால் பலரும் ஆசைப்பட நேர்கின்றது.]
---------------------------------------------------------------------------------------------------------------------------------	-------------------------------------------------------------------------------

* * *—கீழ்ப்பாட்டில் “நாரண்னைக் கண்டேன்” என்றுரே; பரல்மசாரி நாராயணைக் கண்டீடனல்லேன்; திருமடந்தை மண்மடந்தைகட்டுக் கொழுநனு திருமாலீக் கண்டே வென்கிறூர் இதில். இவ்வர்த்தத்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின்.

பூவிற்கிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு ‘உன்னை ஒருநொடிப் பொழுதும் விட்டுப் பிரியமாட்டேன், உன்னை ஒருநொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்’ என்றே வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அழுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றார். அதுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் சிலைமையே இதுவாயின் அவளிலும் கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி ‘நாம் அனுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை; ஒன்றை பிராட்டியே குழித் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தச்சுருமோ?’ என்று உதாவலீநையாய் விலக வேண்டியிருக்கவும், அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அடிகிவேசங்கொண்டு அனுகூகின்றான்; இஃது என்கொல்?

இதற்குத் தாமே ஸமாதாந மருநனிச்செய்கிறூர் ஈற்றியால்; [கோலத்தால் குறை இல்லை.] உலகத்தில் கஷாத்ர விஷயங்களிலே ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசைவைத்து விட்டால் அதை மற்றிருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு; அதற்குக்காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யதை மிகவும் அற்பமானுக்காயாலே ஒருவன் அதுபவிப்பதற்கே போதும் போதாதாயிருக்கும்; சிறியதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால் ‘அவனைகுவனுக்கே போராததான அதிலே நாமும் இறங்குவதேன்?’ என்று மற்றையோர் அதனை உபேக்கித்துப் போவர்; அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்

லார்க்கும் ஈடு கொடுக்கும்' என்று அனைவரும் அதிலே இறங்கி அதுபவிப்பர்கள்; அதுபோல, பகவத்விஷயமானது * கொள்ள மாளாவின்ப வெள்ளாமாதலால் எத்தனைபேர் அதுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே பூமிப்பிராட்டியும் மேல்விழும் படி யிருக்கின்றது என்று—எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்ன வாறு.

இங்கே வியாக்கியான ஸ்ரீஸ்மக்தி வருமாறு:—“தன்னில் மிடுக்கனுணவன் அழுங்தப்புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றே அடிப்பது; எல்லாரி ஒம் அளவுடைய பெரியபிராட்டியார் குழிம் நிருண்ணும் விஷரமானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு தேவூது வென்னென்னில்; தேவூது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி.) நின்றூர் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழுகு குறைவற்றிருக்கையாலே யென்கை இதரவிஷயங்கள் இருவர்க்கும் அதுபவிக்கப் போராமையாலே சீறபாறென்கிறது: கண்ணகத்தி விழியுமாபோலே எல்லாரும் திரளவதுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யதுபவிப்பார்க்கு பரியமேயுன்னது.”

வடிக்கோல வாள்நேங்கண்=வடி—கும் பொருந்திய தும், கோலம்—அழுகிபதுமான, வாள்—வாள்போன்ற, நெடுங்கண்களையுடைய மாமலராள் என்று முரைக்கலாம். “அடிக்கோலி” என்பதற்குப் பெரியவாச்சான்டில் ஓர் வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து’ என்று பொருள் காண்கிறது; அதாவது ‘இலையகலப் பாரித்து’ என்றபடி. சராத்தத்தில் நிமந்தரண முண்ணப்போகிறவன்; அப்படி உண்ணவேணும், இப்படிஉண்ண வேணும், வடையை நெப்பில் தோய்த்து உண்ணவேணும்’ என்றிப்படி முன்னாம் மனோரதிக்குமது இலையகலப் பாரித்த லெனப்படும்: அதுபோல, பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அதுபவிப்பதற்கு மனோரதிக்கும்படியை ‘அடிக்கோலி’ என்றநனுல் சொல்லிற்றென்க. அரும்பதவரைகாரர் “அடிக்கோலுகை—அகலுகைக்கு உத்தேயாகிக்கை” என்று வரைந்து வைத்தது என்னே அறியோம். (அ)

குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி *
மறையாங் கேணவுரைத்த மாலை *—இறையேனும்
ஈயுங்கோ லென்றே யிருந்தே னேனைப்பகலும் *
மாயன்கண் சென்ற வரம்.

(அடு)

மறை	வேதங்களும்	
ஆங்கு என	{ ப்ரத்யக்ஷித்துச் சொல்லமாட்டா	மாயன் கண்
உரைத்த மாலை	{ மல் பரோகூ யாகவே சொன்ன எம்பெருமானை	சென்ற வரம்
(அல்பஜ்ஞான நான்)		இறையேனும்
குறை ஆக	குறையுண்டாம்படி	{ அப்பருமானிடத் தில் தங்கியிருக் கின்ற அநுகாலை மான்து
வெம்	{ செவிசுமிம்படியான சொற்கள் { சொற்களாலே	{ ஸ்வல்பமான பலனை யாகிலும்
கூறினேன்	பேசினேன் ;	
கூறி	{ அப்படி பேசினது மல்லாமல்,	{ (நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் ஏதிர்பார்த்துக் கொண்டு)
		எனைப்பகலும் வெகுகாலமாக இருந்தேன் இருக்கின்றேன்.

* * *—கீழ் எழுபத்தினைக் காம் பாசுரத்தில் “யானே இருந் தமிழ் நன்மாலை யினையடிக்கே சொன்னேன், பெருந்தமிழுன் நல் லேன் பெரிது” என்று பகவத்விஷயத்தில் தாம் கவிபாடப் பெற்ற மைக்கு மகிழ்ந்து பேசினவர் (கீழ்ப்பாட்டிற்படியே) நாய்ச்சி மாரும் பெருமானுமாகக் கூடியிருக்கும் சேர்த்தியழகைக் கண்டவாறே, அந்தோ! இச்சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகக் கவி பாடத் தெரியவில்லையே எனக்கு ; செவிக்கினிய செஞ்சொற்களால் விறையப் பாடுகையின்றியே கடிஞ்சொற்களால் ஏதோ அரைகுறையாகப் பாடினேனே! ; இப்படி பாடினது மல்லாமல் ‘நம்முடைய பாடத்துக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்போகிறதென்று கைம்மாறுதன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அநுதபிக்கிறோர்.

• மறை ஆங்கேன வுரைத்தமாலை= ப்ரத்யக்ஷ நிர்த்தேசமென்றும் பரோக்ஷ நிர்த்தேசமென்றும் இருவகையான வ்யவஹாரங்களுண்டு ; ‘அவன் அங்கேயிருக்கிறேன் ; அது அப்படிப்பட்டது’ என்றுற்போன்ற வ்யவஹாரங்கள் பரோக்ஷ நிர்த்தேசமென்ப

படும் ‘இவன் இதோ இருக்கிறுன்; இது இப்படிப்பட்டது’ என் ஒற்போன்ற வ்யவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும்.

1. “யதொ வாவோ நிவாதெஞ் சுப்ராவு இநவாவஸஹ” என்று—எம்பெருமானுடைய தன்மையைச் சிறிதுங் கண்டறிய மாட்டாமல் வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷ னும் ப்ரத்யக்ஷிக்க மாட்டாமல் பரோக்ஷித்தே பேசுகின்றுனென் பதை ‘மறை ஆங்கேனவுரைத்த’ என்றதனுற் காட்டினபடி.

‘அவன்படிகளோ உள்ளபடி தரைகண்டு பேசுவொருப்பட்ட வேதங்களர்னவை அது வென்று சொல்லுமித்தனை போக்கி உழவிது மென்று பரிசுசேதித்துச் சொல்லமாட்டாத பெருமையை யுடைய ஸ்ரவேச்வரனை’ என்பது முன்னேருரை வாக்கியம்.

மாயன்கண்சென்ற வரம் இறையேனும் ஈயுங்கோலென்றே இருந்தேன்=எம்பெருமானுடைய அதுக்ரஹமானது நாம் பாடின பாட்டுக்குப் பரிசாக ஏதாவதொரு பலனைத் தங்குமென்றே வென்று ப்ரயோஜநாபேஷ்வியாயு மிருந்தேனே! என்றவாறு.

ஆக இப்பாட்டில், திருமாவின் வைலக்ஷண்யத்திற்குத் தகுந்த வாறு கவிபாடப் பெருமைக்கு அதுதாபமும், பச்சையை நச்சிப் பாடினதற்கு அதுதாபமும் ஆக இரண்டு அதுதாபங்கள் முறையே முன்னடிகளிலும் பின்னடிகளிலும் விளங்கும். (அங்)

வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை *

உரங்கருதி மூர்க்கத் தவனை *—நரங்கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவ ணடியினையே *

அங்கண்மா ஞாலத் தமுது.

(அங்)

வரம் கருதி	{ (தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து	மூர்க்கத் தவனை	{ மூர்க்கத்தனம் கொண்டிருந் தவனுமான இரணியனை
தன்னை வணங்காத			
வன்மை உரம் கருதி	{ (ஸ்ரவேச்வரனுன்) தன்னை வணங்கா திருந்தவனும்	நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட	{ நரசிங்கவருக் கொண்டு பின்தொழித்த திருவன் அழகனுடைய
	{ (தன்னுடைய) மன வலிமையையும் தேஹவலிமை யையும் நினைத்து	அடி இனையே	அப்பாதுமே

அம் கண் மா	{	அழகிய	{	(போக்யமான)
ஞாலத்து		இடமுடைத்தான்		அமுத

* * *—‘ஆழ்வீர் !, “குறையாக வெஞ்சொற்கள் கூறினேன்” என்று அதுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலுங் கவி பாடானின்றிரே ; உமது சொற்கள் வெஞ்சொற்களாயின் கவிபாடு தலை நிறுத்திக்கொள்ளலாமே’ என்று சிலர் சொல்லக்கூடு மென்றெண்ணி ‘ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் காமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல, எம்பெரு மான் பரமபோக்ய னென்ற நிந்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை’ என்று விடையளிக்க சிரும்பி, இரணியினை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடிபினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று பகவத் விஷய போக்யதையைப் பேசுகிற ரிதில்.

நங்கலந்த சிங்கத்தினால் கிழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவ னென்றால், அவன் பரமலூர்க்கனு யிருந்தவ னென்பன முன்னடிகள். வரபலத்தினாலும் புஜபலத்தினாலும் மனக் கொடுமையினாலும் வணக்காமுடி மன்ன னயிருந்த மூர்க்க னாம் இரணியன். (அடு)

அமுதென்றும் தேனேன்று மாழியா னென்றும் *

அமுதன்று கொண்டுகேந்தா னென்றும் *—அமுதன்ன

சோன்மாலை யேத்தித் தோழுதேன், சோலப்பட்ட *

நன்மாலை யேத்தி நவின்று. (அடு)

அமுத	{	அயிருதம் போன்	{	சொலப்பட்ட	{	சொல்லப்பட்
என்றும்		வாவனென்றும்		ஏருக்கின்ற		
தேன்	{	தேன் போன் வா	{	நல் மாலை	{	விலக்கனலை
என்றும்		வென்றும்		எம்பெருமானை		
ஆழியான்	{	திருவாழியை யுடை	{	அமுத	{	அம்ருதம் போன் ற
என்றும்		யவனென்றும்		அன்ன		இப்பாசரங்
அன்று	{	முற்காலத்தில் (கடல்	{	சொல்மாலை	{	களினால்
அமுது		கடைந்து) அமுத		ஏத்தி ஏத்தி		பலகாலும் துதித்துச்
கொண்டு	{	மெடுத்தளித்து	{	நவின்று	{	சோல்லி
உகந்தான்		மகிழ்ந்தவ		தொழுதேன்		வணங்கினேன்,
என்றும்		வென்றும்				

* * *—கீழ் எண்பத்துமூன்றும் பாட்டில் “துறையாக வெஞ் சொற்கள் கூறினேன்” என்று—தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக் கவிபாடினதற்கு அதுதபித்தார்; ‘இப்படி அதுதா பப்படுகிற சீர் வாய்மூடிக்கிடவாமல் மேன்தேமலும் கவிபாடிக் கொண்டே யிருப்பானேன்?’ என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனாலே அதில் வாய் வைத்தே தீரவேண்டியிருக்கின்றது’ என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யத்தையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்: அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும் அமுதன்ன சொல்மாலையாய் விட்டன என்கிறுரிப்பாட்டில்.

அமுதன்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொல்பப்பட்ட நூன்மாலை அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்தி நவின்று தொழுதேன்—என்று அங்வயிப்பது. சக்ரபாணி என்பதும் கடல்கடைந் தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ அப்படியே ‘அமுது’ என்பதும் ‘தேன்’ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வை ஸஃ:” என்றான் வேதபுருஷன். “தேனைநன்பாலைக் கண்ணலையமுதை” “எனக்குத் தேனே பாலே கண்ணலே யமுதை திருமாலிருஞ்சோலைக் கோனேயாகி நின்றெழுந்தான்” என்பர் ஆழ்வார்கள். இப்படி அமுதுந்தேனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பாடல்களும் அமுதமயமாகக் குறையில்லையென்பார் ‘அமுதன்ன சொன்மாலை’ என்றார்.

“அமுது அன்று கொண்டு உகந்தான்”=தன்னை வந்து அடிபணிந்தவர்கட்குக் காரியம் நிறைவேறினால் அவர்கள் மகிழ்வதிலுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான்; ‘நம் ஆச்சிரிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றேமே!’ என்று மகிழ்வனும். அதுதோன்ற ‘உகந்தான்’ எனப்பட்டது. (அடு)

நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கோண்டு * ஆங்கே பயின்றதனால் பேற்றபய னென்கோல் *—பயின்றூர்தம் மேய்த்தவத்தால் காண்பரிய மேகமணிவண்ணை * யான் எத்தவத்தால் காண்பன்கோ லின்று. (அகு)

நவின்று	(அவன்து திரு நாமங்களைப்)	பயின்றார் தம்	{ நீருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்க ஞடைய
உரைத்த	பலகாலுஞ் சொல்லுகின்ற	மெய்	{ சரீரம் நொங்கு செய்கிற தபஸ்வினால்
நாவலர்கள்	கவிகள்	காண்பு அரிய	காண்முடியாதவனும்
நாள் மலர்	{ அப்போதலர்ந்த புஷ்டபங்களைக்	மேகம் மணி	{ மேகத்தையும் நீல மணியையும்
கொண்டு	கொண்டு	• வண்ணனை	{ போன்றானிறத்தை டுடையனுமான எம்பெருமானை
ஆங்கே	{ அந்த ஸர்வேச்வர னிடத்தில்	யான்	அடியேன்
பயின்று	நெருங்கி யாச்சாயித்து	இன்று	இப்போது
அதனால்	{ அதனால் (அவர்கள்) பெற்ற பயன்	எத் தவத்தால்	{ எந்தத் தபஸ்வினால் காணப்பெற றேன்? [அவனே
பெற்ற பயன்	பெற்ற பிரயோஜ என்கொல்	கொல்	காட்டிக்கொடுக்க கண்டேனே
என்கைக்	நம் என்னே?	காண்பன்	{ யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனால்லே என்கை.]
[எம்பெருமான் தானே சிர்ஹேதுக மாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்க ஞடைய ஸ்வப்ரயத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.]			

* * *—எம்பெருமானைக் காண வேணுமென்று சிலர் ஸாதநா நுஷ்டாநம் பண்ணுவதுண்டு ; எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு ; இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற ஸாதநா நுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில். எம்பெருமான் தானே தனது சிர்ஹேதுக்கிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருளா நான் காணப்பெற்றேன் ; வேறு எந்த ஸாதநா நுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன் ; ஆகையாலே, ஸாதநா நுஷ்டாநம் பண்ணிக் காணகிறவர்கள் என்னேடு வூப்பர்களோ? என்கை,

நாம் ஒரு உபாயத்தை அதுஷ்டித்தே எம்பெருமானைப் பெற வேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால் ஸங்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும் உபாயாதுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன—முன்னடிகள்.

அப்படி உபாயாதுஷ்டாநம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனுண எம்பெருமானைத் தாம் கண்டபடியையும், ‘அப்படி கண்டது ஒரு தவத்தினுல்லறி, அவனது நிரவேஹுக்கிருபையினுலே’ என்பதையும் தெரிவிப்பன—இன்னடிகள்.

தவம்—உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கோல் இன்று—நான் ஒரு ஸாதநமும் அதுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு. (அக)

இன்று வறிகின்றே னல்லேன் * இருநிலத்தைச்
சென்றுங் களாந்த திருவடியை *—அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் *
திருக்கோட்டி யெந்தை திறம். (அன)

அன்று கரு	முன்பு கர்ப்ப ஸ்தா கோட்டியுள்	நாத்துக்குள்ளே கிடந்து	இரு நிலத்தை	{ விசாலமான இங்நிலத்தை
			அங்கு	
திருக் கோட்டி	திருக்கோட்டியுர்ப் பெருமானுடைய	சென்ற அளந்த திரு அடியை	அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திரு	
			கண்டை திறம்	
கண்டேன்	கண்டு அநுபவிக்கப் பெற்றேன்;	இன்று ஆ அறிகின் றேன் அல் லேன்	இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னெப்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்.) *	{ இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னெப்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்.) *
			கை தொழு தேன்.	
(ஆனபின்பு)				

* * *—இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ்டுதமானதே யாம். எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷ்மி யத்தைப் பேசுகிறார். நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிழித்து

எம்பெருமானுல் நிர்தேஹதுகமாகக் கடாக்ஷிக்கப்பற்றுத் தன் னுடைய ஸ்வஏப ரூபகுண விழுதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு “ஜாயமாநம் ஹி பூருஷம் யம் பச்யேத் மதுஸ-அதங்-ஸாத்விகஸ் ஸது விழ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தகஸ்:” = [கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவ்னைக் கடாக்ஷித்தருள்வனே அவனை ஸாத்விகன் ; அவனை முமுக்ஷ-வாவான்] என்கிற படியே சுத்த ஸாத்விகனும் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலகேஷபமாகக் கொண்டிருந்த வன் ; எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடிப்பேன் அவனை மறவாது வாழ்த்திக்கொண் டிருந்தேநுகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்த வனையன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.

இருநிலத்தைச் சென்று ஆங்களாந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது ; “அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றே” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான பூநிலுக்கி. உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப் பெற்றேனாடியேன் என்றவாறு.

இதில் மூன்றாமடியில் ஒரு சங்கை பிறக்கும் ; அதாவது— குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவைதரித்தத னுல் அயோசிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே ; அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து” என்று இவர் தாம் எங்கனே அருளிச்செப்கிறென்று.

இதற்கு உத்தரமாவது—‘கருக்கோட்டியுள் கிடந்து’ என்று விகனுல் * தீண்டாஸமும்பும் செந்திரும் சீயும் நரம்பும் செறிதங்கையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்நின்றும் ஆழ்வார் பிறந்தரென்று கொள்ளலேண்டிய அவசியம் யாது மில்லை ; எவ்விடத்தில்லின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும். நான் இவ்விருள் தருமானாலத்தில் வந்துதோன்று

வதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன், என்று சொல்லுவதே இங்கு விவகூவிதம். “அன்று நான் பிறந்தி வேண் பிறந்தபின் மறந்திடீலன்” என்றாற்போலுமாம்.

கோட்டி—ஹாஷ்டி. (அன)

தீற்மபிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெங்தை *
தீற்மபா வழிசென்றூர்க் கல்லால் *—தீற்மபாச்
சேழிநரகை நீக்கித்தாம் செல்வதன்முன் * வானேர்
கடிநகர வாசற் கதவு. (அஅ)

தென் அரங் கத்து எங்கை	{ தென்னரங்கத்தில் பள்ளிகொண் டிருக்கு மெம் பெருமானுடைய	செல்வதன் முன் } போவதற்குள்ளே,
தீற்மபா வழி	{ பிசகாத மார்க்கத் திலே [அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே	வானேர் { நித்யஸ்தாரிக ஞடையதும்
சென்றூர்க்கு அல்லால்	{ நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு),	கடி { அரணையடைத் தான்துமான
தாம்	தாமாகவே	நகரம் { வைகுந்தமா நகரத்தினுடைய
தீற்மபா செழி நரகை நீக்கி	{ அறுக்கழுடியாத புதர்போன்ற ஸம் ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு	வாசல் கதவு வாசற் கதவானது தீற்மபிற்று { மூடிக்கொண்ட தாகும் ;
		இனி { (இதை) இப்போது அறிந்து அறிந்தேன் } கொண்டேன்.

* * *—“எம்பெருமானே வேகிறன்றை எதிர்பாராத உபாய பூதன்”, என்று நன்குணர்ந்து அவ்வணர்ச்சியின்படியே உடன்து கொள்ளுமார்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக்கொண்டு வைகுந்த நில் வாசலி இல்லே புகப்பெறுவர்; மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு தீறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார்.

தீற்மபிற்று-எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்
னது காலவழுவுமைதி. (அஅ)

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனைமுன் காய்ந்து *
அதவிப்போர் யானை யோசித்து *—பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டோருகால் மாவலியை *
மாணியாய்க் கோண்டி லையே மன். (அக.)

முன்	முற்காலத்தில்	பண்டு	முன்னெனாகு
கதம் சிறந்த	கோபம் மிகுந்த	ஒருகால்	{ காலத்தில்
கஞ்சனை	கம்ஸனை	பதவியாய்	{ நீர்மையை யடைய ஞேய்க்கொண்டு
கதவி காய்ந்து	கோபித்து முடித்து	மாணி ஆய்	பிரமசாரியாகி
போர் யானை	{ போர் செய்வதாக எதிர்த்துவங்த குவலயாபீட மென்னும் • யானையை	மாவலியை	{ மஹாபலியி னிடத்திலே
ஒசித்து	கொம்பு முறித்து	பாணியால்	கையினைலே
அதவி	கொன்று,	நீர் ஏற்று	தாணம் வாங்கி
		மன் கொண்	{ பூமியைப் பெற்று திலையே { யல்லையோ ?

* * *—எம்பெருமானே ! நீ ஆச்சிரிதர்களுக்குக் காரியஞ் செய்வதென்று மனம்வைத்து விட்டால் அருமையான காரியங்களையும் எனிதாகச்செய்து முடிப்பவனன்றே என்னவேண்டி, அடியவர்க்காகச்செய்த சில காரியங்களை எடுத்து வரக்கின்றாரிதில்.

1. “சாதுசனத்தை நலியுங்கஞ்சன்” என்கிறபடியே பாக வதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனுயிருந்த கம்ஸனைச் சிறிமுடித்தாய் ; பாகவதர்களுக்கு உயிரான உண்ணைக் கொல்லு மாறு அக்கஞ்சனால் ஏவிநிறுத்தப்பட்டிருந்த மதயாளையை முடித்தாய் ; இந்திரனுக்காக மாவலிபக்கல் மூவடிமன் நீரேற்றுப்பெற்று மூவுக்கங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய். ஆக இப்படிப் பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ.

• அதவுதல்—ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொகி த்து” என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றேர் பாடம் ; “உதவிப் போர்யானை” என்றும் சிலர் ஒதுவர்களாம் ; இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும் முன்

னேர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்தயானையே ஒசித்து என்று பொருள்கூறலாம்.

பதவியாய்—‘வழவீ’ என்னும் வடசொல்லாகக்கொண்டு ‘வழி யாகவே’ என்று பொருள் கொள்வதும் தகும். பாணி—வடசொல். (அக)

மண்ணூலக மாளேனே வானவர்க்கும் வானவனும் *
விண்ணூலகம் தன்னகத்து மேவேனே *—நன்னித்
திருமாலைச் செங்க ஞெடியானை * எங்கள்
பேருமானைக் கைதொழுத் பின். (கோ)

திரு மாலை	{ பிராட்டியினிடத் தில் வியாமோஹ முடையவனும்	மண் உலகம் { இவ்விழுதியை ஆளேனே { நானிட்டவழுக்காக நிர்வாகிக்க மாட்டேனே ?
செம் கண்		
நெடியானை	{ செந்தாமரை போன்ற திருக் கண்களை புடையவனும்	வானவர்க்கும் { தேவாதிதேவனும் வானவன் { கொண்டு ஆய் } ஆய் }
எங்கள் பெருமானை	ஸர்வேச்வரனுமான	விண் உலகம் { நித்யவிழுதியிலே தன் அகத்து { நித்யாநந்த
நண்ணி	கிட்டி	மேவேனே { மறுபவிக்க மாட்டேனே ?
கை தொழுத்	{ அஞ்ஜலி பண்ணி பின் { ஆச்சரியித்த பின்பு	

* * *—‘ஆழ்வீர் ! நாம் முன்புசெய்த காரியங்களை எடுத் துரைக்கிறீர் ; அஃது இருக்கட்டும் ; இப்போது நாம் உமக்குச் செய்யவேண்டிய காரியம் ஏதெனுமுண்டாகில் சொல்லிக்காணீர்’ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய, பிரானே ! உன்னை ஆச்சரியித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனுமேன்கான் ; மண்ணூலகத்தோடு விண்ணூலகத் தோடு வாசியற உபயாதிழுதியும் நானிட்டவழுக்காம்படி ஆள் வதற்கு உரியேனுமின்பு இனி எனக்குச் செய்யவேண்டுவ தொன்றுண்டோ? என்றாயிற்று. (கோ)

பின்னு வருநரகம் சேராமல் பேதுறவீர் *

முன்னால் வணங்க முயல்மினோ *—பன்னூல்

அளந்தானைக் கார்க்கடல்குழ் ஞாலத்தை * எல்லாம்

அளந்தா னவன் சேவடி.

(கக)

பின்னால்	சீரமவிழுந்தபின்பு		கரிய கடல் சூழப்
அரு நரகம்	{ கடினமான நரகத்தை	கார் கடல் சூழ்	பட்ட தூமியை
சேராமல்	{ அடையாமலிருக்கும் படிக்கு	ஞாலத்தை	யெல்லாம்
பேதுறவீர்	{ மனங்கலங்கி யிருக்கும் மனிசர்களே !,	எல்லாம்	அளந்து
பல் நூல்	{ பலவகைப்பட்ட சாஸ்தரங்களினால்	அளந்தான்	கொண்டவனு
அளந்தானை	{ நிச்சயிக்கப்படு பவனும்	வன்	மான எம்
			பெருமானுடைய
		சே அடி	{ செவ்விய திருவடிகளை
		முன்னால்	இப்போதே
		வணங்க	வணங்குமாறு
		முயல்மின்	முயற்சிசெய்யுங்கள்.

* * *—இப்பாட்டுத்தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறோர். உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப்பார்த்தால் நரகமார்க்கத்திற்கே செல்லப்பார்க்கிறீர்களென்று விளைக்கும்படியா யிராங்கின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்’ என்று கலங்க நிற்கிறீர்களாகில் அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள்; உலகள்த பெருமானுடைய சேவடியை வணங்குவதற்கு முயற்சி செய்திர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறோர்.

‘சேவடியை வணங்குமினோ’ என்னுமல்—‘வணங்கமுயல்மினோ’ என்றமையால் — எம்பெருமான் திருவடிகளை வணங்கவேண்டுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமிம் நரகம் தவிரும் என்பது விளங்கும். (கக)

அடியால்முன் கஞ்சனைச் சேற்று - * அமரரேத்தும்

படியான் கோடிமேல் புள்கோண்டான் *—நேடியான்றன்

நாமமே யேத்துயின்க ணேத்தினால் தாம்வேண்டும் *

காமமே காட்டும் கடிது.

(கக)

முன்	முன்னே	நாமமே	{ திருநாமங்களையே கொண்டு
அடியால்	திருவடியினால்		
கஞ்சனை	கம்ஸனை	எத்துமின்கள்	{ ஸ்தோத்ரம் பண்ணூங்கள்;
செற்று	{ உதைத்துக் கொன்றதனுலே	எத்தினால்	{ அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
அமரர் எத்தும்	{ தேவர்கள் துதிக்கும் படியான் படியாக வள்ளவனும்	தாம்	{ தாங்கள் வேண்டும்
கொடி மேல்	{ த்வஜத்திலே கருட புள் பக்ஷியையுடைய	காமம்	{ அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கொண்டான்	வனுமான	கடிது	விரைவாக
நெடியான்	{ ஸர்வேச்வரனுடைய தன்	காட்டும்	{ (அத்திருநாமம்) பெறுவிக்கும்.

* * *—எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில். அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நீங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களைவிட்டு கைபுகுமென்கிறோம்.

உயர்ந்த சிங்காசனத்தின்மீது வீற்றிருந்த கம்ஸனைத் தலை மயிர் பற்றியிழுத்துக் கீரීடம் சிதறக் கீழேதள்ளித் திருவடியால் உதைத்து முடித்ததனால் இந்த வீரச்செயலிலே சுடிபட்டித் தேவர் கள் துதிக்கனின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல் வேங்கள்; சொன்னால், சொன்னவாய் மூலிவதற்குள் ஓள தாம்தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்று ராயிற்று. (கூட)

கடிது கோநேரகம் பிற்காலும் சேய்கை *

கோடிதேன் றதுகூடா முன்னம் *—வடிக்ஸ்கம்

கோண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை * கோங்கைநஞ்

கண்டானை யேத்துமினே வழற்று. (கூட)

கொடு நரகம்	{ க்ருராமான நரகமானது	பிற்காலும்	அதற்குமேலும்
கடிது	{ கண்கொண்டு காண வொண்ணஞ்சபடி கோரமாயிருக்கும்;	செய்கை	{ (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்

கொடி து	{ பொறுக்க முடியாதனவா யிருக்கும்,	கூந்தல் வாய் கீண்டானை	{ கேசியின்வாயைக் கீண்டொழித் தவதும்
என்று	{ என்று தெரிந்து கொண்டு	(பேய்ச்சியின்)	
அது கூடா முன்னம்	{ அந்த நராகவேதனை நேராதபடி	கொங்கை நஞ்சு உண்டானை	{ முலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
வடி சங்கம் கொண்டானை	{ கூர்மையான த்வநியைப்படைய சங்கைகத் திருக்க கையிலே உடையவனும்	உற்று	பொருந்தி
		எத்துமின்	{ ஸ்தோத்திரம் பண்ணுங்கள்.

* * *—உலகத்தவர்களே!, ‘நரகம்’ என்கிற சொல் காதில் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும்; அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுஞ்தாற்போலாகும். இப்படி கோரமான நரக வேதனைகட்கு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி நிரலங் சீலனுண எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூன்ற்கொள் என்கிறுர்.

உற்று வணங்கித் தோழுமின் * உலகேழும்
 முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் *—பற்றிப்
 பொருந்தாதான் மார்விடந்து பூம்பாட கத்துள்
 இருந்தானே * ஏத்துமென் நெஞ்சு.

(கச)

	உலகங்களை	இடந்து	கிழித்தவனும்
உலகு ஏழும்	யெல்லாம்		
முற்றும்	(பிரளயங்கொள்		அழகிய திருப்
விழுங்கும்	ளாதபடி) அமுது	பாடகத்துள்	பாடகமென்னுங்
	செய்தவனும்	இருந்தானே	திருப்பதியில்
முகில்	{ மேகம்போன்ற		வீற்றிருப்ப
வண்ணன்	வழிவையுடைய		வனுமான
	வனும்		எம்பெருமானை
பொருந்தா	{ (ப்ரஹ்லாதனுக்கு)	என் நெஞ்சு	என் மனமானது
தான்	சத்ருவான	ஏத்தும்	துதிக்கும்;
	இரண்ணியலுடைய		(நீங்களும் இப்படியே)
மார்பு	மார்வவ	உற்று	பொருந்தி வணக்கி
பற்றி	பிடித்து	வணங்கி	ஆச்சரியியுங்கோள்.
		தொழுமின்	

* * *—பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கட விலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் திரு வயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி இரண்ணியன் மார் பிடந்த சிரமம் தீரவும் கச்சிங்கரில் திருப்பாடகமென்னுங் திருப்பதி யில் இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என் நெஞ்சு ஏத்துகின்றது; நீங்களும் அவண்டியே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.

பாடகம்=பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸங்நிதி. ‘பாடு அகம்’ என்று பிரிக்க. பெருமைதோற்ற எழுந்தருளி யிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனுய்த் துரியோ தனணிடஞ் சென்றபொழுது தூர்யோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய சிலவறையொன்றைத் தோண்டு வித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படிகுழியைப் பிறர் அறியவொண்ணுதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேழுதி அதன்மேற் சிறந்த ரத்நாஸூ

மொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணே வீற்றிருக்கச் சொல்ல, அங்கனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத் திடீல் மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமாவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையும்கொண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மஸ்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரியதிருமேனி யோடே ஸேவவஸாதிக்குமிடம் பாடகம். பாடு-பெருமை. (“அரவுநீள் கொடி யோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப், பெரியமாமேனி அண்டமூடிருவப் பெருந்திசையடங்கிட விமிர்ச்சீதான்” என்ற பெரிய திருமொழிப்பாசரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவவஸாதிக்குமாறு காண்க.) (க்ள)

என்னெஞ்ச மேயானென் சென்னியான் * தானவஜை
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் *—முன்னம்சே
ழுழியா னாழி பேயர்த்தான் * உலகேத்தும்
ஆழியா னத்தியூ ரான்.

(四〇)

தானவனை	{ (இரணியனுக்கு) அசரனுடைய	உலகத்தவரால் அதிக்கப்பட்டவ னுய்க்கொண்டு
வல் நெஞ்சம்	வலிய மாற்றவை	திருப்பாற் கடவல் பள்ளி கொண்டிருப்ப வழும்
கிண்ட	{ கிழித் தொழித்தவனும்	
மணி	{ நீலமணிபோன்ற நிறத்தை புடையவனும்	{ ஹஸ்திகிரயில் எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமான்
மண்ணன்		
முன்னம்	{ நெஞ்கலமாக	
சேய்		
ஶாத்தியான்	வள்ளவழும்	
ஊழி	{ காலம் முதலிய ஸகல வஸ்துக் களைப் புண்டாக் கினவனும்	{ என் னுடைய நெஞ்சிலே பொருத்தியிரா நின்றூன் :
பெயர்த்தான்		
என் சென்னி	{	{ என் னுடைய தலை யான் யிலே உள்ளன.

* * *—பெருமாள்கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேரருளாளை மங்களாசாஸநம்பண் னும் பாகரங்கள்—இப்பாட்டும் மேற்பாட்டும்.

‘எங்குமூன் கண்ணன்’ என்று சொன்ன ப்ரஹ்மாதாழ் வாளைப் பலபடிகளாலும் நலிக்த இரண்ணியாசாரனுடைய முரட்டுட லைப்பிள்ளெதாழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும், அநாதிகால மாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தக்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும், உலகத்தவரால் துதிக்கப்பட்டவனுப்த் திருப்பாற்கடவில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற ஸ்ரீஹஸ்திகிரி கேஷ்க்ரத்தில் எழுந்தருளியிராவின்றுன்; அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின்மீதும் வீங்து சேர்ந்து மகிழ்ச்சிக்கின்றுன் காண்மின் என்கிறுங்.

திருவாய்மொழியில் “இவையு மவையு முவையும்” என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்தி அம் எம்பெருமான் வாந்து சேர்ந்ததாக அநுஸங்கித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸங்கேயம்; நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களைமாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உலங்களைமென்க.

ஸ்ரீஹஸ்திகிரியின் கீழை நரவிழ்ஹ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமாளைத் தானவளை வன்னெஞ்சங்கீண்ட மணி வண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறுரென்னலாம்.

முன்னம் சேயூழியான்—‘சேய்’ என்றது வெகுதூரம் என்ற படி. ஊழிபாவது காலம். முன்னமேயிடத்து வெகுதூரமான காலத்திலே உள்ளான் எனவே, அநாதிவித்தன் என்றதாம்.

ஊழி பேயர்த்தான்—இங்கும் ஊழியென்று காலத்தூதச் சொல்லுகிறது. பரமபதமாகிய நித்யனிபூதியில் காலமென்பது கிடையாது; அஃது உள்ளது இவ்விபூதியில் மாத்திரமே. ஆகவே, இங்குக் காலத்தைச்சொன்னது மற்றும் இவ்விபூதியிலுள்ள வஸ்துகளையெல்லாம் சொன்னபடி. பேயர்த்தல்—உண்டாக்குதல்.

“உலகேத்து மாழியான்” என்பதற்கு—உலகம் புகழும் திருவாழி யாழ்வாளையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.

அத்தியூரான்—‘ஹஸ்தி’ என்னும் வடசோல் அத்தியெனத் திரியும். ஹஸ்திகீஷ்வர மென்றபடி. “இந்தாதெநாவிடுதலை வாராவிஷ்டாவநாதநாம். ததொஹவுதிரிசிந்தாஜ வருதிராவீநஹாநிரோ.” என்று ஹஸ்திகீரி மாஹாத்மியத்தில் முதலத்யாயத்திற் சொல்லப்பட்டுள்ளனமை காண்க. பண்டு இந்தகேஷ்வரத்தில் திக்கஜங்கள் வந்து எம்பெருமானை ஆராதிக்தமையால் அது பற்றி ஹஸ்திகீரி யென்று திருநாமமாயிற்றும். மற்றும் சில வகையாகவும் நிர்வஹிப்பதுண்டு... (குடி)

அத்தியூரான் புள்ளோழிர்வான் * அணி மணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் *—முத்தீ மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் றனக்கும் *

இறையாவா னெங்கள் பிரான்.

(குசு)

புள்ளோ ஊர்வான்	பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு நடத்து மவனும்	மறை ஆவான்	வேதங்களால் பிரதிபாதிக்கப் படுகிறவனும்
			பெரியகடவில் நின்று உண்டான விவத்தை உட்கொண்டவ னன் ருத்ரனுக கும் ஸ்வாமியா யிருப்பவனு மான
அணி மணி யின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்	அழிய மாணிக்கங்களோடு கூடினவனும் படப்பொறிகளோ யுடையனுண ஆதிசேஷின் மேல் பள்ளி கொள்பவனும்	மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்	மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்
			எங்கள் பிரான் எம்பெருமான்
முத்தீ ஆவான்	மூன்று அக்கி களாலே ஆராதிக்கப் படுகிறவனும்	அத்தியூரான்	பூசீஹஸ்திகீரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

* * *—தென்னத்தியூரான் பேரருளாளப் பெருமாளை மங்களாசாலநம் செய்தருஞு மிப்பாசரத்தில் ; புள்ளோழிர்வான், என்று ஆழ்வார் திருவாய்மலர்க்குருளைவதான் இப்பெருமா னுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடக்கி இருங்கடலளவும்

பிரவித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர்.

நாகத்தின்மேல் துயில்வான்—திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும் வேவைலாதித்தருள்வதாக அனுஸந்திக்கிறார். இந்த விதீசவதனம் கூரத்தாழ்வான் திருவள்ளத்திலே புதுந்திருந்து, வரதராஜஸ் தவத்தில் “நீலமேக நிபம்” என்னும் சீலோகத்தில் ‘அங்நதசயம் த்வாம்’ என்றருளிச்செய்வதற்குக் காரணமாயிற்றென்க. “மணி வதிஶயநீயாஷாத்திதவூ பூஞாதெ வாஷ வதத இஞ்சாந வஸங் வாஞியெயாஃ” என்ற வேதாந்த தேசிக திவ்யஸமக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு.

துத்திப்படங்களிலுள்ள பொறி: இலக்கணையால் படத்தை யும் சொல்லுமென்ப. “முத்தீ மறையாவான்” “முத்தீ மறையாவான்” என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீயாவான், மறையாவான் என்று அங்வயித்து, த்ரேதாக்ணிகளில் ஹோமம் செய்யும் முகத்தாலே ஆராதிக்கப்படுபவனும் வேதங்களால் பிரதிபாதிகப்படுபவனுமான பெருமான் என்க. அன்றியே, த்ரேதாக்ணிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிகப்படுமவன் என்றுமாம். இனி, ‘முத்தீமறையாவான்’ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிகின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை. (கூகு)

எங்கள் பெருமா னினைமேயோர் தலைமகன்னீ *

சேங்க ஜெடோல் திருமார்பா *—போங்கு

படமுக்கி னுபிரவாய்ப் பாம்பணிமேல் சேர்ந்தாய்

குடமுக்கில் கோயிலாக் கோண்டு. (கூகு)

செம் கண் நெடு மால்	{ சிவந்த திருக்கண்களை யுடைய ஸர்வேச்வரனே !	இமையோர் தலை மகன் நீ	{ நித்யஸுரிகளுக்குத் தலைவனான நீ
திரு மார்பா	{ பிராட்டியைத் திருமார்பி லுடையவனே !	எங்கள் பெருமான்	{ எங்களுக்கு ரக்கங்குய்க் கொண்டு
		{ கும்பகோண இல் } கோத்ரத்தை	

கோயில் ஆ }	கோயிலாகத்		
கொண்டு } கொண்டு	திருவள்ளும்பற்றி	பாம்பு	ஆதிசேஷனிகிற
பொங்கு படம் { விகவித்தபடங்களை	யும் மூக்கையு	அணை மேல்	படுக்கையின்மீது
மூக்கின் } மூடையவழும்	ஆயிரம் வாய் { ஆயிரம்வாயை	சேர்ந்தாப்	{ பள்ளி கொண்டருளி
	யுடையவழுமான		அம்.

* * *—எம்பெருமானே ! என்போன்ற அடியார்களை விஷாமீ கரிப்பதற்காகவன்றே திருக்குடங்கதயிலே வந்து சாய்ந்தருளா விண்றுப் போன்று.

‘கும்பகோணம்’ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் குடமுக்கு என்பதாம். (கும்பம்—குடம்; கோணம்—மூக்கு.) இல்—க்ருஹம். (கூ)

கோண்டு வளர்க்கக் குழலியாய்த் தான்வளர்ந்தது *

உண்ட துலகேழு முள்ளோங்க *—கோண்டு

குடமாடிக் கோவலனும் மேவி * என்னெஞ்சம்

இடமாகக் கொண்ட விறை.

(கூ.ஏ)

கோவலன்	இடையனும்வந்து	கொண்டு	சிலர்
ஆய் { கொண்டு	பிறந்து	வளர்க்க	கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படி யான
குடம்	குடங்களை கையிலே கொண்டு		
கொண்டு	கூத்தாடி (அதனு உண்டான ஆயாஸம் தீர)		
ஆடி			
கொண்டு			
தான்			
என் நெஞ்சம்	என்னுடைய	குழலி ஆய்	சிறகுமந்தையாய்
மேவி { கொண்டு	மூருதயத்திலே	தான் வளர்ந்தது	தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
இடம் ஆக	பொருங்கி	உலகு ஏழும்	ஸப்தலோகங்களும்
கொண்டு			
இறை	(எனது நெஞ்சையே) நித்தயாஸஸ்தாந மாகக் கொண்ட ஸ்வாமி	உள் ஒடுங்க	{ தன்னுள்ளே ஒடுங்கும்படி
		உண்டது !	{ உட்கொண்டது (என்ன ஆச்சரியம் !.)

* * *—தம்மை விஷயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அதுபவிக்கிறூர். இடையனுப் வந்து பிறந்தருளி அந்த ஜாதியின் மெப்பாட்டுக்காகக் குடக்குத்தாடி, அதனுலை டான் சிரமந்தீர் என்னென்சிலேவந்து இளைப்பாறு மெம்பெரு மான், முன்னே செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன்; அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்திலே ஏழூலகங்களும் தனது சிறிய திருவயிற்றி ஆவன்னே ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டுவளர்க்கக் குழவியாய்; உண்டதோ உலகேழுமூள் எளாடுங்க; இது என்னமாயம்!.

ஸ்வாதீநமாக ஒருகாரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பெருவம் என்று காட்டிதற்காகக் கோண்டு வளர்க்கக் குழவியாய் என்றது.

குடமாடி=தலையிலே அடுக்குக்குடமிருக்க, இருதோள்களி லும் அங்குனே அடுக்குக்குடமிருக்க; இவை சிறிதும் சலியாதபடி இரண்டுக்காலாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதோரு கூத்து குடக்குத்தெனப்படும்.

‘கோபாலன்’ என்பது கோவலனுயிற்று. ... (கா)

இறை யெம்பெருமா னருளேன்று * இமையோர்
முறைநின்று மொய்மலர்கள் தூவ *—அறைகழல
சேவடியான் சேங்க ணேடியான் * குறஞ்சுவாய்
மாவடிவின் மண்கோண்டான் மால். (கக)

இமையோர்	{ (பிரமன்முதலான) தேவர்கள்	மெரம் மலர்கள்	அழகிய புஷ்பங்களை
எம் பெருமான்			
இறை	{ ‘எம்பெருமானே !, (ஙங்கள் விஷயத்தில்)	தூவ	பணிமாறும்படியாக, ஓலிக்கின்ற வீரக்
அருள் என்று	{ கொஞ்சம் கிருபைபண்ண வேணும், என்று சொல்லி	அறை கழல் சே அடியான்	கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
முறை நின்று	{ அடிமைக்கு ஏற்ப நின்று	செம் கண்	{ செந்தாமரைக் கண்ணனும்

நெடியான்	{ எல்லாரிலும் மேம்பட்டவனு மான	குறள் உரு ஆய்	{ (மாவலிபக்கல்) வாமநானுபியாய் வந்து தோன்றி
மால்	திருமால்	மா வழிவின் மண் கொண்டான்	{ பெரியவழிவினாலே சூழியை அளந்து கொண்டான்.

* * *—எம்பெருமான் செய்தருளின் அவதாரங்கள் பலபல கிடங்காலும் தீரிவிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணவதாரத்திலுமே இவ்வாழ்வார் திருவுள்ளம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டி ஒம் மேற்பாட்டிலும் விளங்கும்.

உலகங்களை வியாபிக்கும்போது ஒங்கிவளர்ந்த திருவழியைக் கண்டு, அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த தேவர்களைல்லாரும் ‘ஸ்வாமிந்! எழுக்குச் சிறிது அருள்புரியவேணும்’ என்று இரண்டு புஷ்பங்களை ஸமர்ப்பித்து வழிபாடுகள் செய்தமை முன்னாடிகளின் கருத்து.

இப்படி தேவர்களைல்லாரும் ஆச்சரிக்கும்படியாக எம்பெருமான் உலகாந்தான் என்று சொல்லிவிட்டதானது—அத்திருவழிகளை நமக்கும் ஆச்சரயணீயம் என்றபடி. (கக்க)

மாலே நெடியோனே கண்ணனே * விண்ணவர்க்கு
மேலா வியன்துழாய்க் கண்ணியனே *—மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே * என்றன்
அளவன்றுல் யானுடைய வன்பு. (கூ)

மாலே	{ (அடியாரிடத்தில்) வியாமோஹ முன்ஸவனே!	மேலால்	{ முன்னெங்கு காலத்தில்
நெடியோனே	ஸர்வஸ்மாத்பரனே!	விளவின் காய்	விளக்காயை
விண்ணவர்	{ நித்யஸ்துரிகளுக்குத் க்கு மேலா	கன்றினால்	{ ஒரு கன்றைக் கொண்டு
வியன் துழாய்	{ அழகிய திருத்துழாய் மாலையை அணிந்	வீழ்த்தவனே	{ உதிர்த்துத்தள்ளின வனே!,

கண்ணியனே

யான் உடைய	(உன்னிடத்தில்)	அன்பு	அன்பான து
	அடியேன்	என்தன்	என்னளவில்
	வைத்திருக்கிற	அளவு அன்று	அடங்கி நிற்பதன்று.

* * *—அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழூத்து “என்றனளவன்றுல் யானுடையவன்று” என்று சொல் வித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருத்து யாதெனில் ; பிரானே ! பிரயேயாஜநாந்தரங்களை விரும்புகின்ற தேவர்களுக்கு நீ படாதனபட்டு உடம்புகோவக் காரியங்கள் செய்தாய் ; எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா ; என்னால் தாங்கமுடி யாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயா கில் இதுவே எனக்குப் பரமோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தில் தமக்கு அளவுகடந்த அன்பு விளைந் திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப் பட்ட அன்பு விளையும் என்று ஸ்ரீப்பிக்கிறபடி.

இப்பாசரந்தன்னையே திருமக்கையாழ்வார் திருக்குறுந்தான் டகத்தில் “சித்தமும் செவ்வைசில்லாது என்செப்பேன் தீவினை யேன், பத்திமைக்கு அன்புடையேனுவதே பணியாய் எந்தாய் !” என்று விரித்துரைத்தனர் போலும்.

இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்ப தற்கும் கடவுனை எம்பெருமானே அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று. ... *

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானுர் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்

அண்ணங்கராசாரியர் இயற்றிய

திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகையில்

இரண்டாந்திருவந்தாதி உரை

முற்றிற்று.

இரண்டாந்திருவந்தாதி—அடிவாவு.

1. அன்பு ஞானத்தால் பரிசு நகரிமை, அடிமூன்றி லறிந்தைந்து கழுலெடுத் துகந்து, அன்றது பேர்த்தனை கண்டங்கள்ரமர்.
2. கண்டங்கள் றவரிவர் தொடரெடு பண்டி, கிரிந்தது தனக்கடி மற்றூர் கொண்டது, வழக்கன்றுகண்டாய் பழிபாவம் தாழுளாரே.
3. தாழுள ரரியது தாழ்ந்தவன் கண்டாய், சென்றது வந்தித்துப் பதியமை முன்துவேம், மகனுக ஸியன்றுலகு பிரானென்று.
4. பிரானென்று மகிழ்ந்தது துணிந்தது வகையால், இனிதென்பர் சிறியார் இருந்தன் எமக்கென்று, ஒத்தின் சுமுக்காகப் பொருளாலமரு.
5. பொருளால் நினைப்பன் தோளிரண் சிறந்தார்க்கு, உளதென்று பயின்றது மாலையரி உணர்ந்தாய், மலையேழு மழைப்பன் திருமாலை மதிக்கண்டாய்.
6. மதி நிறக்கரியன் நெறியார் வெற்பென்றிரும், என்று மறந்தறி காணக்கழி திருமங்கை, நாம்பெற் றருள்புரி ஒருரு நின்றதோர்.
7. நின்றதோர் பேரேனுன் நேரேழும் கதையும், பணிந்தே னிதுகண்டாய் கண்டேன் வலிமிக்க, கோவாகித் தமருள்ளாந்தஞ்சை யிடங்கை.
8. இடங்கை போதறிக் தாய்ந்துரை யானைதவம், பெருகுமத வரைச்சங் துறுங்கண்டாய் தவம்பெற்றேன், பின்னின்று நேர்ந்தேன் பகற்கண்டேன்.
9. பகல் வடிக்கோலக் குறையாக வரங்கருதி, அமுதென்றும் நவின்றுரை இன்றூவறி திறம்பிற்று, கதவிக்கத மண்ணுலகம் பின்னல்ருகரகம்.
10. பின்னு லடியால்முன் கடிதுற்றுவணக்கி, என்னெஞ்ச மத்தியு ரெங்கள்பெருமான், கொண்டுவளர்க்க இறை மாலன்டே.

